MSA 166

19



1991

ஏடு எண் - 264.

அனுபவ வைத்தியம்

1-135.

17.1.91

May be selected

23/3/97

23/3/97

காதில் நாய் எ. புகுந்தால்
(பக்கம் 167)

செவிட்டுக்கு — 190

1. அசந்துக்கு - 103, 179, 200
2. சில வண்டு கடிக்கு - 111
3. கடிக்கு தைலம் - 110
4. எலிக்கடி யாரைப்புக்கு - 133
5. ~~[illegible]க்கு - 178~~
6. தேளுக்கு - 200
7. செய்யான் கடிக்கு - 200, 201
8. பேனாய நரி கடிக்கு - 202
9. வண்டு கடிக்கு - 187

ஏடுஎண் . 264

பெயர் - அனுபவ வைத்தியம்

எடுத்தநாள் - 16.10.90

முடித்தநாள் - 17.1.91

பக்கங்கள் - 302.

எழுதியவர் - கரு

ஒப்புநோக்கப்பெற்றது.

த.அ + கோ.பா

உ

264. அநுபவ வைத்தியம்.

1. கஷாய வகை 1
2. பித்த சுரத்துக்கு 1
3. பித்தத்துக்கு கணையினை கழிக்கும் ... 3
4. பித்த சீத சுரத்துக்கு .... 3.
5. பித்த வாத சுரத்துக்கு 4
6. கன சுரத்துக்கு 4
7. பித்த சுரம் 5
8. பித்தத்துக்கு நசியம் 5
9. சன்னி எரிச்சலுக்கு 5
10. சன்னிக்கு 6
11. எரிசன்னிக்கு 6
12. சன்னி விகாரத்துக்கு 6
13. சன்னிக்கு 7
14. சீத சுரத்துக்கு 7
15. உஷ்ண பித்தத்துக்கு 8
16. விட சீத பித்தத்துக்கு 8
17. சேத்தும சுரத்துக்கு 8
18. தலை சுழண்ட பித்தத்துக்கு 9
19. வாத சுரத்துக்கு 9
20. வாத பித்த சீதத்துக்கு 10
21. சீத தோஷத்துக்கு 10
22. தாகத்துக்கு 11
23. சீத சுரத்துக்கு 11
24. சீத சுரத்துக்கு காலியாலே கழிக்கும் .... 11.

25. வாத பித்த சுரத்துக்கு . . . . 12.
26. சேத்தும சுரத்துக்கு 12
27. சேத்தும சுரத்துக்கு வாந்திபண்ண 13
28. வாத பித்த சுரத்துக்கு 13
29. பித்த சேத்தும சுரத்துக்கு 13
30. வாத பித்த சன்னிக்கு . . . . 14.
31. விட்டசுரத்துக்கு . . . . 14.
32 தொந்த சுரத்துக்கு 14
33 கழிச்சலுக்கு . . . . 14.
34. வாந்திக்கு — சீரகம் 15
35. சீதக்கழிச்சலுக்கு 15
36. வாந்திக்கு 15
37. அக்கினி மாந்தத்துக்கு . . . . 15.
38. அரையாப்புக்கு 16
39. அரையாப்பு சீழை முறிய கஷாயம் . . . . 16.
40. பித்த கழிச்சலுக்கு . . . . 16.
41. கிரந்திக்கு . . . . 17.
42. மாந்தக் கழிச்சலுக்கு . . . . 18.
43. மாந்தைக்கு . . . . 18.
44. மாந்தை அச்சரத்துக்கு 19
45. நேத்திரத்துக்குக் கலிக்கம் 20
46. நேத்திரத்துக்கு 20
47. நேத்திரத்துக்கு நசியம் 21
48. நேத்திரத்துக்கு (வேறு) . . . . . . 21.
49. வசீகரத்துக்கு . . . . 22.
50. கண்ணுக்கு

51. மேக வெட்டைக்கு மேக நணத்திக்கு எண்ணெய் ...... 23.

52. மேகத்துக்கு எண்ணெய் .... 24.

53. தந்த மேகத்துக்கு 27

54. மேக்கசன் துக்கு .... 27.

55. மேக வெட்டைக்கு எண்ணெய் 27

56. மேக வெட்டைக்கு எண்ணெய் ...... 28.

57. பதினெட்டு மேகத்துக்கு .... 28.

58. ரெண்டாம் மேகம் பிறாங்கு மேகத்தின் குணம் .. 30.

59. நாலாம் மேகத்துக்குக் குணம் 31

60. அஞ்சா மேகத்தின் நவலகுத்தின் குணம் ..... 31.

61. ஆறாம் மேகம் தெறன் மேகத்தின் குணம் ..... 32.

62. ஏழாம் மேகத்தின் குணம் .... 32.

63. எட்டாம் மேகத்தின் குணம் .... 32.

64. ஒன்பதாம மேகம் சாங்கு மேகத்தின் குணம் ..... 33.

65. பத்தாம மேகம் ஜோதி மேகத்தின் குணம் 33

66. பதினோராவது மேகமான காலகண்ட மேகத்தின் குணம் ... 33.

67. 12-ம் மேகமான முதாகண மேகத்தின் குணம் .... 33.

68. 13-ம் மேகம் தெஞ்சா மேகத்தின்குணம் .. 34.

69. 14-ம் மேகத்தின் குணம் 34
70. 15-ம் மேகம் அயின்பதி மேகத்தின் குணம் ... 34
71. 16-ம் மேகம் புண்டரீகத்தின் குணம் .... 34.
72. 17-ம் மேகத்தின் குணம் 35
73. 18-ம் மேகத்தின் பேர் நீராயிறங்கும் மேகம் ... 35.
74. குன்மம், பெருவயிறு, மகோதரம். குணங்கள் ... 35
75. எரி குன்மத்துக்கு 36
76. சத்தி குன்மத்துக்கு 36
77. முழுத்த குன்மத்துக்கு 36
78. அஷ்ட குன்மத்துக்கு 37
79. குன்மத்துக்கு 37
80. சத்தி குன்மத்துக்கு 37
81. வேறு. குன்மத்துக்கு 37
82. உஷ்ண மேகத்துக்கு மருந்து 38
83. குன்ம நோவுக்கு மருந்து ...... 38.
84. குன்ம எரிச்சலுக்கு மருந்து 39
85. காமாலைக்கு கஷாயம் .... 40.
86. இதுக்கு கிருகை 41
87. " " மருந்து 41
88. " மருந்து 43
89. காமாலை தொகைக்கு .... 44.
90. இன்னொரு விதம் — இஞ்சிக்கிழம்பு .... 46.
91. மூலக்கிராணிக்கு .... 47.
92. உள் மூலம், புறமூலத்துக்கு மருந்து .... 48.
93. மூலத்துக்கு .... 48.
94. வெண் மூலத்துக்கு .... 49.
95. சீழ் மூலத்துக்கும் மருந்து .... 49.

96. பவித்திரத்துக்கு 50

97. .... 51.

98. உள் மூல கிராணி கழிச்சலுக்கு .... 52.

99. ~~உள்~~ பவுத்திரத்துக்கு. .... 52.

100. உள் மூலத்துக்கு .... 53.

101. மூலக்கிராணிக்கு மருந்து .... 54.

102. உஷ்ண மூலத்துக்கு .... 55.

103. புற மூலத்துக்கு .... 55.

104. உள் மூலத்துக்கு மருந்து .... 56.

105. மூல கிராணிக்கு .... 56.

106. மூலத்துக்கு .... 56.

107. உள்மூலம் புறமூலம் அருக்கமாய் போம் .... 57.

108. சர்வ கிராணிக்கு நொச்சிலை கிருதம் .... 57.

109. அழிச்சலுக்கு ரசாயனம் .... 59.

110. ரத்தம், சீதக் கழிச்சலுக்கு .... 59.

111. கழிச்சலுக்கு .... 59.

112. .... 59.

113. புழுவெட்டு கண்ணுக்கு .... 59.

114. வாந்தி நிறுக்க .... 60.

115. ரத்தக் கடுப்புக்கு 60

116. புழு விழுந்த கண்ணுக்கு .... 60.

117. அரத்துக்கு - முறையான அரத்துக்கு 61

118. வாள அரத்துக்கு .... 61.

119. யஜுவம் .... 62.

120. லக்ஷ்மி நாராயண ரசம் அக்கினி குமாரன் .... 63.

121 இரணிய பற்ப ரசம் 65
122 கமலக்கண் ரசம் 65
123 சேத்தும ஜுரத்துக்கு 67
124 கலியாண ரசம் 67
125 திருவிக்கிரம ரசம் 68
126 அனந்த பற்ப ரசம் 68
127 மனோவரி ரசம் அக்கினி குமாரன் 69
128 மாதாக்கினி குமாரன் 69
129 சித்தமாக்கினி குமாரன் 70
130 பிரதாபக்கினி குமாரன் 70
131 அரிதார தயிலம் 72
132 கெந்தக பற்பம் 74
133 காரிய செந்தூரம் 74
134 வேறு காரிய செந்தூரம் 76
135 தங்க பற்பம் 76
136 " " 76
137 வேறு 77
138 தங்க செந்தூரம் 77
139 தாம்பிர செந்தூரம் 79
140 வின்னமொரு ரசம் 79
141 " " விதனம் 81
142 அரைப்பொடி செந்தூரம் 82
143 லோக செந்தூரம் 83
144 யின்னமொரு ரசம் 83
145 எஃகு செந்தூரம். சேத்துமத்துக்கு 84
146 லோக செந்தூரம். பிறகுயாசம் சகல வியாதியும் நாசமாம். 85

147. வேறு- லோகசெந்தூரம் .... 85.
148. காந்த சுத்தி 87
149. இன்னுமொரு வகை காந்த செந்தூரம் .... 87.
150. விஷத்துக்குக் கலிக்கம் 88
151. கண்ணுக்கு .... 88.
152. பவளச் செந்தூரம் 88
153. முத்துச் செந்தூரம் .... 89.
154. வச்சிர செந்தூரம் 89
155. மரகத செந்தூரம் .... 89.
156. நீலம் .... 89.
157. புஷ்பராகம் 90
158. வயிடூரியம் .... 90.
159. தங்கச் செந்தூரம் .... 90.
160. இன்னுமொரு விதம் - சொர்ணபற்பம் 91
161. வெள்ளி பற்பம் .... 91.
162. வெங்கார செந்தூரம் .... 92.
163. செப்புக்கல்லு செந்தூரம் .... 93.
164. அப்பிரகச் செந்தூரம் .... 93.
165. ரசக் கட்டு .... 94.
166. பரங்கிப்பட்டை பகைச்சான் .... 95.
167. அரிதாரம் விரோதத்துக்கு .... 95.
168. பாஷாணம் பகைச்சான் முறிய .... 95.
169. அரிதார சுத்தி 96
170. ரசம் சுத்தி .... 96.
171. கெவுரி சுத்தி .... 96.
172. நிமிளை மாக்ஷிகம் .... 97.

173. சாதிலிங்க அத்தி 97
174. வெண்கார அத்தி 97
175. துரிசு அத்தி 97
176. பெருங்காயம் 97
177. இந்துப்பு அத்தி 98
178. எவாக்ஷாரம் அத்தி 98
179. அத்திய க்ஷாரம் 98
180. தொட்டிப் பாஷாணம் 98
181. கொழித்து 98
182. பெருங்காயம் 98
183. மிளகு 98
184. பெரிய திப்பிலி 99
185. ஊமத்தை விதை 99
186. அக்கு 99
187. ஓமம் 99
188. இக்கின் 99
189. சிறுதிப்பிலி 99
190. மிளகு 99
191. குங்கிலியம் 100
192. எட்டிக் கொட்டை 100
193. நாபி 100
194. நேர்வாளம் 100
195. கொந்தகம் 101
196. விரேசனத்துக்கு 101
197. இரண்டு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரைக்கும் மாந்தக் குளிகை .... 102.

198. சுகன அஜீத்துக்கு .... 103.
199. வாஜீத்துக்கு .... 103.
200. பரியனுக்கு .... 103.
201. கைகால் முடங்கினவனுக்கு .... 103.
202. காசத்துக்கு 104
203. மேகப் புண்ணுக்கு .... 104.
204. மாலைக் கண்ணுக்கு .... 104.
205. கண்பூ மாற 105
206. தாதுவினை சூரணம் 105
207. நாலுநாள் மாறலுக்கு 105
208. மலசலம் கட்டுக்கு .... 106.
207. நெஞ்செரிப்புக்கு .... 106.
208. மார் நோவுக்கு .... 106.
209. வீரியத்துக்கு 107
210. பேதி கட்டும் மாத்திரை .... 107.
211. மேக வெட்டைக்கு .... 107.
212. மகாதாளிசாதி சூரணம் } பித்தமெனப் பட்டதற்கு } .... 108.
213. சுகத்துக்கும் வேப்பெண்ணெய் 109
214. கிடக்கு தைலம் .... 110.
215. சின் வண்டு கடிக்கு .... 111.
216. எட்டுவகை குஷ்ட வியாதிக்கு 111
217. சர்வ ரோகத்துக்குத் தைலம் .... 111.
218. " " " 112
219. மகாதாளிசபத்திரி சூரணம் .... 112.
220. மகாபாக்கி சூரணம் .... 113.

221. பிள்ளை பெறாத வருக்கு .... 114.
222. விப்புருதிக்கு .... 114.
223. சிலந்தி உடைய மருந்து 115
224. வாந்திக்கு சூரணம் .... 115.
225. ஹிங்குவாதி சூரணம் .... 116.
226. தாவாக்கினி சூரணம் .... 116.
227. ரசாதி சூரணம் 117
228. உதிச்சாதி சூரணம் 118
229. அமுர்த்த சக்கரை பண்ணும்படி .... 119.
230. கண்டங்கத்திரி லேகியம் .... 120.
231. மரிசியாதி லேகியம் .... 122.
232. வில்வாதி லேகியம் 124
233. பூசணிக்காய் இருமலுக்கு .... 125.
234. அமுக்கிராக் கிழங்கு .... 126.
235. அமுத்தாங்க ரசாயனம் 127
236. வல்லாதி ரசாயனம் .... 128.
237. வசாதி லேகியம் .... 129.
238. சயத்துக்கு கண்டவாதி லேகியம் 130
239. பூசணிக்காய் லேகியம் 131
240. காசத்துக்கு .... 132.
241. எலிக்கடி மறைப்புக்கு .... 133.
242. மணத்தக்காளி நெய் 133
243. புண் கொண்ட சூலைக்கு .... 133.
244. பேரங்கிப் பட்டை கிருதம் .... 136.
245. புண் கொண்ட கரப்பானுக்கு எண்ணெய் .... 136.

246.	கரப்பானுக்கு எண்ணெய்	137.
247.	வாதத்துக்கு	138.
248.	மகாவில்வாதி தைலம்	139.
249.	மகா அஸ்த்தி சன்னிக்குத் தைலம்	141.
250.	மகா அஸ்தி தயிலம்	142.
251.	குமரித் தயிலம்	143.
252.	தைத்துட்டித் தைலம்	145.
253.	எண்பத்தோரு வாய்வுக்கு	149.
254.	பூசிகாதித் தைலம்	151.
255.	மகா நாராயணத் தைலம்	153
256.	மிருக சஞ்சீவித் தைலம்	155.
257.	மகா விஷமுந்திரித் தைலம்	157.
258.	அரக்கெண்ணை பழுவைதுப்புக்கு ..	159.
259.	வேறு	161.
260.	மேஹுக்கு மருந்து	162.
261.	பெருவிஷத்துக்கு	163.
262.	நீரிழிவுக்கு	164.
263.	பிள்ளைபெற மாட்டாளுக்கு	164.
264.	பிள்ளைபெற மாட்டாதவளுக்கு எண்ணெய். மந்திரம்	165.
265.	....	165.
266.	பீனிசுக்கு யந்திரவர்ண தைலம் ..	166.
267.	வேறு பீனிசுக்கு	167.
268.	பீனிசுக்கு மருந்து	168.
269.	தினை தண்டை வியாதிக்கு எண்ணெய்	168.
270.	கொடிவேலி கற்பம்	169.

271. இளைக்கன்னி 170
272. தேவாங்கு கற்பம் .... 170.
273. பிள்ளைக்கு எண்ணெய் 171
274. எண்ணை பண்ணை .... 172.
275. குழி விழுந்த புண்ணுக்கு .... 172.
276. வெட்டுப்பட்ட புண்ணுக்கு .... 172.
277. ஆறாத புண்ணுக்கு .... 173.
278. வெட்டு, குத்து பட்டதுக்கு .... 173.
279. நரம்புச் சிலந்திக்கு 173
280. கண்ட மாலைக்கு .... 174.
281. ஆறாத புண்ணுக்கு 175
282. எண்ணை காயம் பட்டதுக்கு 175
283. எழுநாறுக்கு .... 175.
284. வலிப்புக்கு நசியம் .... 175.
285. வலிப்பு ஐந்து வகைக்கு எண்ணெய் பண்ணுவது 176
286. உமாத பயித்தியத்துக்கு .... 176.
287. இன்னுமொரு விதம் - அஞ்சனம் உ-மாத பயித்தியத்துக்கு 177
288. காமாலைக்கு நசியம் .... 177.
289. ஒருதலை வலிக்கு .... 178.
290. வழிக்கு வெள்ள .... 178.
291. வயிறு, கால் எரிவுக்கு .... 178.
292. பல்வரணைக்கு .... 178.
293. சந்து குணத்துக்கு .... 178.
294. [illegible]துக்கு .... 179.
295. தேளுக்கு .... 179.

296. இரத்தங்கட்டி .... 179.
297. பிரிவைக்கு .... 180.
298. விரங்கி ஆணிதெரிக்க .... 180.
299. மானைக் கண்ணுக்கு .... 180.
300. திரைச கற்பம் .... 181.
301. நாரத்தங்காய் கருக்கு .... 181.
302. சூலை முதலான அஷ்ட இன்மத்துக்கு மருந்து .... 182.
303. ~~[illegible]~~ ,, ... 183.
304. அத்தி விக்கலுக்கு .... 184.
305. விக்கலுக்கு .... 185.
306. நாக்கு மதுரம் .... 185.
307. வயத்தில் உருமுண்டான் வளங்கிற வியாதிக்கு .... 185.
308. விப்புருதிக்கு .... 186.
309. மண்டைப் புழுவுக்கு .... 187.
310. வண்டுகடிக்கு .... 187.
311. நாய்ரா. புகுந்தால் .... 187.
312. சன்னி கலிக்கம் 187
313. வாதநாசை மாத்திரை .... 188.
314. மகா அநராங்கிஷம் .... 188.
315. சன்னி வாத மாத்திரை .... 188.
316. சிந்தாமணி மாத்திரை .... 189.
317. பயித்தியத்துக்கு 190
318. தைவிட்டுக்கு 190
319. தீபனத்துக்கு 190
320. இளைத்த உடம்புக்கு .... 190.

321.	பெரும்பாட்டுக்கு ...	191.
322.	வில்வாதி லேகியம் ...	191.
323.	" " ...	191
324.	அரையாப்புக்கு ...	192.
325.	அரையாப்பு இளைமுறிய கஷாயம் ...	193.
326.	அக்கினி மாந்தத்துக்கு ...	193.
327.	வாந்தி யெடுக்க ...	193.
328	" ...	193
329.	நீர்க்கட்டுக்கு ...	194
330.	மலசல மடைத்தால் ...	194
331.	முளை அரக்க ...	194.
332.	குதிரை வியாதிக்கு ...	194.
333.	காமாலைக்கு ...	195
334.	சோகை காமாலைக்கு ...	195
335.	மேகத்துக்கு ...	195
336.	வசியம் ...	196.
337.	இடுப்பு நோவுக்கு ...	196
338.	" " ...	196.
339.	பித்த பயித்தியத்துக்கு ...	197.
340.	பயித்தியங் கொண்டவனுக்கு நசியம் ...	197
341.	அடி புறப்பட்டதுக்கு ...	197.
342.	யோனி தள்ளினவளுக்கு ...	197
343.	முளை அரக்க ...	198.
344.	பல்குத்திரத்தம் விழுந்தால் ...	198.
345.	மூத்தக் கடுப்புக்கு ...	198.
346	" " ...	199
347.	வாய்முகம் கோணினால் ...	199.

	....	200.
348.	க்ஷீரவாதத்துக்கு	200
349.	பயித்திய மெடுக்க	200
350.	ஜெய்யான் கடிக்கு	
351.	குண்டிகை கிரந்திக்கு	200
352.	குண்டி பச்சரத்துக்கு	200
353	பேணாயி நரி கடிக்கு	202
354.	ரத்தம் சீதக் கழிச்சலுக்கு	201.
355.	ஜெய்யான் கடிக்கு	201.
356.	நீர்க் கோவைக்கு	202.
357.	கழிச்சலுக்கு	203
358.	~~[illegible]~~ பயித்திய வெகாளத்துக்கு	203
359.	அரையாப்புக்கு	204
360.	தேகமாய் நாலைந்தனான் இசிப்பு இருந்தால் ..	205
361.	நாவின் முள்ளு வளர்ந்த தோஷத்துக்கு ..	205
362.	தோஷத்துக்கு கற்கம்	205
363	கண்ணுக்கு கலிக்கம்	206
364.	சன்னி விக்கலுக்கு	206
365.	மடி வாதத்துக்கு	206
366	பெரும்பாட்டுக்கு மருந்து	206
367.	அருணாதிச் சூரணம்	207
368.	அரத்துக்கு அரக்கெண்ணை	207
369.	விடாத அரத்துக்குக் கஷாயம்	208
370.	பழுவரணைக்கு (பல்வரணை) —	209
371.	மலசலம் பந்தமானால்	209
372.	பெண்களின் யோனி உஷ்ணத்துக்கு ..	209
373.	சீதஅரத்துக்கு	209.

374. சீத அதத்துக்கு அனுபானம் 210
375. சீழ் வாதத்துக்கு 210
376. " " தைலம் 211
377. பீனிசக்கு 211
378. நேர்வாள சுத்தி 211
379. நேர்வாளம் முக்கி சுத்தி 212
380. சாதிலிங்க சுத்தி 212
381. பாஷாணம் சுத்தி 212
382. மனோசிலை சுத்தி 213
383. அரிதார சுத்தி 213
384. துரிசு சுத்தி 217
385. மாடசி சுத்தி 217
386. தாளக சுத்தி 217
387. மனோசிலை சுத்தி 217
388. கௌரி பாஷாணம் 217
389. கௌரி வெங்காரம் 218
390. பால் துத்தம் 218
391. எலி பாஷாணம் 218
392. நாபி சுத்தி 218
393. இக்கின் சுத்தி 218
394. இந்துப்பு சுத்தி 219
395. வளையலுப்பு 219
396. சத்தியஞ்சாரம் 219
397. நவாச்சாரம் 219
398. தொட்டிப் பாஷாணம் 219
399. சிலாசித்து 219
340. காயம் 220

341. ஆனைத்திப்பலி . . . . ௨௨௦.
342. உன்மத்தன் விதை . . . . ௨௨௦.
343. எட்டி விதை . . . . ௨௨௦.
344. மிளகு . . . . ௨௨௦.
345. சீரகம் . . . . ௨௨௦.
346. சன்னிக்கு எண்ணெய் . . . . . . ௨௨௦.
347. மருந்தீட்டுக்கு . . . . ௨௨௨.
348. " . . . . ௨௨௨.
349. சேராத பரிகளுக்கு . . . . . . ௨௨௨.
350. சேராத வருக்கு மருந்து ௨௨௨
351. வைத்தியத்துக்கு . . . . ௨௨௩.
352. ஆவெறி பித்தத்துக்கு . . . . . . ௨௨௩.
353. சீத புஞ்சுருக்கு மருந்து ௨௨௪
354. கொப்பு கோளை கிரந்தி எண்ணெய் ௨௨௪
355. " " மந்திரம் . . . ௨௨௫
356. பாங்காதி லேகியம் ௨௨௫
357. வாதசன்னிக்கு . . . . ௨௨௬.
358. " சூதியம் ௨௨௬
359. பெத்த மாத்திரை ௨௨௬
360. நீர் அருக்கிக்கு . . . . ௨௨௭.
361. பனைப்பு பருமனுக்கு . . . . ௨௨௭.
362. தலைக்கு வேப்பெண்ணெய். ௨௨௭
363. வாய்வுக்கு . . . . ௨௨௮.
364. கால்கை முடக்கின வாதத்துக்கு . . . . ௨௨௮.
365. நாலுவகை காசிக்கு . . . . ௨௨௮.
366. விக்கலுக்கு மருந்து . . . . ௨௨௯.
367. " . . . . ௨௨௯.

368. குதர் மாங்கினான் .... 229.
369. பல்லு விழுந்து போனவனுக்கு... 229.
370. நூற்றெட்டு வியாதிக்கு மருந்து தைலம். 229.
371. வெட்டைக்கு மருந்து........ 230
372. பீனசிக்கு மருந்து.......... 231
373. ஊது காமாலைக்கு மருந்து...... 231
374. நாலாநாள் முறைக் காய்ச்சலுக்கு.... 232
375. கண்ணுக்கு கலிக்கம்....... 232.
376. வாய்வுக்கு மருந்து ......
கால் கை பிடிப்பு நோவுக்கு மருந்து } 232
376. மாட்டுக்கு வெக்கை, இழுநோவு
அடைப்பானுக்கு, குதிரை நோவுக்கும் } 233.
377. கண்ட சன்னிக்கு கஷாயம்..... 233
378. குன்மத்துக்கு .... 234.
379. உஷ்ண மேகத்துக்கு மருந்து .... 234.
380. 234
381. ரத்தக் கடுப்புக்கு 235
382. .. .. 235.
383. இந்திரியம் உடைந்து பருப்பு
நோவுக்கு மருந்து ... } 235
384. வெகு மூத்திரத்துக்கு 236
385. உஷ்ண மேகத்துக்கு .... 236.
386. குன்ம நோவுக்கு .... 236.
387. குன்ம எரிச்சலுக்கு .... 237.

388. இளை எரிச்சலுக்கு .... 237.
389. எரிசன்னிக்கு .... 237.
390. கருவாய் கட்டிழனான் .... 238.
391. பாரிச வாய்வுக்கு 239
392. தீபாக்கினி – பசியாமாதவர்களுக்கு .... 239.
393. பாரிசவாய்வு – சன்னிக்கு .... 243.
394. முழங்கால் வாதம் – கால்முடங்கின வாதத்துக்கு 243
295. ஊது காமாலைக்கு 243
296. தமர் வாய்வுக்கு 244
297. பஞ்சமுல கஷாயம் 244
298. சித்த சன்னிக்கு 244
299. இளைப்பெரிவுக்கு, வயறெரிவுக்கு 245
300. அலகு சன்னிக்கு 246
301 வாயின் ரத்தம் 247
302 எலும்புருக்கிக்கு 247
303 கைகால் கடுக்கிறதுக்கு 247
304. வாந்திக்கு 247
305 பைத்தியத்துக்கு 248
306. கால்முடங்கின வாதத்துக்கு 248
307. பேய் தெரிய 249
308. நீர்சுருக்கு வெள்ளைக்கு 249
309. மலசலம் கட்டுக்கு 250
310. கண்ணுக்கு புரைமூடினான் .... 25[illegible]
311. பழுவருணைக்கு (பல்வரணை) 251

312. கண்ணுக்குப் பூ நரை முதலானதும் கண் மத்திசமா யாருந் தாகும் மருந்து ... 251
313. வாய் நாற்றம், முக நாற்றம், மேனாற்றம் ... 252
314. மேகத்துக்கு ... 252
315. சகல வாதத்துக்கு ... 253
316. மார் நோவுக்கு ... 253
317. பிரமெத்துக்கு ... 254
318. பேதிகட்டு மாத்திரை ... 255
319. மேக வெட்டைக்கு நணைத்திக்கு ... 255
320. இந்திரியம் கலங்கிப் போறதுக்கு ... 255
321. ,, ,, ... 256
322. குட்டம் பதினெட்டுக்கும் ... 257
323. மேகத்துக்கு ... 257
324. சகல மேகத்துக்கு ... 257
325. சகல மேகத்துக்கு வெந்தயவருத்ய ... 258
326. புத்திர சந்தானத்துக்கு ... 258
327. மந்தாக்கினி வாய்வுக்கு சூரணம் ... 258
328. சொறி சிரங்குக்கு சொர்போக எண்ணெய் ... 259
329. நீர் அருக்கலுக்குக் கஷாயம் ... 259
330. போவு மூத்திரத்துக்கு ... 260
331. மலசல மடைத்தால் ... 260
332. கல்லடைப்புக்கு ... 260
333. க்ஷயரோகத்துக்கு ... 260
334. நீரிழிவுக்கு ... 261
335. மூலத்துக்கு ... 261

336.	நாளாம் நாள் மாந்தத்துக்கு	262
337.	வரட்டு காசத்துக்கு -	262.
338.	மேக தென்னைக்கு பற்பம்	263.
339.	கிராணிக்கு லேகியம்	263
340.	காமாலைக்கு லேகியம்	263
341.	கட்டி காயத்துக்குத் தைலம்	263
342.	சொறி, சிரங்குக்கு	264.
343.	பழஞ்சுரத்துக்கு - - - - - - . .	264
344.	கணை ரோகத்துக்கு	264.
345.	மண்டைச் சூலைக்கு	265
346.	தனுர்வாத சுரத்துக்குத் தைலம்	265
347.	லோக மண்டூரம் வயத்து நோவுக்கு	266.
348.	அக்கிரணத்துக்கு	266.
349.	போகி மூத்திரத்துக்கு	266.
350.	கன்னி பதினொன்றுக்கும்	267.
351.	ஒன்பது பிணிக்கும்	267
352.	கண வாதத்துக்கும் - கருக்கன் கிரந்திக்கும் ...	268
353.	கண்ணுக்கு - - - - - - -	268.
354.	நயன சஞ்சீவித் தைலம்	268.
355.	காதுவலி கணத்துக்கு	269.
356.	கண குன்மத்துக்கு	269.
357.	வைத்தியத்துக்கு	270
358.	வலிப்புக்கு எண்ணெய்	270
359.	குண்டி அச்சரத்துக்கு	271.
360.	வலிப்புக்கு	272.

361. கரிவங்கச் செந்தூரம் ..... ௨7௨.
362. நாவா மாறலுக்கு நேரம் மாறுதல் ... ௨7௨.
363. அரிதார மாத்திரை அரத்துக்கு ..... ௨73.
364. தாளக செந்தூரம் ..... ௨73.
365. தாளக பற்பம் ..... ௨73.
366. சாதிலிங்க கட்டு மாத்திரை ௨74
367. அகத்தியர் குழம்பு ௨75
368. செவ்வந்தி மாத்திரை - மலவடைப்புக்கு ... ௨76
369. மேக ரணப் புண்ணுக்கு ..... ௨77.
370. ரசகற்பூர சூரணம் மேக புண்ணுக்கு ... ௨78
371. மேகசூலை, கைகால் பிடிப்பு, இசிவு, கீழ்வாய்வு, நெடுசூலை யிவைகளுக்கு சூரணம் ௨79.
372. நாவரவகை இன்னிக்கும் ஒன்பது வாதத்துக்கும் தைலம் ... ௨80.
373. மந்தம், வயத்து நோவுக்கு ..... ௨81.
374. அடிவயறு உஷ்ணத்துக்கு ..... ௨8௨.
375. பக்க சூலைக்கு ..... ௨8௨.
376. மண்டை சூலைக்கு மருந்து ௨83
377. பவுத்திரத்துக்கு ௨83
378. மேக கிராந்தி கொப்பளம் சிரங்கு புண்ணு யிவைகள் தீர மருந்து ௨83.
379. கரிமேகத்துக்கு ..... ௨84.
380. நரம்பு புண்ணுக்கு ௨85
381. நீர்ச்சுருக்குக்கு ..... ௨85.

௨௯

382. லிங்க செந்தூரம் சகலத்துக்கும்… 285
383. எண்பது வாதத்துக்கு, மகோதரத்துக்கு சீத பாண்டுக்கு, காமாலைக்கு பேதி யெண்ணெய். 287.
384. சன்னி பதின்மூன்றுக்குக் குளிகை… 287
385. சகல மேகத்துக்கு கிரந்திக்கு … 288
386. மேகத்து எண்ணெய் …… 289.
387. முருக்கா வாயு, குமர் வாயு இவைகளுக்கு…. 291.
388. கெந்தக பஸ்பம் ……… 292.
389. சங்கு பற்பம் ……… 292.
390. தாளக பஸ்பம் ……… 293.
391. கோரோசனை பஸ்பம் …… 293.
392. கற்பூர பஸ்பம் ……… 293.
393. மகாபாக்கிய சூரணம் …… 295
394. வாளாதி சூரணம் …… 295
395. இங்குவாதி சூரணம் …… 295
396. தாவாக்கினி சூரணம் …… 295
397 நாகாதி சூரணம் …… 295.
398. உதிச்சாதி சூரணம் …… 295.
399. கண்டங்கத்திரி லேகியம் …… 296
400. பட்டவாதி ரசாயனம் …… 296.
401. மரிசியாதி லேகியம் …… 296.
402. வில்வாதி லேகியம் …… 296.
403. அமுக்கிராக் கிழங்கு …… 297
404. வசாதி லேகம் …… 297.

405	பரங்கிப் பட்டை இருதம்	298.
406.	கரப்பானுக்கு எண்ணெய்	298
407.	மகாவில்வாதி தைலம்	298.
408.	மகா அஸ்தி அக்னிக்குத் தைலம்	298.
409.	மகா அஸ்தி தயிலம்	298.
410.	குமாரி தைலம்	299.
411.	மிருக சஞ்சீவி தயிலம்	299
412.	~~மக~~ ருருந்தி தயிலம்	299
413	வில்வாதி லேகியம்	299
414.	" "	299.
415.	சூதிகாதி தைலம்	300
416.	மகா நாராயண தைலம்	300
417.	அரையாப்பு வாய்மடைப்புக்கு . . .	300
418.	அச்சரத்துக்கு	300
419.	மேக சாந்திக்கு நெய்	301
420.	அக்கர காச்சலுக்கு	302.
421.	வெள்வங்க பஸ்பம்	301
422.	நாக பஸ்பம்	301
423.	விரங்கத்துக்கு	302.
424.	துத்தநாகம்	302.

—

264. அனுபவ வைத்தியம்.

ஹரிஓம் நன்றாக.

இரைாய வகை.

1. தீர்ந்த முத்து நன்னாரி
தீவிய சுக்கு துளசியுடன்
எழுந்தநீர் வழி விட்டு
இதமாய்க் காய்ச்சி யிறக்கியதன்
சேர்ந்த பித்த வாதமுடன்
தாங்கு சேஷ்ம அதிசாரம்
ஆய்ந்த தாபம் தீருமிது
அமிர்த மான இதமியதே.

பித்த சுரத்துக்கு.

கட்டிய சுரமு முண்டு
கருதியே மந்த மாகும்
உட்டியே மோக தாக
இணையே வாய்மேல் நோக்கிம்
நட்டமாய் நாடி தன்னை
நயனத்தின் தலைபி டிக்கும்
பட்டியே மாதர் சோனாய்
பித்தத்தின் குணம தாமே.

ஆடா தோடை வெப்பீர்க்கு
அன்பர் பாடகம் கொத்துமல்லி
வாடா திருந்த பூசினித்தண்டு
வளரும் வெட்டி வேருடனே
சீரகமும் அக்கி கஷாயமிட
திசைகெட் டோடும் பித்தமதே.

பித்த சுரத்துக்கு

சீந்தில் கொடி, நிலவேம்பு, பர்பாடகம், கோரைக்கிழங்கு, வெப்பீர்க்கு, வெட்டிவேர், சகிர்தபாளை வேர், அக்கி, அதிமதுரம், கொத்தமல்லி, சீரகம் இவைகளை சிற்றே வறுத்து ஒருபடி தண்ணீர் விட்டு கால்படியாய் இறக்கிக் கொடுக்கவும்.

இதற்கு பத்தியம். ?

பேய்ப்புடல், திப்பிலி மூலம், வாய்விளங்கம், வட்டத்திருப்பி, கோணிநெட்டி, கருஞ்சீரகம், நிலவேம்பு, செவ்வியம், மஞ்சள். இவற்றில் பேய்ப்புடல், கோணிநெட்டி, வட்டதிருப்பி, கருஞ்சீரகம் இவை நான்கையும் சாம்பலாய் செய்யவும். மற்றதெல்லாம் சமமாய் கஷாயத்திலே போட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும்.

3. காலையிலே

பித்தத்துக்கு ஏற்றதான தைலக்கம்

கோரைக்கிழங்கு ¼ பலம் - 1 மிளகரணைப்-
பட்டை இவை இரண்டையும் வெந்நீர
விட்டு அரைத்து
2. வாரத்தைந்து, தான்றிக்காய்த்தோல், சுக்கு, மிளகு,
சீரகம், தனியா, திப்பிலி, கோரோசனம், இந்து-
உப்பு, வெல்லம் ஆகியவற்றை வறுத்துக்-
கொண்டு அரைத்து கலந்து காய்ச்சிக்
கொடுக்கவும்.

பித்த சீத சுரத்துக்கு.

கரிசலாங்கண்ணி ஒருபிடி, நொச்சிக்-
கொழுந்து ஒருபிடி இவை இரண்டையும்
சிற்றாமணக்கு வறுத்து தண்ணீர்விட்டு முடிமருந்து
சுக்கு, மிளகு, திப்பிலி
மோடி, ஏலம், வெள்ளைப் பூண்டு, மிளகு
ஆகியவற்றை ஒரு துணியின்
கட்டி வேக விட்டு
முழுந்து கஷாயத்தின் வேக விட்டு
இறக்கிக் கொண்டு மறுபடி முடிமருந்து
அரைத்துக் கஷாயத்தின் கலந்து சுட்ட
காய வைத்து மறுபடி பொங்க ஊற்றிக்
கொடுக்கவும்.

பித்த வாத சுரத்துக்கு.

பித்தவாத அரத்துக்கு.

கொத்த மல்லி யீர்கழஞ்சு
கொய்தன் சுக்கு யீர்கழஞ்சு
அத்தின் பெரிய குறிஞ்சிக்காஞ்சொறி
அன்னி வைதுப்பு அதிசாரம்
வைத்த பித்த வாதமுடன்
வகையா உத்தம் நீர்விட்டு
வகைய ஓடும் பித்தமதே.

வேம்பிலை வேரும் பூவும், கருவேப்பிலை நிரவெங்காயம் பூவும் வேரும் கருக்கி தண்ணீர் விட்டு வெங்காயந் தீயிற போட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும்.

சுர அரத்துக்கு.

சித்திரமூலம், விஷ்ணுகிராந்தி, கண்டங்-கத்திரி வேர் இவை மூன்றையும் நாலுக்கி நாலுபடி தண்ணீர் விட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சி இது கல்கம்- லவங்கம், தாளிச-பத்திரி, திப்பிலி, மொடி, கண்டுபாரங்கி இவை ஐந்தையும் ஒரு கரண்டியின் வறுத்து அரைத்துக் கலந்து கொடுக்கவும்.
இச்சாப் பத்தியம். ?

பித்த சுரம்.

~~தண்ணீ~~ தண்ணீர் இளைத்து வாய் வறண்டு தலையை வலித்து மனமிறுக்கி தயங்கி மகட்டம் போன பித்த சுரம்.

தண்ணீர், இருப்பைப்பூ வெள்ளருகம், அதிமதுரம், சுக்கு, எருக்கத்தை, (தனை (கொலைமான் கொம்பு)) வாணைகொம்பு, கருவேலம் தண்டு, பொன்னன்னீர் (மருதாணி), ஆடாதோடை, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு பிஞ்சு சீமன் கொண்டு எண்ணாழி (நா) பிறகு நீர் விட்டு
3. ரெண்டு நேரம் கொண்ட பொழுதே காலை யாங்கி ஏறும் கண்டமே. இதுக்கு பத்தியம்.

பித்தத்துக்கு நசியம்.

அதிமதுரம், கோரோசனம் இவை இரண்டையும் முலைப்பாலில் உரைத்து மூக்கில் நசியம் பண்ணவும்.

இன்னொருவகை

இன்னும் ஒருவகை.

இருப்பைப் புண்ணாக்கும், நல்ல சாம்பிராணியும் அரைத்து மெல்லிய துணியில் தடவி ஊறவைத்து சுருட்டிக் கொளுத்தி மூக்கில் புகை பிடிக்கவும். /

சன்னி. எரிச்சலுக்கு.

திராட்சைப்பழம், ஈச்சம்பழம், சுக்கு, பரங்கிப்பட்டை, கடுகுரோகணி, சிறுவேம்பு, நெல்லிவிதை, கொத்தமல்லி விதை, பேய்ப்புடல், அதிமதுரம், வெட்டிவேர், சோம்பு இவைகளை ஜெங்கலோட வறுத்து இடித்து

தண்ணீர்விட்டு எட்டொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும். இருக்கி பத்தியம். ?

சன்னிக்கு

சீந்தில்கொடி, நன்னாரிவேர், ஆடாதோடை, பீர்க்கு, பேய்ப்புடல், வேம்பு, கோரைக்-கிழங்கு, சீரகம் சமனெடை வறுத்து ஒருபடி தண்ணீர்விட்டு எட்டொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும். பத்தியம். ✓

எரிசன்னிக்கு.

சந்தனம், வெட்டிவேர், சம்பங்கிமொக்கு, நெல்லிவிரை, விஜைபொத்தி, பற்படாகம், சுக்கு, கொத்தமல்லிவேர், நாவல், இவைகளை சமனெடை வறுத்து ஒருபடி தண்ணீர்விட்டு எட்டொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும். ✓ பத்தியம்.

சன்னி விகாரத்துக்கு

வெப்பாலை விரை, சீரகம் இது வறுத்து ஒருபடி தண்ணீர்விட்டு எட்டொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும்.

சன்னி விகாரத்துக்கு.

வெப்பயீர்க்கு, புளியயீர்க்கு, நுணாயீர்க்கு, நார்த்தையீர்க்கு, எலுமிச்சன் யீர்க்கு, பேய்ப்புடல், சுக்கு, கொத்தமல்லி விரை, சீரகம் இவைகளை வறுத்து ஒருபடி தண்ணீர்விட்டு எட்டொன்றாய் காய்ச்சிக் கொடுக்கவும். தீரும். பத்தியம்.

சன்னிக்கு.

காட்டுமுருங்கைப் பட்டை, வெப்பாலம்-
பட்டை, ஆயிலியம் பட்டை, நொச்சிப் பட்டை
தொக்கா பட்டை, ஆதண்டம் வேர் முள்ளுக்
குப்பி பெராவ, பாப்பார முள்ளிவேர்,
~~[illegible]~~ பயார்காலிவேர், நிலாவாரை வேர்,
4. குப்பைமேனி வேர், இந்த பட்டைகளையும்
வேர்களையும் நாலுபடி தண்ணீர் விட்டு
எட்டிலொன்றாய்க் காய்ச்சி வடித்து,
ஓமம், மிளகு, வெள்ளைப் பூண்டு, மஞ்சள்,
மொடி (திப்பிலி வேர்) இந்த அஞ்சு வகையும் துணியின்
முடிந்து கசாயத்தின் விட்டு எடுத்து அரைத்து
கசாயத்தில் கலந்து மறுபடி பொங்க
உளுத்தி கொடுக்கவும். கரும் பத்தியம் காப்
பிடிக்கவும்.

பானல்க்கொடி, அமுக்கிராக் கிழங்கு,
சித்திரமூல பட்டை இந்த கசாயத்தில்
சேர்மானம் பண்ணவும்

சீத அரத்துக்கு.

அரசம் சேக்கு, உளவர் முள்ளு, ஆணை-
நெருஞ்சி, தூதுவளை ~~பிண்ணாக்கு பாகற்~~
வட்டுக்கரந்தை இவற்றைச் சிறு சட்டியி-
லிட்டு வறுத்து ஒருபடி தண்ணீர் விட்டு
எட்டிலொன்றாய்க் காய்ச்சி மாத்திரை வைத்து
கொடுக்கவும்.

உஷ்ண பித்தத்துக்கு.

சிற்றாமுட்டி வேர், வெதுக்கி ரசம் வாங்கி சீரகம், ~~[illegible]~~ பப்படம் பருத்தி கூட்டு, ~~மோடி~~ சிப்பி, ஏலம், திப்பலி, தாளிச பத்திரி, லவங்கம், தும்பாரத்தும் இவைகளை அரைத்துப் பொங்க வைத்துக் கொடுக்கும். பத்தியம் - புளியின்மை.

~~ஒருவிடம் கு~~

விபரீத பித்தத்துக்கு.

ஒருவிடம் குளிரும் காயும்
ஒருவிடம் உடம்பு தின்னும்
அரிகியே உடம்பு நொந்து
அருசியும் தாகம் உண்டாம்
நகைந்த மேனம் விளம்பிக்கின்
~~நன்னாரி கொத்தமல்லி~~
நன்னாரி கொத்த மல்லி
பரந்த பற் பாடகம் கோஷ்டம்
பாவை கண்டங் கத்திரி
பருந்திநீர் நாழி விட்டு
பாதமாய்க் காய்ச்சி பருக்கியந்தன்
இகந்த சீதம் பித்தமோதன்
இழவிட்டு போகும் வல்லியே.

சேத்தும சுரத்துக்கு.

சீந்தில் கொடி, சிறுப்பு நாவேரி வேர், செம்புளிச்சின் வேர், கண்டங் கத்திரி வேர், வெட்டி வேர், கொரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம், கோஷ்டம், சுக்கு, வெப்பாலரிசி இவைகளை இடித்துக் கொண்டு வாரத்து ஒருபடி தண்ணீர் விட்டு எட்டொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும். ~~பிஞ்சுக்கு~~ இச்சை பத்தியம்.

நீரை அழுண்ட பித்தத்துக்கு

ஒடுக்குச்சுக்கை நடுவெழும் கொண்டுவந்து பிடித்து அரைப்படி சாறு வாங்கிக் கொண்டு ஒரு சட்டியில் நொய்மணலைப் போட்டு கருக வறுத்து இறக்கி வைத்து அதிலே இந்த ரசத்தை ஊற்றி வைத்து தெளிந்த பிறகு இறுத்துக் கொண்டு அதிலே சீரகம் பஸ்பம் போட்டுக் கொடுக்கவும்.

வாதசுரத்துக்கு.

நெட்டை முட்டி வேர் வட்டமுட்டி வேர், பூனை காஞ்சொறி வேர், துளசி வேர், சுக்கு, கொத்தமல்லி, கடுக்காய் இவைகளை செங்கலோடே வறுத்து ஒருபடி தண்ணீர் விட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும். பித்துக்கு பத்தியம்.

இதுவும்

சித்தரத்தை, அம்பராஷ்டம், தூதுவளை, வாய்விளங்கம், கருஞ்சீரகம், நாயுருவி, அகிலிப்பட்டை, நாயுருவியை சாம்பலாக்கி மற்றதெல்லாம் (இவையெல்லாம்) பிடித்து சற்றே வறுத்து ஒருபடி தண்ணீர் விட்டு எட்டிலொன்றாய்க் காச்சி மாத்திரை வைத்துக் கொடுக்கவும். பத்தியம் ?

வாதபித்த நீர்த்துக்கு.

சித்தாமுட்டி வேர், வில்வப்பத்திரி வேர்
ஆடாதொடை யிலை, பர்படாகம், பாப்பாரப்-
புளியம் வேர், சீந்திற் கொடி, அகத்திபாளை வேர்,
கோரைக் கிழங்கு, புடல் புடலக்காய் வேர் ~~கொத்த~~
சோற்றுக் கற்றாழை சுக்கு. கடுக்காய், கடுகுரோகிணி
சுக்கு, கொத்தமல்லி விதை சமன் கொண்டு
வேர்வகை சிற்றே வறுத்துக் கொண்டு
இடைச் சுக்கை வறுத்துக் கொண்டு ஒருபடி
தண்ணீர் விட்டு எட்டிலொன்றாய்க் காச்சி
காதளவு தேன் ஊற்றிக் கொடுக்கவும்.
பத்தியம். ?

நீர் தோஷத்துக்கு.

கடுக்காய் - 1, ~~தான்~~ தான்றிக்காய் - 1,
நெல்லிக்காய் - ௨ அதிமதுரம் - பலம் - ௨
சுக்கு பூ - ௨, தாம்பராவட்டம் - பூ - ௨, வெள்-
பாலரிசி பூ - ௨, கொத்தமல்லி விதை, மிளகு,
சீரகம், வில்வபத்திரி வேர், சீந்தில் கொடி
ஆடாதொடை, யிருக்கு, கோரைக் கிழங்கு
அகத்த பாளை வேர், துளசி வேர், பேய்ப்புடல்
நிலவேம்பு சமன் கொண்டு ஒருபடி தண்ணீர்
விட்டு எட்டிலொன்றாய்க் காச்சிக் கொடுக்கவும்.
சித்திரப் சித்துக்குப் பத்தியம். புளிப்பு தவிரவும்.
பச்சடிங்கில் மேல்புரணி நீக்கி பப்பாளி
சீரகம் போட்டுக் கொடுக்கவும். நெல்லுபொரி
6 அரிசி சாதம் பண்ணி நீக்கிச்சக்கரை போட்டு
சாப்பிடவும்.

11. —

தாகத்துக்கு

உக்கப்பு நாவேர் (நாயுருவி), மிளகு, சீரகம் இவை மூன்றையும் பொடியாக்கி ஒருபடி தண்ணீர்விட்டு எட்டிலொன்றாய்க் காய்ச்சிக் கொடுக்கவும்.

சீதசுரத்துக்கு

துளசிவேர், சங்கம்வேர், மிளகரணைப் பட்டை, கண்டங்கத்திரிவேர், கரிசலாங்-கண்ணிச் ~~சமூ~~ சமூலம் போட்டு சிற்றெ வறுத்து, கடைச்சரக்கு - திப்பிலி சோடி, வெங்காயம், கருஞ்சீரகம், ஒருதலைப்பூண்டு, மிளகு, சீரகம் இவைகளை முறிந்த கஷாயத்தில் வெக்கவிட்டு அரைத்துக் கூட்டிக் கொள்ளவும்.

பத்தியம்? —

சீதசுரத்துக்கு கார்த்தானே கவிக்கம்

~~[illegible]~~ இஞ்சியை மேல்புறணியை சீவி போட்டு இடித்து ரசம் வாங்கிக்கொண்டு தெண்டியைக் காயவைத்து ரசத்தை முறித்துக் கொள்ளவும். தாளிசபத்திரி, சுக்கு (சோடி) திப்பிலி, தம்முடியிடை மிளகு, திப்பிலி, சீரகம் இவை மூன்றும், தம்முடியிடை கோரோசனை குங்குமப்பூ, வெங்காயம் இவை வெந்நீர் (பாட்டனார்க்க) வார்த்தண்டத்தில் பொங்கவைத்துக் கொடுக்கவும். விருத்திக்குப் பத்தியம் - காரப்பு புளிப்பு தவிர்க்கவும்.

வாதபித்த சுரத்துக்கு.

நாங்கிப்பட்டை, செவ்வியம், தும்ராட்டகம்,
சுக்கு, வாய்விளங்கம், பேராப்பங்கிழங்கு,
வான்மிளகு; கடாமாஞ்சி, அகில், சந்த-
னக்கட்டை, சிறுவெங்கம், ~~செம்~~ மறக்கா
சாம்பிராணி, தொட்டிச்சாந்து, கஸ்தூரி-
மஞ்சள், சிறுவெங்காயப்பட்டை, கோரைக்-
2. கிழங்கு கனாரி முழும் வகை ஒன்றுக்கு
துட்டு யெடை - 1 இவை இடித்துப்
பொடிபண்ணி ~~பூனை~~ பூனைவிரல்
கொண்டு சுப்பரணையை காயனை வைத்துப்
பொன்னிறமாய் ~~வறுத்து~~ நெருப்பிட தண்ணீர்
விட்டு எட்டிலொன்றாய்க் ~~காய்ச்சிக்~~ கொண்டு
காசளவு தேன் ஊற்றிக் கொடுக்கவும்.
இதுக்கு பத்தியம் - காரப்பு, புளிப்பு தவிரவும்.

சேத்தும சுரத்துக்கு.

கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, முக்-
காவொளை ஆடாதோடை, வாளமுன்னி
சுக்கு, திப்பிலி இவற்றை சீலையில்
7. முடிந்து குடிநீர் விட்டு எட்டிலொன்-
றாய்க் காச்சி அந்த முடி அவிழ்த்தும்
அரைத்துக் கஷாயத்திற் கலந்து தேன்
கலந்து கொடுக்கவும்.

யிதுவும். ஆடாதோடை வேர்க்கு, வசம்பு
பிரண்டை, கண்டங்கத்திரி, கருகுரோகணி
சுக்கு யிவை சமன் கூட்டி குடிநீரிட்டுக்
கொடுக்கவும்.

இதுவும்: கண்டங்கத்திரி, கரிசலாங்-
கண்ணி, சங்கம்வேர், பெருங்குமிழ் வேர்,
வசம்பு, சுக்கு இவைகளைச் சமன் கூட்டி
குடிநீரிட்டு திப்பிலியை சீலையில் முடிந்து
போட்டுக் காய்ச்சி அரைத்துத் தேன் கலந்து
கொடுக்கவும்.

இதுவும்:- பேய்ப்புடல், கடுக்காய், நெல்லி-
முள்ளி, உத்தாமணி, கண்டங்கத்திரி,
சிறுவழுதுணை வேர், வெள்முள்ளி வேர்,
சுக்கு இவைகளை சமன் கூட்டி இடி-
த்தண்ணீரிட்டுத் தேன் கலந்து கொடுக்கவும்.

சேத்தும சுரத்துக்கு வாந்தி பண்ண.

புங்கம்பழம் காடியிலரைத்து உத்தாமணி
வேருங் கூட்டிக் கொடுக்க வாந்தியாம்.

வாத பித்த சுரத்துக்கு.

நாய்வேளை, கோரைக்கிழங்கு, கடுகு-
ரோகணி, வசம்பு, கொன்றைக்காய்,
வெப்பாலை அரிசி, சுக்கு இவை சமன்
கூட்டி குடிநீரிட்டுக் (காய்ச்சி) கொடுக்கவும். /

பித்த சேத்தும சுரத்துக்கு.

கொத்தமல்லி, விளாமிச்சம் வேர், கண்டங்-
கத்திரி வேர், உத்தாமணி வேர், சிறுகாஞ்சொறி
வேர், கடுக்காய், நெல்லிமுள்ளி, சுக்கு
இவை சமன் கூட்டிக் குடிநீரிட்டுக்
கொடுக்கவும். /

வாதபித்தசன்னிக்கு.

கொத்தமல்லி, நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, பெருங்குமிழன் வேர், தேவதாரம், பற்பாடகம் இவை சமன் கூட்டி குடிநீரிட்டுக் கொடுக்க வாதபித்த சன்னி தீரும்.

விஷசுரத்துக்கு.

கொடிவேலிவேர், வெள்ளருகு, வட்டத்திருப்பி, பேய்புடல், வேப்பன் ஈர்க்கு, பற்பாடகம், செவ்வியம் இவை சமன் கூட்டி குடிநீரிட்டுக் கொடுக்கவும். விஷசுரந் தீரும்.

தொந்த சுரத்துக்கு.

சீந்தில் தண்டு, கோரைக்கிழங்கு, நிலவேம்பு, சிறுகாஞ்சொறி, பேராமுட்டி, பெருவாகை, கடுக்காய், சுக்கு இவை சமன் கூட்டி குடிநீரிட்டுக் கொடுக்க தொந்த சுரந் தீரும்.

(15வது ஓலை முதல் 16வது ஓலை வரை விடப்பட்டுள்ளது)

17.

கழிச்சலுக்கு.

பச்சை மிளகு விராகனிடை ௨, வறுத்த மிளகு விராகனிடை ௫ இவை இரண்டையும் பொடி பண்ணி பனைவெல்லத்திற் போட்டு அரைத்துக் கொடுக்கக் கழிச்சலும் அதோட்டமும் தீரும்.

இருமல்: வாந்திக்கும் — சீரகம்
சீனையாக வறுத்து பொடம் பண்ணி அந்த
சீனையுடனே அரைத்து தினம் வெந்நீரில்
சாப்பிட்டுக் கொடுக்க இரண்டாம் வாந்தி
பண்ணுகிறதும் தீரும்.

× நீர்க்கழிச்சலுக்கு.

எலுமிச்சம் பழத்தின் அப்பின் ஒரு பண-
விடை போட்டுப் புட்டிட்டு உள்ளுக்குக்
கொடுக்கவும் நிற்கும்.

வாந்திக்கு.

சியந்த வெண்ணம், சீரகம் பச்சைப்பம் சீனி,
விராகம் இணை கூட்ட அரைத்து தேனின்
குழப்பிக் கொடுக்கவும்.

நாரத்தை கொடாத நாரத்தை காய்க்கு
செம்மண் பூசி புடம்போட்டு சீரகத்துடன்
தேன் அது சாறு கூட்டிக் கொடுக்கவும்.

அக்கினி மாந்தத்துக்கு

ஏலம் - சேர் - 1, கிச்சிலிக்கண்ணிச்
சாற்றில் காலையில் ஊறப் போடவும்
மறுபொழுது நிழலில் உலர்த்தி பொடித்தவைச்
சாற்றில் ஊறப் போடவும். பிறகு பகலிரவு
மூன்று நாள் பிட்டமாக நிழலில் உலர்த்தி
சூரணம் பண்ணி, மிளகு - பலம் - உர, சுக்கு -
பலம் - யர, நாக்கு மூலம் பலம் - 3,

பெருங்காயம் - பலம் - ௨ , வெங்கம் - பலம் ௨ , வெங்காப் பத்திரி பலம் - ௨ , நொச்சின் கொழுந்தும் இஞ்சியினால் மாத்து மொருங் சோறுங் கொடுக்கவும் மேகந் தீரும்.

அரையாப்புக்கு.

சங்கம் வேர் - பலம் - ௫ , நரிவிளா வேர் - பலம் - ௧ , கருஞ்சீரகம் - பலம் - ௩ , நிரைமுத்தி - பலம் - ௩ ~~ஆக~~ இவற்றை நல்லெண்ணையில் கொதிக்க வைத்து உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் பூசவும். அரையாப்பு குணமாம்.

அரையாப்பு நீரை முறிய கஷாயம்,

+ சிறுகுறிஞ்சான் இலை, புங்க இலை, மூங்கி-
18. லிலை இவை மூன்றையும் கஷாயமிட்டுக்
கொடுக்கவும். நீரை முறியும்.

பித்த கழிச்சலுக்கு.

நாவல் வேர், மனைத்தாங்கி வேர், அக்கி இவை மூன்றையும் கஷாயம் வைத்துக் கொடுக்க எந்த கழிச்சலும் நிற்கும்.

மாங்கொட்டையை சிற்றே வறுத்துக் கொண்டு மிளகை சிற்றே வறுத்துக்கொண்டு இதுக்குக் கூட மனைத்தாங்கி வேர், அக்கி சேர்த்துக் கஷாயம் வைத்துக் கொடுக்க எந்த கழிச்சலும் நிற்கும்.

கிரந்திக்கு

ஆமணக்கெண்ணெய் - ௩௨ 32, பச்சை சித்திர
மூலம் - பலம் - ரு 5 பூண்டு - பலம் - ௮ 4 கருஞ்-
சீரகம் - பலம் - க 1 காட்டுச்சீரகம் பலம் - ௩ 3
வெந்தயம் - பலம் - ௩, வெப்பாலை அரிசி - பலம்
௩, கார்போக அரிசி - பலம் - ௨, சிரடமுத்த-
பலம் - க 1 வாய்விளங்கம் - பலம் - ௨, கஸ்த்தூரி-
மஞ்சள் - பலம் - ௩, பரங்கிப்பட்டை - பலம் - ரு 5
வெள்ளைக்குங்கிலியம் - பலம் - ௩ 3. நெல்லிக்காய்-
கெந்தகம் - பலம் - ௨, சீரகம் - பலம் - க 1
மிளகு - பலம் - க 1, திப்பிலி - பலம் - க 1
குரோசாணி ஓமம் - பலம் - க 1 மரோட்டி-
மொக்கு - பலம் - ௩ 3. ஜாதிக்காய் - ரு - ௨,
லவங்கம் - ஊ - க 1 ஆகவகை - ௨1,
செங்கத்தாரிப் பட்டை, கொகரணைப் பட்டை,
அழிஞ்சிப் பட்டை, சங்கம் பட்டை,
சித்திர மூலப் பட்டை, கடம்பம் பட்டை,
சங்கங்குப்பி, நொச்சிப் பட்டை, வெள்-
ளெருக்கன் பட்டை வகை ஒன்றுக்கு
பலம் ௨, நிலவேம்பு சமூலம், வேளை-
சமூலம், முடக்கொத்தான், கருசலாங்-
கண்ணி, மணத்தக்காளி, செருப்படை,
சிவந்தி நாயகம், மிச்சங்கொட்டை, பிரமிய
முசுமுசுக்கை, தும்மட்டி இவையெல்லாம்
பச்சையுடனே கொண்டு வந்து யிராழி சாறு
பிழிந்து கொண்டு எண்ணெயில் விட்டு

முன்கடைசில் அளபட வகையதுகள்
ஜீரணம் பண்ணி எண்ணெயில் போட்டு
பதத்தில் வடித்து 2 ள்ளுக்குக் கொள்ளவும்.
பத்தியமாயிருக்கவும்.

19. காரத்துணி கட்டு.

காரத்துணி :- துத்தம் அட்டு நல்லெண்ணெயை மத்திச்சு துணியிலே பிடிச்சு எந்த ரணத்துக்கும் போடலாம்.

மாந்த கழிச்சலுக்கு.

சுக்கு - வரா - க, கருவேப்பிலை யீர்க்கு - உ.. - க, வில்வபத்திரி - வரா - க இவைகளை போட்டு கஷாயம் வைத்துக் கொடுக்கவும்.

ஆவாரையிலை, வில்வயிலை, துத்தியிலை யிவை மூன்றையும் வறுத்துக் கஷாயம் வைத்து ஓமம், வெள்ளுள்ளி, ஜீரகமுந்தி போட்டுக் கொடுக்கவும்.

மாந்தைக்கு.

இந்துப்பு - பலம் - ஸரு பொட்டிலுப்பு - பலம் - வரு, கடுக்காய் - பலம் - க। தான்றிக்காய் பலம் - க। வசம்பு, கார்போக அரிசி - பலம் - உ நீரடிமுத்து - பலம் - வ, கருஞ்சீரகம் பலம் - வெப்பாலை அரிசி பலம் - வ. வெள்ளைக்கொண்டை, செருப்படை, இலந்தநாயகம், கீழாநெல் கோட்டக்கரந்தை, பீசாங்கொட்டை, மணத்தக்காளி, வல்லாரை, சங்கங்குப்பி, நெருஞ்சி

வரன்முன்னி, கோடாசாலை இலைகளைக்
கசக்கி எண்ணெயில் விட்டு சாறுமதுவும்
கொதிக்கிற பக்குவத்திலே கடைமருந்து
பக்குவத்திலே பொடியை விட்டு கொதிக்கிற
பக்குவத்திலே அரிந்து அதம்பி மேலுக்குத்
தடவவும் வேளைக்கு துக்காணியிடை
கொடுக்கவும். பத்தியம்- கடும்பத்தியமா-
யிருக்கவும்.

+ மாந்தை அச்சரத்துக்கு

சுக்கு, மிளகு, வெள்ளைப்பூண்டு, கருஞ்-
சீரகம், மோடி, திப்பிலி, திப்பிலிமூலம்,
கண்டுபாரங்கி, வாய்விளங்கம், லவங்கம்,
தாளிசபத்திரி, பரங்கிப்பட்டை, இரோசாணி,
ஏலம், அக்கராகாரம், சடாமாஞ்சில்,
இலவங்கப்பட்டை, கார்போகரிசி, வெட்பாலரிசி,
நீரடிமுத்து, பலம்-க, கருஞ்சாரணை,
இலவங்கப்பட்டை, கோஷ்டம், தான்றிக்காய்,
அதிமதுரம் வகை ஒன்றுக்கு துக்காணி-க
இவைகளை இடித்து வஸ்திரகாயம் பண்ணி
20. கொண்டு பச்சையிலை வகை - அத்தி பசறு
பொடுதலை பசறு, துளசி பசறு, வட்ட-
கிலுகிலுப்பைப் பட்டை, கோட்ட கிரந்-
தை பசறு ஆட்டு ஆவரை பசறு
சித்தவரை கிலுவை, நொச்சிவேர் பட்டை
வகை ஒன்றுக்கு சாறு பலம்-க, விளக்-
கெண்ணை தானம்-க, சாற்றையும்

எண்ணெயும் சாயவைத்து மேல்பதத்தில் தூளை விட்டு அடிகாந்தாமல் சிவந்தநிற-மானபிறகு இறக்கிக் கொண்டு விநாயக பூஜை பண்ணி உள்ளுக்குக் கொடுக்கவும். காரம், புளிப்பு தவிரவும். வெந்நீர் சோறு சாப்பிடவும்.

நேத்திரத்துக்குக் கலிக்கம்.

கற்பூரம், சிலாசித்து - வ - அ, மயில்துத்தம் - பணவிடை, கபாலதுத்தம் - வ - கா, படிக்-காரம் வ - உ, இந்த நாலு வகையும் கூட்டி பசுவின் வெண்ணெயாலே மெழுகு பதமாக அரைத்து பரணியில் வைத்துக் கொண்டு இட வேண்டினால் நேத்திர நோவுக்கு இடவும். கண்ணி லுள்ள வியாதி-யெல்லாந் தீரும்.

நேத்திரத்துக்கு.

கீழாநெல்லி வேரு ஒருபிடி பிடுங்கி வந்து தண்ணீரில் கழுவிப் போட்டு வேர் மெல்லிசு துணி சுத்தி நெருப்பு போட்டு கருக வெந்த பிறகு எடுத்து துணியை வாங்கிப் போட்டு கல்வத்தில் பிரத்தியாலே போட்டு மைப்பான் வார்த்து தேனோடு கலமாயரைத்து பரணியில் வைத்துக் கொண்டு நேத்திர வாய்வுக்கு கலிக்கம் போட குணமாம்.

நேத்திரத்துக்கு நசியம்

வாய்விளங்கம், திப்பிலி, கஸ்தூரி-மஞ்சள், அக்கிரகாரம், கடப்பம்விதை யிவை சமன் கூட்டி இங்குமெப்பு. கோவை சினை முந்தின மருந்து வகைக்கு-வ-மிஞ்சின் இந்த ரெண்டு வகை விராகனிடை ர் யப்படி கட்டி நொச்சியிலை சாறு வார்த்து நன்றாய் அரைத்து தேத்தாங்
௨௧. கொட்டை யளவு உண்டை பண்ணி ஆள் பிளந்து நொச்சியிலை, முலைப்பால் யிவைகளில் நசியம் பண்ணவும்.

பிதுவம்

வெள்ளைச்சாறு சிமிலம் கொண்டு வந்து யிடித்து மண்வெட்டி காயப் போட்டு காய்ந்த பிறகு எடுத்து சாற்றை மண்வெட்டி மேலே பிழிய கொதிக்கும். அதில் அரப்பொடி-வை-க பொடி பண்ணிப் போட்டு தண்டியாவெடுத்து யிழைத்து அதன் பிறகு எலுமிச்சம்பழச்சாறு விட்டு கருக்குப்பாக யிழைத்து வாங்கி பத்துப் போடவும். கண்ணோவு, சிகப்பு, வலிப்பு குணமாம்.

நேத்திரத்துக்கு (வேறு)

திரிகடுகு, கடுகுரோகணி, கருஞ்சீரகம், பெருங்காயம், கிராம்பு, ஏலம், லவங்கப் பட்டை, சென்பக மொக்கு, அதிமதுரம்

வெள்ளைப்பூண்டு, மணிப்புங்காய் கொட்டை,
வேளைவேர், சுக்கை யிவை சமன்
கூட்டி நொச்சியினை சாற்றில் அரைத்து
பாவட்டாங்காய் அளவு செய்து வெந்-
நீரிலுரைத்து நேத்திர வாய்வு கண்-
ணுக்கிடவும். நசியம் பண்ணவும்.
முலைப்பாலில் நசியம் பண்ணவும்.
நொச்சிச் சாற்றில் நசியம் பண்ணவும்.
மஞ்சள் [illegible] நசியம் பண்ணவும்
பத்து துணியை அனலில் காட்டி முகத்தில்
ஒத்திடவும்.

வேறு நேத்திரத்துக்கு

கற்பூரம் ஒரு பணவிடை, சித்தாமணக்கு
பருப்பு பலம் - க இவை யிரண்டையும்
கூடப் போட்டு [illegible] புறத்தில் போட்டு
தேன்விட்டு செம்பு செம்பாலே ரெண்டு
சாமம் அரைத்து எடுத்து வைக்கவும்.
இந்த அவிழ்தம் நெல்லெப் பிரமாணம்
கண்ணிலிட யிதுக்கு நேத்திர வாய்வு
காசம்படல் தோர்வை தீரும் இது கை-
கண்டது.

× வசீகரத்துக்கு;

கோரோசனை அவரிவேர், பெருங்காய
செவ்வகத்திப்பூ ஒப் பூசநட்சத்திரம் அந்
௨௨. நாளில் வாங்கி பொன்னூமத்தை பிணை

சாத்திலரைத்து உண்டை பண்ணி
நிழலின் உலர்த்தி நெத்தியின் திலதமிட
ஜெகமோகனம் லோக வசியம்.

கண்ணுக்கு.

அத்தி பழுப்பில் ஒரு பணவிடை வெண்ணெய்
கூட்டி யரைத்து கண்ணுக்குப் பிழிய
அத்தியாம்.

(X) மேக வெட்டைக்கு மேக ரணத்துக்கு எண்ணெய்

விளக்கெண்ணை - சேர் - 2௲ (2000). பசும்பால்
ஒருபாவு கொப்பரை தேக்காணியிடை 1/
சிறுலவங்கப் பட்டை பலம் - ௨, வெரு
லவங்கப்பட்டை - பலம் - ௨, கருஞ்சீரகம்-
பலம் - ௨, வெப்பாலரிசி - பலம் - ௨, நீரடி-
முத்து பலம் - ௨, மிளகு - பலம் - ௨, சீரகம்-
பலம் - ௨, பரங்கிப் பட்டை - பலம் - ௨,
தும்பராஷ்டகம் - பலம் - ௨, திப்பிலி - பலம் - ௨,
லவங்கம் - பலம் - ௨, வாய்விளங்கம்-
பலம் - ௨, நெல்லிப்பருப்பு பலம் - ௨
வால்மிளகு - பலம் - ௨, கடுகுரோகணி-
வ - க, சாதிரா வ - ௩, கோஷ்டம்-
ரோகணிடை - ௫, அக்கிரா வ - ௨,
சோதிநாதன் - வ - ௩, பச்சிலை வகை.
பிரமியிலைச்சாறு - பாவு, செம்பருத்தி
யிலைச்சாறு - பாவு, ஆவாரைக் கொழுந்து
?

சாறு - பலம், தக்காளி யிலைச் சாறு - பலம்
மணத்தக்காளி யிலைச் சாறு - பலம், கோ-
ரைக் கிழங்கு பலம் - க, சித்தாமுட்டி
யிலைச் சாறு - பலம், பேராமுட்டி யிலைச்
சாறு - பலம், சித்திவேலம் பட்டை - சேரு-
கரு, கீழாநெல்லி யிலைச் சாறு - பலம்,
புரசம்பட்டை - பலம் - உ, துத்திப்பட்டை
பலம் - உ, மயின் மாணிக்கம் இலைச் சாறு-
பலம், வெள்ளைப் பூண்டு, வெங்காயம்
கடுக்காய் வகைக்கு துக்காணி யிடை
இந்த தடைச் சரக்கை இடித்து தூள்
செய்து கொண்டு பச்சிலைச் சாறும்
எண்ணெயுமாக அடுப்பி லேற்றி காய்ந்த
பக்குவத்தில் இந்த தூளும் போட்டு அடி
காந்தாமல் பதத்தில் இறக்கிக் கொண்டு
விநாயக பூசை செய்து தூபங் கொடுத்து
பிறகு கொடுக்கவும்.
இதுக்கு காரப் புளிப்பு தவிர்க்கவும்.

மேகத்துக்கு எண்ணெய்.

23 கிழங்கொட்டி வேர் தூக்கிக்கு யிலை
தூக்கி, சாட்டரணை வேர் தூக்கி,
முடக்கொத்தான் தூக்கி, வேப்பம் பட்டை
தூக்கி, கொச்சி வேர் - தூக்கி, இலை-
தூக்கி, ஆத்தாப்பச்சை தூக்கி, செவ்
வேர் - பலம் - உ, தெவளை வேர் இல்வாமன்

போனால் தேகட்டை கட்டிக் கொள்ளவும்
சாவண்ணரின் கஷாயம் போட்டு இரண்டு
படி தண்ணீராக இறக்கிக் கொண்டு
இதுக்குக் கடைமருந்து சுக்கு, திப்பிலி,
கடுக்காய், ~~வெப்பாலை~~ வெப்பாலை அரிசி
சீனாக்காரம், வெங்காரம், பெருங்காயம்
வகை வகைக்கு பலம் - 1, வெள்ளைப்-
பூண்டு படி-2, தேங்காய் பால் - படி - 2
வறுத்த முத்து - ~~[illegible]~~ எண்ணை
படி - 2 இவையெல்லாம் பொடி ~~பண்ணி~~ செய்து
கஷாயத்தில் போட்டு மெழுகு பதமாயிறக்கி
எண்ணை வடித்துக் கொண்டு கருகு-
கோரோசனை - பலம் - 1 பொடி ~~பண்ணி~~ செய்து எண்-
ணெயில் போட்டு ஒரு கரண்டி எண்ணெய்
உள்ளுக்கு கொடுக்கவும். அந்திக்கு
சாப்பிட்ட பிறகு ஒரு கரண்டி எண்ணெய்
கொடுக்கவும். பதினைந்து நாட்கள்
கொள்ளவும். இதினால் தீரும் வியாதி-
மேகம், மேகக்கட்டி, அண்டவாதம், விதை-
வீக்கம், விதை ~~[illegible]~~ பெருக்கம், விதை யானைக்கால்,
~~விதை வீக்கம்~~, பக்கவாய்வு முதலான
தெல்லாம் தீரும். இது கை கண்டது.
~~[illegible]~~ இதற்கு பத்தியம் - புளி தட்ட மிளகினீர்
சாப்பிடவும்.

(✗) மேகத்துக்கு எண்ணெய்.

வறுத்த முத்து எண்ணெய் - ௨, கற்றாழைச் -
சாறு - ~~௪~~ ௪, சீந்திக்கொடி சாறு - ~~நா~~ழி,
ஆரினைத் தாமரைச் சாறு, வள்ளாரைச் சாறு,
நெய்ச்சட்டிச் சாறு, அகத்தியிலைச் சாறு,
திப்புமணத்தக்காளிச் சாறு, வெங்காயச் -
சாறு, அகத்திப்பட்டை, தூராய்வேர், ~~இந்த~~
வகையெல்லாம் எண்ணெய்க்கு சரியாக
சாறு கூட்டி, பற்பாடகச் சாறு - ௨ கூட்டி
24. துத்திவேர் சாறுமாக எண்ணெயும் அவிழ்த்து
கூட்டி அடுப்பில் வைத்து கொதிப் பக்குவத்தில்
பொரமெத்த வெள்ளைப்பூண்டு சேர் - ௨ ~~க~~
கருஞ்சீரகம் பலம் - ௫, கடுகுரோகணி
பலம் - ௭ இது பூண்டு தவிர அம்மியில் நசுக்கி
பூண்டு உரித்துப் போட்டு அடிபத்தாமல் எரியவிட்டு
கடுகு திரண்ட பதத்தில் இறக்கி எண்ணெயை
இறுத்துக் கொண்டு விநாயகர் பூசை பண்ணி
வைத்துக் கொண்டு தினமொரு உச்சிக்கரண்டி
உள்ளுக்குக் கொள்ளவும். நல்லெண்ணெய்
புண்ணாக்கு ~~கூட்டி~~ கூட்டா திருக்கவும்.
இச்சாபத்தியம். கவிச்சி தள்ளவும்.
சகல மேகத்துக்காம். ஔஷியம்

அக்கினி மேகத்துக்கும் நீர் போலே விழுகிறதும்
சரீரம் பூரணமாக இருக்கிறதுக்கும் அரை விராக-
னிடை முன்னிலுஞ் சேர்த்து பொடி செய்து
வெந்நீரில் ஒருநேரமாக ஒருமண்டலம்
கொள்ளவும். பத்தியம் - முன்பத்தியம்.

பீனிசம் நீர்ச்சுருக்கு இதை விராகனிடை மருந்து எருமைவெண்ணெயில் முப்பதுநாள் இரு மண்டலம் கொள்ளவும். முன்பத்தியம்.

தந்துமேகத்துக்கு.

சிறுகிளாப்பட்டை பால் வார்த்தரைத்து
? பசுவின் பாலில் கரைத்து சிறு எருமைச்சங் காயளவு. சீரகம் இரண்டு காசளவு பால்வார்த் தரைத்து அதைப்படி பசுவின் பாலில் நெய்விழுது இத்தனையும் முன்சொன்ன தேரு மருந்துக் கரைத்து மூன்றுநாள் கொடுக்கவும். இதுக்கு பத்தியம் - உப்பு, புளி, தவிரவும்.

மேகக்கல்லுக்கு.

சிறுக்கொடி பிரண்டை வந்து கருணையாய் நறுக்கி ஒருபிடி உரலின் யடித்து நாழி நீர்ச்சத்தண்ணீர் வார்த்து பிழைந்து வடிகட்டி கொண்டு காலமே அந்திக்கு மூணுபொழுது கொடுக்க கல்விழும்.

கல்விழாமல் போனால் செம்பருத்தி-
25. யிலையும் கொழுந்தும் கொண்டு வந்து அரைத்து விதைத்து மேலே அந்தண்டையும் யிந்தண்டையும் பூச கல்விழும்.

மேகவெட்டைக்கு எண்ணெய்.

வாதுத்த முத்து எண்ணெய் - சேர் - க, அதிம கள்ளிப்பால் படி - உ, நொச்சாள் முத்து மேல் தோல் உள்முனையும் வாங்கி பொட்டுபொ பண்ணினது பலம் - ௩, கார்போக அரிசி - பலம் - உ

வெப்பாலரிசி பலம்-௨, நீரடிமுத்து பலம்-௨, ஆகக்கூட்டி எண்ணெயிலரைத்து வெந்த பதத்தில் இறக்கி கொடுக்கவும். வேளைக்கு திக்காணியளவு கொடுக்கவும். இப்படி மூன்றுநாள் கொடுக்கவும். விரேசனமாம் மேகத்து பனைநுங்கு போலே வழும் மிஞ்சினால் மாத்து மோருஞ் சோறுங் கொடுக்க மேகந்தீரும்.

மேகவெட்டைக்கு எண்ணெய்,

கத்தாழஞ் சோற்றை எடுத்து எழுதரம் கழுவிப் போட்டு கடுக்காய் - சேர் - ௫ 5 பிடித்து சுண்ணாம்பு போட்டு பேசா வடிகட்டி படி - ௪ 4 சட்டி சாட்டு நனை கிழங்கி யடித்து சாறு - படி, விளக்கெண்ணெய் படி - ௧ 1, சாதிக்காய் - கி 1 பரங்கிப் பட்டை பலம் - ௧ 1 கடுகுரோகணி - பலம் - ௨ கருஞ்சீரகம் - பலம் - ௩. இடித்து சூரணம் பண்ணிப் போட்டு மெழுகுப் பதத்தில் இறக்கி வடித்துக் கொள்ளவும். விரேசனத்திற்கு எண்ணெய் கொடுக்கவும். பேதிக்கு ஒரு பலம் கொடுக்கவும். மேகவெட்டை தீரும்.

+ பதினெட்டு மேகத்துக்கு.

தேவாங்கு மேலுக்கு அருத்தாலே யிருக்கிற தாமரை மொக்கு, ஆவாரை விதை, சாதிலிங்கம், பச்சைக் கற்பூரம், இங்கிலீப்பு கோரோசனை, முடவாட்டுக்கால், கடைக்-கச்சாலேர், சாதிக்காய், சாதிபத்திரி, கோரோசனை

ஆமம், கக்கசா யனையெல்லாம் சமன்
(செவ்விள)
கூட்டி செவ்விளநீர் வார்த்து அரை

26. நாழிகை அரைத்து உளமத்தங்காய்விதை
வாங்கிப் போட்டு அரைத்த மருந்தை அடைத்து
சீலைமண் செய்து ஒருவிரல்க்கனம்
செம்மண் பூசி நிழலுலர்த்தி எருமுட்டை-
யாலே கவசாரி புடமிட்டு ஆறவிட்டு
யெடுத்து சீலைமண் வாங்கிப் போட்டு
உளமத்தங்காயும் கூட மருந்தும் கூட்டி
குழிக்கல்லிலே பசுவின்பால் வார்த்து
பதினஞ்சு நாள் கைநோக அரைத்து
பணவிடை நித்தம் உண்டை பண்ணி
நிழலிலுலர்த்தி பரணியா வடைத்து வைத்துக்
கொண்டு நீரிழிவு யென்னும் வியாதி யென்று
பார்த்துக்கொண்டு ~~தக்க~~ அனுபானத்தில்
பதினெட்டு ரோகத்துக்கும் பேர் சொல்லுகிறோம்
அனுபானத்தடவிலே அழைத்துக் கொடுப்பது.
யதுக்கு விபரம் - பிச்ச மேகத்தின் குணம் -
தென்னை மரத்துக் கள்ளு போலே
யிருக்கும். யந்த வியாதிக்கு 43 நாட்கள்
மருந்து கொடுத்தால் நிற்கும்.

நிற்கும் இந்த நீரிழிவு 43 நாளைக்கு
இந்த வியாதி அனுபான மாறிச்சு ஆவாரை
முகிள் கொழுந்து, பூவிதை வர ஆவாரை

வேர் சமூலமும், முசுமுசுக்கையினை
முதாரி எருமைத்தயிர், கறிபால் கொட்டை
மதிரியார் மந்திர மருந்து விதாகனிடை
தயார்வார்த்தைந்து ஒரு குளிகை கட்டி
கொடுக்கவும். இரண்டானான் அனுபானம்
அருகம்கொள்ளு வெக்கை வைத்து கஷாயம்
தண்ணீரில் ஒரு உண்டை உரைத்துக்
கொடுத்து அந்த வெந்த கொள்ளு தின்னவும்
தினம் எண்ணையிட்டு முழுகவும். பாசிப்-
பயர், நீர்ப்பூலா, மக்கார வை கூட்டு)
முழுகவும்.

இரண்டா மேகம் பிறப்பு மேகத்தின் குணம்

உறை வாரித் தண்ணி போல நீரிறங்கும்
வட்டிச்சால் மஞ்சள் நிறம் போல
இருக்கும். இந்த வியாதிக்கு நாற்பதுனா
27 இதுக்கு மருந்து. புடமான வதையாலே
ஆவாரை முகன் போட்டு உப்பு போடாமல்
யிட்டி வதயாலே முழுக்கு நல்லெண்ணை
உழுக்கு விட்டு உண்டை போட்டுக்
கொள்ளவும். சீனை கட்டு தண்ணீரில்
அரைத்து தெளிய வைத்து உண்டை
கட்டிக் கொடுக்கவும்.

மூணா மேகத்தின் குணம் - உறைவாரி
தண்ணீர் போலே இருக்கும். தெளிய வைத்தால்

அதையா யாருக்கும். ஒழுணாவையாலே கொல்லும் இந்த வியாதிக்கு மருந்து அருங்கோழி உப்பு போடாமல் புளி போடாம வேகவைத்து அந்த சாற்றிலே ஒரு உண்டை அரைத்து கொள்ளவும். கறியிலே மிளகு, சீரகம் போட்டு உப்பு புளி யல்லாமல் சமைத்துத் தின்னவும். சாதாயமாய் கிடக்கவும். பிராமணருக்கு நல்லெண்ணை உரி கொடுக்கச் சொல்லி எருமைத்தயிர் ஒருபடி கொடுக்கவும். தயிரிலே மருந்து கொடுக்கவும்.

நாலாம் மேகத்துக்கு குணம்.

சங்கு நிறமாக நீர் இறங்கும். இந்த வியாதிக்கு ஒன்பது ~~நாளைக்~~ நாட்களுக்குள் மருந்து கொடுக்க வேண்டும். நீரிலே கெண்டை மீன் சிறும்புகள் போல் காணும்.

இதுக்கு மருந்து. - அபினிமருந்து ஒரு பணவிடை பசுவின் பாலிலே சாத்தி உண்டை கரைத்துக் கொடுக்கவும்.

அஞ்சா மேகத்தின் நிவருத்தின் குணம்

மஞ்சணாத்தாட் போலே நீர் இறங்கும். தெளியவைத்து இருந்தால் கத்தாழை சோறு போல் இருக்கும். இதுக்கு ~~யத்துக்க~~ இருபத்தெட்டு நாட்களுக்குள்ளே மருந்து கொடுக்க வேண்டும்.

பசுவின் வெண்ணையை, எலுமிச்சம்பழம் பிழிவைகளிலே உண்டையாட்டிக் கொடுக்கவும்.

ஆறாம் மேகம் சொறி மேகத்தின் குணம்!.

சட்டிக் கழுவின தண்ணீர் போலே விழு காரத்து நீரிறங்கும். தெளியவிட்டு இருந்தால்
28. மாட்டு மனாங்கொடி போலே மருக்கும் ஆறுநாட்களிலே கொல்லும். இந்த வியாதிக்கு மருந்து - அக்கிப் பொடியை உண்டை கட்டிக் கொள்ளவும். எண்ணெய் தினமிட்டு முழுகவும். /

ஏழாம் மேகம் பன்னச மேகத்தின் பிறந்தாப் போலே நீரிறங்கும். பருவத்து மூன்று நாட்களிலே கொல்லும். இதுக்கு மருந்து எலுமிச்சம்பழச் சாற்றிலே உண்டை கட்டிக் கொடுக்கவும்.

ஏழாம் மேகத்தின் குணம்:- மலோதி மேகமென்று பெயர். இதின் குணம் மலம்
? விடாத்திருக்கும். புறத்து கடினம் என்று சொல்லி மருந்து கொடுப்பது.

எட்டாம் மேகத்தின் குணம்:- மேக அஸ்தி நீரிறங்குதல் நான்கு வருஷத்துக் கொல்லாது

மருந்து

நோய்தனாகில் கொல்லும் மஞ்சள் பொடி ஒரு காசிடையிலே உண்டை கட்டிக் கொடுக்கவும்.

ஒன்பதான மேகம் சாங்க மேகத்தின் குணம்.

முதலில் அன்னாம்பு அற்கம் போலவே நீர்றங்கும் (சுந்திறங்கும்) பிறகு அவாதமாக யாறங்கும். பதினாறு வருஷத்துக்கு இன்று மருந்து கொடுத்தால் குணமாம். எருமை-மோர் பழமோரிலே ஒரு உண்டை கட்டிக் கொடுக்கவும்.

பத்தான மேகம் சோதி மேகத்தின் குணம்

அரமபசம் மஞ்சள் போலவே மூத்திரமிறங்கும் பிறகு அவாதமாக யாறங்கும். இந்த வியாதிக்கு ஏழு வருடம் உறுதி. இதுக்கு மருந்து - பேய்ச்சுரை விரை அரைத்து உண்டை கட்டிக் கொடுக்கவும்.

பதினோராவது மேகமான காளகண்டு மேகத்தின் குணம்;

அவாதமாக இறங்கும். நீர் புளித்திருக்கும் இந்த வியாதிக்கு இருபது வருஷம் உறுதி. மருந்து. முருங்கை பிஞ்சை உப்புப் போடாமல் அவித்து அந்த தண்ணீரில் மருந்து கொடுக்கவும்.

12-ம் மேகமான முதசன மேகத்தின் குணம்.

மாமிசம் கழுவின தண்ணீர் போலே நாறும்.
29. பதினேழு வருஷம் உறுதி. அவித்தும் முருங்-
கைக்காய் உப்புப் போடாமல் வேக வைத்து

தண்ணீர் விட்டரைத்து ஒரு உண்டை கட்டிக்
கொடுக்கவும்.

13-ம் மேகம் கெந்தர மேகத்தின் குணம்.

சகலம் வெடித்து கடன்றுடை போலே
மலத்தை உடைத்து நீர் போலே நீராமயமாக்கும்.
மூன்று வருடம் உறுதி. மருந்து
தாளடி விழுது ~~சாதத்தின்~~ சாற்றில் உண்டை கட்டிக்
கொடுக்கவும்.

14-ம் மேகத்தின் குணம்.

நீர்றாங்கும் ~~போலே~~ உடம்பு அழுகின பால் பழம்
போலே நாறும். தாகமெடுக்கும். எறும்பு, ஈ.
மொய்க்கும். பதினேழு வருஷம் உறுதி.
மருந்து — புளியங்கொட்டை, தோலாறப் போட்டு
தண்ணீரில் உண்டை அரைத்துக் கொடுக்கவும்.

15-ம் மேகம் அயன்பதி மேகத்தின் குணம்.

கிணற்றுத் தண்ணீர் போலே சுற்றே உப்பு
கரிக்கும். நீர்றாங்கும். பத்து வருஷத்திலே
கொல்லும். மருந்து: [illegible] உள்ளி கருவொட்டியின்
உண்டை கட்டிக் கொடுக்கவும். பிரமண
ஷத்தி அமினி மருந்து பாலிலே உரைத்து
உண்டை கொடுக்கவும்.

16-ம் மேகம் புண்டரீகத்தின் குணம்

கிளா பழச்சாறு போலே நீர்றாங்கும். பதினைந்து
வருஷத்திலே கொல்லும். இதுக்கு மருந்து —

ஆமணக்கு எண்ணையாகிலு பேய்த்தியனை
நாவடுப்பிலே வெகவைத்து அந்த தண்ணீரில்
வெள்ளாரை சாத்திலே திப்பிலி, மிளகு தேங்கூம்
அரைத்து உண்டை கட்டிக் கொடுக்கவும்.
பனைநுங்கு போனாலேயும் கொடுக்கவும்.

17-ம் மேகத்தின் குணம்.

நீர்திக்கும், எறும்பு, ஈ. மொய்க்கும்.
பத்து வருஷத்திலே கொல்லும். அறுபது
நாழிகை சென்று. எருமை தயிரிலே
ஒரு பணவிடை அபின் மருந்திலே ஒரு
உருண்டையாட்டு கொடுக்கவும்.

18-ம் மேகத்தின் பேர் நீராயறங்கும் மேகம்.

காருத்து நீரிறங்கும். நீர் கக்கும், நுண்பு
30. வருஷம் உறுதி. அவித்தம் - கோழிமுட்டை,
ஆவாரை முகிழ் அரிசியாலே ஆவாரை
பஞ்சகத்திலே பிராமணருக்கு ஒரு உருண்டை
கட்டிக் கொடுக்கவும். நாலு நாள் கொடுக்
கான் சாறுவாரங்கும் எண்ணையாட்டு
முழுகவும். இதுக்கு பத்தியம் முத்திலே எழு
மேகம் கண்டால் சாத்தியம். உப்பு, புளி ஆகாது.

குணம், பெருவியாதி. மஞ்சோதிம். இவைக்கு

விளக்கெண்ணை - படி - க, கள்ளி படி - 3
மிளகு, வெள்ளைப் பூண்டு, சித்திரமூல வேர்,
நொங்கழிநீர்க் கொட்டை, வசம்பு, பெருங்
காயம் வகைக்கு - ரூ - 4, திரிபலை - டெ - 18

ஆடாதொடை - பலம் - ௧, பசுவின்பால் - ௩
இவையெல்லாம் பாலில் அரைத்து நன்றாய்க்
கலந்து பத்தில் அமுத்து ஒரு கரண்டி
உள்ளுக்குக் கொள்ளவும். தீரும் வியாதி -
குன்மம், மகோதரம், காவிதை, வெப்பாலை,
அட்டியலை. பெருவயிறு இவையெல்லாம்
தீரும்.

வேறு. எரி குன்மத்துக்கு.

தண்ணிவிட்டான் கிழங்கை மேல் தோல்
வாங்கிப் போட்டு இடித்து சாறு பிழிந்து
கொண்டு, உழக்கு சாறு உழக்கு பசுவின்
பாலும் சர்க்கரையும் கூட்டி மூன்று நாள்க்
கொடுக்கவும்.

வேறு சத்தி குன்மத்துக்கு.

தாமரைப் பிஞ்சு பூ அரைத்துக் கசாயம்
வைத்துக் கொடுக்கவும். சத்தி குன்மம் தீரும்.

பழித்த குன்மத்துக்கு,

நசம். பலம் - ௧ 1 நாபி - பலம் - ௧ | கொந்தம்
பலம் - ௪, திரிகடுகு, பெருங்காயம் பலம் - ௨
பஞ்சலவணம் - பலம் - ௩, புளியம்பட்டை -
சாம்பல் பலம் - ௨, எலுமிச்சம் பழச் சாறு
விட்டரைத்து, இலந்தைக் கொட்டை, ~~[illegible]~~
அளவு உண்டை பண்ணி ஒன்றுக்குச் சாப்பிடவும்
பதினைந்து நாள் கொள்ள குன்மம் அந்த
வகையும் தீரும். பத்தியம் - காரப்பு, புளிப்பு
தவிரவும். நீக்கவும்

வேறு. அஷ்ட குன்மத்துக்கு.

31. குன்மமாங் காணுமாங் சொல்லுவது
கோடி வியாதி கண்டீரே
கர்மம் காணும் நல்லோர்க்கு
அன்னிப் பாலும் இந்துப்பும்
தென்னாங் காயன் புடமிட்டு
தேன்வார்த் தரைத்து உண்டைசெய
சொன்னேன் காணும் அஷ்டகுன்மம்
சொன்ன அநுபானம் கூட்டீரே.

குன்மத்துக்கு.

பிரண்டை நண்டு பங்கும் உப்பு ஒரு
பங்கும் கலந்து சட்டியிலிட்டு மூடி சீலை-
மண் செய்து அடுப்பில் இரண்டு சாமம்
எரித்து சூரணம் ~~பண்ணி~~ செய்து தேனில் கொடுக்கும்
~~அஷ்ட~~ எட்டு குன்மம் தீரும்

அத்தி குன்மத்துக்கு.

தேத்தாங் கொட்டை ஒருகாசிடை, திப்பிலி-
ஒரு காசிடை, கண்டங்கத்திரி பழவரை
வாங்கிப்போட்டு மேல்தோல் ஒரு காசிடை
மூன்றுங் கூட்டி தேனிலரைத்துக் கொடுக்க-
வும். குன்மம் தீரும்,

வேறு குன்மத்துக்கு.

வெள்ளெள்ளி, உரிச்ச பருப்பு அரைத்த
புளியஞ்சார் பலம்-க இஞ்சிச்சார் பலம்-க
தேன்-பலம்-க இவை மூன்றுங் கலந்து

ஐந்து நாட்களுக்குக் குடிக்கவும், இதுக்கு பத்தியம் - உப்பு, புளிப்பு தவிர்க்க வெந்நீர் வார்த்து வெள்ளுள்ளி கூட்டவும்.

(+) உஷ்ண மேகத்துக்கு மருந்து.

ஆனை நெருஞ்சிக்காயும், வெருகும் தண்ணீரில் அரைத்துக் குடிக்கவும். தொணை வெப்பாலை காயும் பிள்ளை இருத்து பாலிலே கொடுக்கவும். தீரும். குப்பைமேனிச் சாறு - விராகனிடை - ௨, விளக்கெண்ணெய் விராகனிடை - ௨ கலந்து குடிக்கவும். உஷ்ண மேகங்கள் தீரும்.

இதுவும்: கள்ளிக்கறையாயம் - சேர் - ௧, நல்லெண்ணெய் துட்டெடை - ௨, பால் துட்டெடை - ௨, தயிர் - துட்டெடை - ௨, பசுவின் கோமியம் - துட்டெடை - ௨, விளக்கெண்ணை துட்டெடை - ௨, வெந்நீர் துட்டெடை - 2 தவைப்பாகாய் கலந்து கொடுக்கவும். உஷ்ண மேகம் தீரும். யிது கை கண்டது.

32. குலை நோவுக்கு மருந்து.

எருக்கன் பூ மொக்கினைத்து மிளகு விராகனிடை - ¼ மஞ்சள் சித்து, வசம்பு, பூண்டு இவையெல்லாம் கூடப் போட்டு அரைத்துக் குளிகை பண்ணிக் கொடுக்கக் குலை நோவு தீரும்.

இளை எரிச்சலுக்கு மருந்து.

கருப்புத்துணி சுட்டுக் கொண்டு பொடி செய்து நெய்யில் போட்டுக் குழைத்துக் கொடுக்கவும். முள்ளி வேரும், சீரகம், சக்கரை ~~[illegible]~~ வெந்நீரில் கொடுக்கவும். இளைவு தீரும்.

இஞ்சிச்சாறு, கொட்டைக்கிரந்தை சாறு, செருப்படைச் சாறு, துளசிச் சாறு, பொடுதலைச் சாறு, வேலிப்பருத்திச் சாறு, பிரமியிலைச் சாறு, கத்தாழைப் பூ இலை உகை இ சாறு- இவையெல்லாம் ஒன்றாய்க் கூட்டி நாலிலொன்று இளம்பாகக் காய்ச்சி, நல்லெண்ணெய் ஒரு சேர் இந்தக் கஷாயம் விட்டுக்கரைத்து வடித்துக் கொண்டு சேர்க்க கற்கம் - சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், சீனிக்காரம், இந்துப்பு, வெள்ளை வெண்காரம், பெருங்காயம், ஏலம், கடுரோகணி, வெள்ளெள்ளின் உரித்த பருப்பு, நேர்வாளம், சுத்தி பண்ணினது அரப்பது கற்கம் வகைக்கு இருகழஞ்சு கூட்டி யரைத்து வைத்திர காயம் பண்ணி முந்தி கஷாயத்தில் சேர்த்து மெழுகு பதத்தில் இறக்கும் பொழுது தேன் விட்டு யாக்கி வைத்துக் கொண்டு வெருகடி பிரமாணம் கொள்ளவும். சோகை, காமாலை, விஷ-பாண்டுரோகம், வீக்கம், மகோதரம்,

அட்டவிகை, நீர்க்கோவை, மலக்கட்டு
பிணியையெல்லாம் தீரும். இந்த மருந்து
பாண்டுரோகம், காமாலை, சோகை, குன்மம்,
விந்துபாகம், மகோதரம் தீரும்.

எண்ணெய், கடுகு, திரிகடுகு, இந்துப்பு
பலம் - 2, கடுகுரோகிணி - பலம் - 3, திப்பலி
மூலம் - 1, கருஞ்சீரகம் - பலம் - 1, சூடம் -
பலம் - 17, கடுகு பலம் - 6, பறங்கிப்பட்டை
சூரு - ரூ, அரைப்பொடி - பலம் - 4 படிகம் -

33. கிட்டம் - பலம் - 5, சுக்கு - பலம் - 1 மிளகு - பலம் -
திப்பலி - 3, பூண்டு - பலம் - 5 அரைப்பொடியும்
கிட்டமும், கரிசலாங்கண்ணிச் சாறு விட்ட-
ரைத்துப் பிசைந்து மற்ற மருந்து அரைத்துக்
கூட்டி நல்லெண்ணெய் படி - 2 விட்டுக்
கிளறி சூரிய புடத்தில் வைத்து தினம் ஒரு
கரண்டி எண்ணெய் கொடுக்கவும்

காமாலைக்கு திரவாயம்.

சங்கம் குப்பைக் கொழுந்து, கீழாநெல்லி-
வேர், சுக்கு, கடுக்காய், திப்பலி பிணை
சமன் கொண்டு இரண்டுபடி தண்ணீர்
வார்த்து உழக்காய் காய்ச்சிக் குடிக்க
பித்த பாண்டு ரோகம் தீரும்.

பேசரங் கிணங்கள் சொல்லி
உத்தண்ண பஞ்ச டைஞ்சு
உடலுமே இளுப்பை யாகும்
மெத்த கைகால் சோரும்
மேனியும் வெளுப்ப தாகும்
அத்தியவ் சாமந் தோணும்
அருந்திநீர் மருந்து செய்ய

யாதுக்கு கிறுக்கை:- அக்கி, மிளகு,
அக்கி மிளகு பெருங்காயம்
அயம் திப்பிலி யந்து
புக்க வெள்ளுள்ளித் தூளையாம்
வசம்பு அசம தாகம்
பித்தநற் திரிகடுகு திரிபலை
ஒக்க நூறி பொடியாக்கி
தக்க உண்மை கிளைச்சாறு
தானு மாங்கே உரைசெய்வாம்.

கருசாளை, பிரமியனை, கழுத்தியனை
கன்றின் நருவெற தீழாநெல்லி யிந்தச்
சாத்திவரைத்து உண்டைதான் செய்து
விரையார் பாண்டந்தன்னில் வைத்து
வேண்டுமென் மத்தனாரின் பயாத தேனின்
மோரின் சொன்ன பாக்கிங் காதும் பதிங்காதும்.

யந்துக்கு மருந்து.- அக்கி, மிளகு, பெருங்காயம்

திப்பிலி, பாந்துப்பு, வெள்ளுள்ளி, ஓமம்,
கடுகு, ~~[illegible]~~ கடுக்காய், நெல்லிப் பருப்பு,
தாணிக்காய் இவைகளை ~~பாது~~ வகைக்கு விராகனிடை - 3/4
கூட்டி யரைத்துப் பொடிபண்ணி, கையாந்-
தகரைச் சாறு வகைக்கு உழக்கு சாறு
விட்டரைத்து கழச்சிக்காய் பிரமாணம்
உண்டை பண்ணி அற்ற தகரு பண்ணி
34. புதுச் சட்டியில் விட்டு வைத்து மூடி
வைத்து உலர்ந்த உடனே எடுத்து அதிலே
ஒரு உண்டை பொடி ~~பண்ணி~~ செய்து. தேனிலாவது
மோரிலாவது இழைத்து அந்தி சந்தி கொள்ளவும்
இது ஜன்னி வந்தாலும் கொள்ளவும். பத்தியம்-
முருங்கைக்காய், [illegible]ளை, துவரம்பருப்பு, அவ-
ரைப்பிஞ்சு, கீரைத்தண்டு கூட்டவும். கைப்பு,
புளிப்பு ~~[illegible]~~ தவிர்க்கவும்

அரைப்பொடி நாற்கழஞ்சு
அரைனார் இருகழஞ்சு
பவரி கெந்தக மொருகழஞ்சு
பகரி கையான் அவரியுடன்
சிறையாங் ~~கடுக்காய்ச்~~ குமரிச் சாறுடனே
சால விட்டு சுகமெல்லாம்
உரமும் படியோர் இழிக்கல்லில்
சேர்த்து உண்டைபண்ணி பகலும்
கதிரோன் கடனாக பாத்தெடுத்த
பதமாக இரவும் பகலும் பொடிசெய்து

(~~[illegible]~~)

அடுத்தே திருமேனும் சித்திரமேனும்
உரைத்த படியோர் கழஞ்சு கொண்டு
உத்து பொடிசெய் அதன் கூட்டி
உறவும் கூர்மேவன் விழியானை
அவனுக் கடவாய்வி நோக்கித்த
உறவுந் திங்கள் தேனிலிட
உடனே பித்த பாண்டுவொடும்
உறவும் பந்த பாண்டுவொடும்
பனிபோல் நீங்கி பறந்திடுமே.

சித்தி
~~பாத்துக்கு~~ மருந்து அரப்பொடி கழஞ்சு - ~~8~~ 4
ரசம் - கழஞ்சு - 2, கெந்தகம் - கழஞ்சு - 2
கையாந்தகரைச் சாறு விட்டரைத்து
அவரியிலைச் சாறு, கத்தாழஞ் சாறு பிழிந்து
குழிவிப்போட்டு அந்த சோறும் வகைக்கொரு
சாறும் ஒவ்வொரு ~~..~~ சாமம் விட்டரைத்து
உருண்டை ~~பண்ணி~~ செய்து குயபுடத்தில் ஒரு
நாழிகை வைத்தெடுத்து அறுபது நாழிகை
பொடிசெய்து பிறகு கடுக்காய், ~~தான்றிக்காய்~~ நெல்லிக்காய்,
சவ்விப்பருப்பு இந்த வகைக்கு கழஞ்சு கூட்டி
பொடிசெய்து ரெண்டு வகையும் ஒன்றாய்
பொடிபண்ணி முப்பது நாள் தினமொரு
கழஞ்சு கொள்ளவும். தேனில் குழப்பிக்
கொள்ளவும். பத்தியம் முருங்கைக்காய், இறை
35. துவரம்பருப்பு, கீரைத் தண்டு, மிளகுநீர்
காடை, கவுதாரி, வெள்ளாட்டு உப்புக்கண்டம்.
ஒருவேளை நெய் பால் கூட்டவும். உப்பு, புளி
தவிரவும். தவிர்க்கவும்.

காமாலை ரோகைக்கு

அக்கிரகம், நெல்லிக்காய், கொந்தகம்,
வெண்காரம் வகைக்கு கழஞ்சு கூட்ட
ஊசிக்காந்தம் - கழஞ்சு - 1, அரைப்பொடி
கழஞ்சு - 1/8, பழுங்கிட்டம் - கழஞ்சு - 2,
இவை இடித்து சூரணம் பண்ணி கத்தா-
ழைச் சாறு கழுவில் போட்டு யிவை பிசைந்து
முன் சொன்ன பச்சிலைச் சாறு வார்த்து
மூன்று நாளைக்கு காமமணைத்து பிறகு
நடுக்கலத்தில் வழித்து வைத்து சூரிய
புடமாக மூன்று நாள் வைத்து எடுத்து
புடம் பண்ணி சிமிழில் அடைத்து யிதில்
காலையில் அரைப்பொடி எடுத்து தேனில்
குழப்பி உள்ளுக்கு கொள்ளவும். இதுக்கு
அன்னைக்கு மாங்காய் கிழித்தாப் போலே
போகும். இருபது நாட்கள் கொள்ளவும்.
பத்தியம் - துவரம் பருப்பு, முருங்கைப்பிஞ்சு
பிஞ்சு, கீரைத்தண்டு, கொண்ணைக் கருவா
தோராக் கருவாடு மிளகுநீர் கூட்டவும்.
கைப்பு, புளிப்பு தவிரவும். பசுவின் பால்,
நெய் கூட்டவும். வெந்நீர் பத்தியம்.
விளக்கெண்ணை இட்டு முழுகவும்.

அரைப்பொடி - பலம் 1/8 கனவென் மிளகு-
பலம் - 1/10 இவை இரண்டையும் கையாந்-
தகரைச் சாறும், வெந்தயச் சாறும் விட்டுச்
கூட்டி மைபோலே அரைத்து திரட்டியெடுத்து

முப்பது எலும்பிச்சம் பழம் திண்கிணி வாயிப்
திறப்ப ஒன்றுக்கு இரண்டு பாக்களவு மருந்
இட்டு எல்லாமடைத்து புதுப்பானையிலே
வைத்து அடம்பி சாறுணாலே கழுவி தண்ணீர்
எல்லாம் பழத்தின் மேலே தெளித்து மேல்
மூட்டி கவிழ்த்து சீலை மண் செய்து தானிய
புடம் ஐந்து நாட்கள் வைத்து ஆறாம் நாள்
எடுத்து அதிலே ஒரு பழம் அதிகாலையில்
36 எழுந்து உளுக்கு முன்னே ~~எலும்ப~~ எலும்பிச்
சங்காய் ஒருமண்டலம் தின்னவும். இதுக்
வயிறு இரண்டுதரம், மூன்றுதரம் பேதிக்கும்.
தினம்போலவே பேதிக்கும் மருந்து கொண்டு
இரண்டு நாட்களுக்கு மேல் உருண்டை
சோறு எடுத்துப் போடும். மூன்றாம் நாள்
சோறு படாது. இப்படி பதினாறு நாட்கள்
தின்னவும். இணைமாறியவும். கண்ணுக்கும்
முகத்துக்கும் ரத்தம் வருந்தணியும் தின்னவும்
இதுக்கு பத்தியம். துவரம்பருப்பு, தண்டுக்கீரை
முருங்கைக்காய், இலை, மிளகுநீர், பொரிச்ச
சாறு கூட்டவும். அரிசி வறுத்த பொடி தூவவும்.
உப்பு, புளிப்பு, மோர், தயிர், பால் தவிர்க்கவும். தவிடவும்.
முகம், உடம்பு. அனல் கண்ட பிறகு வெந்
நீர் பதிமாறவும். விளக்கெண்ணெய் விட்டு
மூன்று நாட்களுக்கொருதரம் தலை முழுகவும்.
மறுபத்தியத்தில் தலை முழுகவும். எண்ணெய்முழு
வெந்நீர் வார்த்துக் கொள்ளவும்

வேறு.

முத்தக்காசுச்சாறு, பசுநெய், நாவல்பட்டைச் சாறு, மாம்பட்டைச்சாறு வகைக்கு உழக்கு, பெருமருந்தோன் உழக்கிலொத்தாச். பாதிரிப்பூ, அதிவிடையம், மரமஞ்சள், வெள்ளறுகுவேர், செங்கழுநீர்க் கிழங்கு, அத்திப்பிஞ்சு, அத்திப்பூ, வெள்ளெரிப்பட்டை, கஸ்தூரி மஞ்சள், வெட்பாலை அரிசி, வில்வபத்திரி, உளுத்தகரை, வெட்டிவேர், அதிமதுரம், சுக்கு இவை வகைக்கு கழஞ்சு கூட்டி முந்தின கஷாயத்தில் கரைத்து பதத்தில் வடித்து தினம் முக்கழஞ்சு கொள்ளவும். மூன்று நாட்கள் கொள்ளவும். இது சில வழியந்தனிலும்? கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி. ரத்தபேதனம், அபானதி ஜலம் புரந்திரைத்தும், அணைக்கிராணி, மேலக்கிராணி இவை யெல்லாந் தீரும்.

இன்னமொரு விதனம் - இஞ்சி குழம்பு,

37. இஞ்சி - பலம் - 10 மேல்தோல் சீவி பனை-வெல்லம் இஞ்சிக்கு சரியாகக் கூட்டி நய்ய நறுக்கி இருவரோடு நீரில் போட்டு நன்றாய் பிசைந்து பிழிந்த சாற்றில் பதமாயாக்கி வைத்து சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிப்பருப்பு தான்றிப்பருப்பு, கடுக்காய், சீனிக்காரம், சவுக்காரம், நவாச்சாரம், சத்திசாரம், நாகப்பூ, கிராம்பு, சாதிபத்திரி, கஞ்சாப்பொடி, அமினி

பழுத்திட்டம், அரைப்பொடி, சுக்கைத் திப்பிலி,
அதிவிடையம், கொடிவேலி வேர், நன்னாரி வேர்,
பொன்முசுட்டை வேர் சித்துவகைக்கு கட-2
உரைத்து பொடித்து வெய்திரகாயம் ~~பண்ணி~~ செய்து
மூத்திர குழம்பில் போட்டு வேகவிட்டு
நன்றாய் ~~[illegible]~~ கிளறி வைத்துக் கொண்டு
நாள் ஒன்றுக்கு முக்கால் கழஞ்சு கொள்ள
சகல கிராணியுந் தீரும். ? சோகை, பாண்டு
சோகம், காமிச்சல், அட்டுவி, நீராமை,
நீர்க்கட்டைசை, உத்திர விரோக்குடுப்பு, யோனிக்குள்ளே
இவையெல்லாந் தீரும். நிலகண்டனை
நினைத்தால் போல் தால வல்லிணை காரனை
விட்டோமை. ~~[illegible]~~ இத்தருப் பத்தியம். அரைம் பருப்பு,
முருங்கைப் பிஞ்சு, பனை, அவரைப் பிஞ்சு,
வாழைப்பூவும் ஆகும் அத்திப்பிஞ்சு, ஆட்டுக்
கறி, கோழிக்கறி, மிளகுநீர் துவட்டல்
பொரிக்கறி கூட்டவும். உப்பு, புளிப்பு தவிர்க்கவும்.

வேறு: மூலக்கிராணிக்கு

ஏதியமாத்துப் பட்டை ஆவைத்து குருணி
சாறு பிழிந்து கொண்டு, அதின் வேர் ஒவ்வொன்றுக்கும்
காயவைத்து அரைத்து கரைத்து, எள்ளு ஒன்றை
நாழி வார்த்து பத்து அங்காய் போட்டுக்
கஷாயம் காய்ச்சிக் கொள்ளவும். உள்ளுக்குக்
கொடுக்கவும். பத்தியம், காரப்பு, புளிப்பு ~~[illegible]~~
தவிரவும். தவிர்க்கவும்:

உள்மூலம் புறமூலத்துக்கு மருந்து:-

முறை ① காச்சிப் பருப்பு, வெள்ளைப் பூண்டு, சாரணை-
38. வேர், தும்பையனை நெருப்பிடி, கொத்தான்
கொழுந்து நெருப்பிடி இவையெல்லாம்
நல்லெண்ணையில் வேகவைத்து உள்ளுக்
குக் கொண்டு வீக்கத்துக்குத் தடவவும்.

முறை ② சிவந்த நாயுருவி கொழுந்து பிடி, வால்-
மிளகு பத்து, கடுக்காய் அரை பலம்
சாமிக்கை சென்ற எருமைத் தயிரின் ஏடு-
கொண்டு அத்தண்ணீரில் அரைத்துக்
கொடுக்கவும். உள்மூலம் புறமூலம் தீரும்.

மூலத்துக்கு.

முறை ① மூலத்துக்கு பேய்ப்பீர்க்கு கடுவேலம்
மூலத்தான் பண்ணிக்கொண்டு பிற்பட்ட மூலத்-
துக்கு தேனைத் தடவி இந்தப் பொடியைப்
பற்றிவைத்து ஓட்டின் நெருப்பிட்டு உரலின்
வைத்துப் புளியங்கிராய் போட்டு உரலிலிருந்து
புகைபிடிக்கவும். புறமூலம் புறப்பட்டால்

முறை ② அழிஞ்சிக் கொட்டையும், அதின் பட்டையும்
வெட்டி வந்து கட்டுக்கொடித் தழையும்
கூட்டி அரைத்து பண்ணி உள்ளங்கை
அகலத்துக்குத் தட்டி அந்த மூலத்துக்குத்
தண்ணீர் விட்டுக் கழுவி விளக்கெண்ணை
வார்த்துக் கொதிக்கி முதல் பண்ணின மருந்தைப்
போட்டு மல்லாந்து கிடக்கவும். மூன்று நாட்கள்
அந்தப்படி செய்யவும். வெந்நீர் வார்த்துக்
கொள்ளவும்.

அந்த அழிஞ்சித் தழையை அவித்து கக்ஷை
கட்டுவது போல் கட்டவும்.

வேறு மருந்து:- மலைதாங்கிச் சமூலம்
கொண்டுவந்து அரைப்படி பசுவின்பாலில்
பிசைந்து அதில் நெய்யும் வெல்லமும்
கலந்து கொடுக்கவும். தீரும்.

வெண் மேகத்திற்கு:- எண்ணெய் பண்ண-
ஆட ஆத்தித்தழை, கொழிஞ்சித்தழை, நொச்-
சித்தழை, திருகாங்கோரித்தழை, நாராயணச்-
அள்ளி திருவெள்ளாம் சமன் கூட்டி தண்-
கனியா கொக்க அரைத்து மிளகு, சுக்கு,
வெள்ளை வெங்காயம், கடுகு, ஓமம் இவை
வகைக்கு ஊட 5 திரவம் பொடி செய்து
39. ஒருபடி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி
பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தினம்
ஒரு காசிடை எண்ணெய் உள்ளுக்குக்
கொள்ளவும்.

வேறு மருந்து.
வெள்ளை நாயுருவிப் பட்டையை பிழிந்து
வேகவைத்து உதலிலிருந்து பிடிக்கவும்
வெள்ளெருவி பட்டையும் அந்தப்படி வேது
பிடிக்கவும்.

கருமேகத்துக்கும் மருந்து:- ஆத்திக்-
கொழுந்து, நாவல் கொழுந்து, கழற்சிக்கொழு

கிருவைப்பட்டை, முருக்கம் பட்டை, முன்விடாய்
வேர், தேத்தான் பட்டை யிவையெல்லாம்
சமன் கூட்டி யிடித்து அரைப்படி கருங்
குருவை யரிசியும் யிடிச்சி இதனைக் (கொள்) ~~கிளிகி~~-
கிளாறி நல்ல வெல்லம், கூடவென்று
எண்ணையும் ~~வார்த்து~~ (சேர்த்து) கொண்டு சாப்பிடவு
(ஒன்று நாள் சாப்பிடவும்.)
நாலு வருடம் ஐந்து வருட மானாலும் பதினை
ந்து நாட்கள் தின்னவும். பத்தியம் - முருங்கை
காய், முருங்கையிலை பசுவின்பால்
வார்த்து உண்ணவும். இந்த மருந்து கிராணி
மேலத்துக்கொள்.

பவித்திரத்துக்கு.

எழுமுள்ளின் முந்தின வேர் பட்டை
கொண்டு வந்து தின்ன நாரத்தங்காய் மாத்தி
தண்ணீர் விட்டரைத்துக் கருங்குருவை
அரிசி ஊறப்போட்டு அதுவும் அவ்வளவு
அரைத்து இந்த ரெண்டு வகையும் பின்னும்
ஒன்றாக வைத்து யிந்த ரெண்டு வகையுட்
ரேக்க (வடைபோல) அரைத்து நாலுவிரல் அகலத்துக்கு
அடைதட்டி எல்லு நன்றாய் கழுவிப்-
போட்டு எண்ணையை யூடி அந்த எண்ணை
வார்த்து அடை சுட்டு எடுத்து பின்னும்
எண்ணையும் பணைவெல்லமானாலும்
நல்லவெல்ல மானாலும் வைத்துக் கொண்
சாப்பிடவும். கொடி பவித்திரம், ஆசன பவி

(இந்த கோழிக் கறிவகையே)
பக்கவாதத்திற்கும் இந்த வெள்ளாவு குணமாம்.
இந்தப்படி அரைமண்டலம் முக்கால் மண்டலம்
சாப்பிடவும்.

40. வாதுவம்.

முள்நெறிடாய் வேர்ப்பட்டையும்
கருங்குறுவை அரிசியும் இப்படிச் செய்து ~~பண்ணி~~
சாப்பிட்டாலும் குணமாம். பத்தியம் - நல்
லெண்ணெய் பசுவின்பாலில் வெள்ளாட்டு
பாலில் கருங்குறுவை அரிசியின் சோறாக்கி
சாப்பிட்டால் உத்தமம். உப்பு, மிளகு, புளி
மற்ற காய்கறி ஆகாது. நல்லெண்ணை
கூட்டி போசனம் பண்ணவும்.

பவுத்திரத்துக்கு

கிளிஞ்சல் கொண்டு வந்து சுட்டு
சுண்ணாம்பாக்கி தெளிவிட்டு குழப்பி
வீக்கத்தின் மேல் பூசி வீக்கம் கரையும்.
பவுத்திரப் புழு விழுகைக்க - வக்க
ணைத் தழையை துவைத்துப் பசுவின்
பாலில் இரண்டுபடி பால் ~~வார்த்து~~ சேர்த்துப்
பிழிந்து அந்தப் பாலின் உலை வைத்து
சம்பா அரிசியை மிதைய இட்டுப் போட்டு
ஒரு சேர் அரிசியைப் போட்டு சமைத்து
கருப்புக்கட்டியும், நல்லெண்ணையும்
கூட்டித் தின்னவும். பத்தியம் - வெள்ளாட்
டுப்புக்கண்டம், முருங்கையிலை கறிகூட்டி
தின்னவும். இந்தப்படி ஒரு மண்டலம் தின்
பவுத்திரப் புழு விழும். புண்ணும் ஆறிப் போ

திராவாணை வேர் - பிடி, கடுக்காய் - 4
வெள்ளாட்டுக் கோமியம் படி - கா1 இதில்-
போட்டு ராத்திரி அடுப்பில் வைத்து எரித்து
கொடுக்கவும். மூன்று நாள் கொடுக்கத் தீரும்

உள்மூல கிரகணி கழிச்சலுக்கு

பெரும்பட்டையும், பிஞ்சையும், மாகாளி-
கிழங்கு, பிரண்டை கிழங்கு, கொடிவேலி
திராவாணை சமூலமும் இவை வகைக்குப்
பலம் - 1/10 கூட்டி எடுத்து சீனை வடிகொண்டு
சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், நல்ல-
சீரகம், ஓமம், இந்துப்பு, பெருங்காயம்,
வெள்ளவெங்காயம், உளிகாந்தம், அதைப்-
பொடியதை சமன் பிடித்துக் கொண்டு
கையாந்தகரை சாறு விட்டு அரைத்துக்-
கொண்டு பின்னும் அந்த சாறு விட்டரைத்து
41. நல்லெண்ணை விட்டுக் காய்ச்சி மாசுபடி
விளக்கெண்ணை விட்டுக் காய்ச்சி
சுருக்கு திரண்ட பக்குவத்திற்கு எடுத்துக்
கொண்டு வெருகடி பிரமாணம் தின்னவும்
எட்டுநாள் தின்னவும். மூலவாய்வு இவை
தீரும்.

பைத்தியத்துக்கு

திராவாணை சமூலம் கொண்டு வந்து
உலர்த்தி இடித்துத் தூள் பண்ணி வைத்துக்
கொண்டு காம்பை அரைத்துத் தனியே
வைத்துக் கொண்டு இரண்டு வகைய

மூன்று விரல் கொண்ட பொடி தின்னவும்
திருந்தி பண்டம், கைப்பு, புளிப்பு தவிரவும்
அரைமண்டலம் கொள்ளவும்.

பத்து. எட்டிக் கொழுந்து, வேலங் -
கொழுந்து, புங்கங் கொழுந்து வைத்து
மேலுக்குக் கட்டவும்.

உள்மூலத்துக்கு

துரநாயனை சாற்றிலே வெள்ளைப் பாஷாணம்
உரைத்து விரலில் துணி சுற்றி அதில் தோய்
பவினி வாயிலே விரல் போட்டுத் தடவவும்.
சீலையைத் தோய்த்து மூலத்திற் பட நீளை
கொண்டு கட்டி வைக்கவும். பவன(ஆசன)

பத்தியம். மாங்கிருசம் கரைத்து பவினி
வாயிலே வெந்நீர் கழுவி பசுவின் நெய்
தடவி வைக்கவும். இப்படி மூன்று நாட்
கள் வைக்கவும். உள்மூலம் புறமூலம்
கரைந்து போம்.

இதுவும். வெங்காரம், பெருங்காயம்
எலிபாஷாணம், சாதிலிங்கம், இந்துப்புப்
நேர்வாளப் பருப்பு இவற்றை எலுமிச்சம்
பழச்சாற்றிலரைத்து விரலில் தடவி பவின்
வாயில் விரல் மறைய ஆட்டி தடவி
மூலங்களையும். ஆயன் பட்டை, நாவல் -
பட்டை, வாகைபட்டை தாழ்ந்த ஆடு
தின்னில் ~~கொக்க்~~ பாடத்து நாணாழி நீர்விட்டு
வெய்யலில் வைத்து நாவிதம் உதட்டில்
எண்ணெயை தடவிக் கொண்டு நிதம்
உடுக்கு நீர்விட்டு கழுவிப் போடவும். த
[illegible] திரும்.

(X) ரோகக்கிராணிக்கு மருந்து.

42. காடி படி - ~~3/4~~ 1/4 பசுவின் மோர் - படி
சதுரக்கள்ளியை வாட்டின சாறு படி - 1
நொச்சிச் சாறு, நீர்மேல் நெருப்புச் சாறு
குப்பமேனிச் சாறு, சாரணைச் சாறு - ஞ 3
முருங்கிலைச் சாறு, இதில் சிவனார் வேம்பு
தலைச் ~~சாறு~~ இடு, வெள்ளிச் சாரணை வேர்
கருவேப்பந்தண்டு, சிறுகுறிஞ்சா வேர்
குருவிச்சி சமூலமும், கருந்துளசி சமூலம்
இவை ஒரு அளவு நாலு மரக்கால்
தண்ணீர் விட்டு இரண்டு படியாகக்
காய்ச்சி முன் காய்ந்து வருகிற இவைச் -
சாற்றில் கூட்டிக் காய்ச்சவும். கடுக்காய்
நூற்றிருபது வைத்துப் பொடி செய்து
அவ்வளவு சுக்கு வைத்துப் பொடி செய்து
போடவும். வெள்ளை வெங்காயம் [illegible]
கூட்டவும். இவைகள் விட்டு எட்டு-
நாள் எரியிட்டுக் காய்ச்சவும். ஒன்பதாம் நாள்
பார்த்து வருகிற போது அடிபத்தாமல் கிண்டி
காய்ந்து வருகிற போது கலத்தின் தண்ணீர்
விட்டு தயிலத்தின் ஒரு துளை கொண்டு
இத்தி தண்ணீரில் விட்டால் மணி போல
திரளும். அது பதமாய் எடுத்து ஆறவிட்டுத்
திறந்து பார்த்தால் சிதறிப் போம். அப்பொழுது
தயிலம் இடிபண்ணி தண்ணீர் விட்டு
அதிலிறக்கி வைக்கவும். பொடியாம் இந்தப்-

பொடியின் பசுவின்நெய், நல்லெண்ணெய்
விட்டு நன்றாய்க் கிளறின பின்பு அந்த
பானைக்கு கம்பின் தயாறும், மஞ்சளும்
கட்டவும். இதில் வெருகடியளவு தினம்
கொள்ளவும். உஷ்ணம் அதிகமானால்
மோரில் கொள்ளவும். பத்தியம் - தவிரும்:
புளிப்பு, அரைக்கீரை, முருங்கைக்காய்
அத்திக்காய், வாழைக்கச்சல் கூட்டவும்
தீரும்.

உஷ்ண பேதத்துக்கு.

பிரண்டை வேர் கொண்டு வந்து அம்மி-
யில் நசுக்கி (நசுக்கி ?) நரம்பு எடுத்துப் போட்டு
பட்டையை அரைத்துப் போன வருஷத்துப்
43 புளி கொண்டு வந்து அதுவும் அரைத்து
ரெண்டு மருந்தும் சரியாகக் கூட்டி
வெந்நீரில் கொழம்பாய்க் கரைத்துக்
கொடுக்கவும். பத்தியம்:- மாங்கிஷ-
மாகாது. மோர் வார்த்துக் கொள்ளவும்.
மருந்து ஒன்றுக்கு அஞ்சு விக்கிற
பாக்களவு கூட்டி கொடுக்கவும்
அதாவது விதந்து ரெண்டு வேளையும்
மூன்று நாட்களுக்குக் கொடுக்கவும்.

புறபேதத்துக்கு.

காரணை வேர் பிடுங்கி வந்து நறுக்கி
நரம்பெடுத்துப் போட்டு அரைத்து ஒரு
பாக்களவு வெந்நீரில் கரைத்துக்
கொடுக்கவும்

கடுக்காயரைத்து மூலத்திலே பூசவும். உள்ளே வாங்கிப் போம்.

பவுத்திரம் :- முருங்கைக் கொழுந்து எலுமிச்சங் காயளவு கொண்டு வந்து சீரகம் உழக்கு கூடப் போட்டு எருமை வெண்ணை ஒரு பாக்களவு கூடப் போட்டு அரைக் கரண்டியாலே இவைகளை வைத்து பொன்னிறமாய் ~~வறுத்து~~ உந்த நாள் ~~அந்த~~ நாள் எடுத்து அரைத்துத் தின்னத் தீரும்

உள் மூலத்துக்கு மருந்து

தேங்கொட்டை - 30 பசுவின் பால் சேர்த்து அவித்து அவித்தபிறகு நன்றாய் வெயிலில் பொரித்து இந்த இத்துடன் கருங் காந்திரை செங்கழுநீர் கொட்டம் இவை மூன்று மருந்தும் இந்த எடை எல்லாம் இவை யெல்லாம் பொடியாக்கி வைத்துக் கொண்டு வெருகடி பிரமாணம் கொள்ளவும். உள் மூலம் கரைந்து போம்.

பத்தியம் :- பதனம்.

மூலகிராணிக்கு.

நல்ல சீரகம் - பலம் - 1 பன்றி நெய்யால் பண்ணவும். ?

மூலத்துக்கு

சீரகம், ஏலம், லவங்கப்பட்டை இவை மூன்றும் சமனெடுத்து சூரணம் ~~பண்ணி~~ செய்து வைத்துக் கொண்டு எருமைப் பால் படிக்கு

44 வது ஷீட்டை விடுபட்டுள்ளது.

45. ~~உ~~ந்தி கூட்டி நெய் நாழி கொண்டு சர்க்கரை பலம்-2, தேன் படி-1/3 கூட்டி பதத்தில் வழித்து அந்திக்கும் காலமேக்கும் கொள்ளவும். மூத்திர-கிரிச்சு, கடுப்பு, எரிப்பு, மூத்திர பாணம் தீரும். கைகண்டது.

சீரகம் பலம்-2, வெந்தயம் பலம்-2 இவை தண்ணி விட்டு பொடி பண்ணி இதுக்கு நாழி பொடி பண்ணி தூவி கிளறி நெய் நாழி, நல்லெண்ணெய் நாழி, கூட்டி கிளறி எடுத்து வைத்துக் கொண்டு ரெண்டு வேளையும் பாக்களவு கொள்ளவும். பத்தியம். சாறாக கருவாடு கூட்டவும். கசப்பு, புளிப்பு தவிரவும்.

உள்மூலம் புறமூலம், அருக்கமாய் போம்.

வேறு:

சிறுவ கிராணிக்கு நொச்சிலை தைலம்.

நொச்சில் சாறு, பிரண்டை சாறு, குன்றிச் சாறு, கையாந்தகரை சாறு, சாட்டரணை சாறு, கல்யாண முருங்கை இலை சாறு, நீர்மேல் நெருப்பு சாறு, மாம்பட்டை சாறு, கருவேலம் பட்டைச் சாறு, அத்திப்பட்டைச் சாறு இவை வகைக்கு சாறு பலம்-1 கூடக் கலந்து நல்லெண்ணெய், நெய் கூட

சாற்றில் கலந்து வெள்ளுள்ளி, உரித்த
பருப்பு பலம் - ~~௪~~ 40 பொடித்துப் போட்டு
2 ஆடு பாலு மோர் பாலு கடுக்காய் - ௩
சுக்கு பலம் - 2ய பாந்தப்பு பலம் - 2ய
இவைகளெல்லாம் பொடித்துப் போட்டு ஏழு-
நாட்கள் ஊறவிட்டு எட்டாம்நாள்
இறக்கின பதத்தில் நல்லெண்ணெயும்,
நெய்யும் விட்டுப் பொங்க வருகின
பதத்தில் சிறுக வறுத்து, பிசுக்குமுன்
பொடி கருவேப்பிலை, சியந்த லவணம்,
சீரகம், அசமதாகம், சுக்கு, மிளகு,
திப்பிலி, கொடிவேலி, அதிவிடையம்,
வட்டத்திருப்பி இவைக்கு பலம் - ௧
பெருங்காயம் - பலம் - க, இவைகளெல்லாம்
வறுத்து பொடி பண்ணி முந்தின சேர்த்து
46. கூடப் போட்டுக் கிளறி தாளியபடம்
பண்ணிரண்டு இருகாலமும் தெருத்தக்கு
மூன்று கழஞ்சு கொள்ளவும். தீரும்
தீரும் வியாதி - வாய்வு, கிராணி, சீதக்கிராணி
ரத்தக்கிராணி, தண்டுக்கிராணி, ஆசக்கிராணி
நாறிச்சுக்கிராணி, வாதக்கிராணி ஆகியவை
தீரும். பித்தபாண்டு வம்பிள்ளை பெத்த ?
~~இ~~டத்தில் வந்தகிராணியும் தீரும்.

கழிச்சலுக்கு

பச்சை மிளகு வராகன் எடை 1/2
வறுத்த மிளகு வராகனெடை 1/2 இந்த
இரண்டு வகையும் பொடிசெய்து இதை
வெந்நீரில் போட்டு காய்ச்சி கொடுக்க
கழிச்சலும் ஆசனக்கடுப்பும் தீரும்.

சீரகம் சிவக்கவே வறுத்து
பொடி பண்ணி அந்த சீனியுடனே
அரைத்து தண்ணீரில் காய்ச்சிக்
கொடுக்கவும் ஆசனக்கடுப்பு மாந்தம்
பண்ணுகிறதும் தீரும்.

கஷாயம்

நொச்சிவேர், சுக்கு வகைக்கு கழஞ்சு எடுத்து இருநாழி நீரில் போட்டு உழக்காக காய்ச்சிக் கொள்ளவும். பத்தியத்துக்கு எல்லாம் கழிச்சலும் நிற்கும்.

வேறு: ரத்தம் சீதக் கழிச்சலுக்கு.

மாதுளை இலையும் வரகரிசியும் இடித்துச் சலிக்கின்ற நல்லெண்ணையும் பசுவெண்ணெய் எடுத்து மூன்று நாட்கள் எருமைத் தயிரில் கொடுக்கவும். இதுவும் ஆவாரைப்பட்டை அரைத்து எருமைத் தயிரில் மூன்று நாட்கள் கொடுக்க ரத்தம் சீதம் தீரும்.

வேறு கழிச்சலுக்கு.

முருங்கைவேர் பட்டையெடுத்து ரசம் வாங்கி இரண்டு பலம், ரசம் இரண்டு பலம் தேன் கூட்டி அரித்துக் கொடுக்கவும் நிற்கும்.

பத்தியம்: மாம்பருப்பு, மிளகு, சுக்கு, விதை பொத்? பழுது சிற்றேர வறுத்துக் கஷாயம் வைத்துக் கொடுக்க கழிச்சல் நிற்கும்.

புழுவெட்டு கண்ணுக்கு

முருங்கை பழுமும், திப்பிலியும், ஆவாரை சாற்றில் உரைத்து கண்ணில் விட புழுவெட்டு குணமாம்.

47. உவாந்தி எடுக்க

பசுவின் பாலின் அஞ்சாறு பயத்தம் பருப்பு
போட்டுக் காய்ச்சி வெந்தபிறகு கசக்கி பாலை
பிசைந்து ஆறின பிறகு கொடுக்கவும்.
சேத்துமம் உள்ளது பிச்ச யெடுக்கும்.
அகைகண்ணாளிட்ட மருந்து எடுக்கும்.

உளினான் கொழுந்து காடியின் அரைத்து
கொடுக்க வாந்தி யெடுக்கும்.

ரத்தக் கடுப்புக்கு

கஞ்சாயிலை, கருவேலிலை கொட்ட
யிலை யிலே வைத்து அத்தி புடம் பண்ணி
இடாரிக்கின்று போட்ட எருமைத்தயிர்
வார்த்து அரைத்து மூன்று நாட்கள் குடிக்க
ரத்தக் கடுப்புத் தீரும்.

புழு விழுந்த கண்ணுக்கு.

ஆதிவாரநாள் அமாவாசைனான் அமிர்த
யோகத்திலேவத்து வெள்ளைச் சாட்டரணை
முதல் ஏவர் கொண்டுவந்து பசுவின் பால்
வார்த்து வெகு நேரத்தி நிழலிலே உலர்த்தி
பூனை கட்டுகிற கண்ணுக்கு நெய்யில்
உரைத்துப் போடவும். தண்ணீர் வடிகிற
கண்ணுக்கு நல்ல தண்ணீரில் போடவும்
ரத்தம் கட்டின கண்ணுக்கு — கரிசலாங்.
சாறு ~~[illegible]~~ நெருடுக்கிற கண்-
ணுக்கு ஆவாரியிலைச் சாறு, மணத்தக்காளிச் சா

மத்தின் ஓலைகளுக்கு பத்துநாள் பச்சைப்
பயிறு அளவு கண்ணுக்குப் போடவும் இளைப்

புங்கம்வேர் தேன் வார்த்து உரைத்துப்
போடவும். பூ விலாங்கும். அக்கு பளிச்ச
மோரில் அரைத்துப் போட பூ விலாங்கும்.
பண்ணை வேரும் எருமிளகும் எலுமிச்சம்.
பழச்சாறு வார்த்தாகிலும், காடியாகிலும்
அரைத்து கண்ணுக்குப் பத்துப் போட
கண்ணோவு தீரும் வாங்கும்.

பச்சைமஞ்சள் திப்பலி அரைத்துப் பூச
கண்ணோவு தீரும் வாங்கும்.

அரத்துக்கு - முறையான அரத்துக்கு.

நசம், நாபி, கொத்தம் இவை மூன்றும்
அரைத்து பண்ணி அரிநறையின் நெண்டத்தில்
48 பொன்னூமத்தை விதை இவை நாலுக்கு
நெண்டத்தின் அக்கு. மிளகு, திப்பலி இருணம்
பண்ணி கொடுக்கவும். இல்லாவிட்டால்
இன்னமாத்திரம் எலுமிச்சம் பழத்தில் கொடுக்
கவும். முறை நண்டானான், மூனாநாள்
நாலானாள் முறை அரம் தீரும். இது வசத்தி
நிற்கும்.

வாத அரத்துக்கு.

திருதிப்பலி, தாத்தம், பொன்னாதோரம் இவை
சிசொண்டு தொவரியும், பொன்னாதொரம்

அத்தி பண்ணிக் கொண்டு அருகம் புல் சாறு
சேர்த்து நாலுநாட்கள் அரைத்து மிளகு
பிரமாணம் உண்டை பண்ணி உலர்த்தி
வான சுரத்துக்கும் இளைப்பும் நாலுநாள்
மாறல், மூன்றுநாள் மாறல் இவைக்கு
முலைப் பாலில் கொடுக்கவும். தண்ணீர்
இடையாமலிருக்கவும். பத்தியம் - பால்க்கஞ்சி
இடக்கவும். எல்லா சுரமும் தீரும்.

அத்தி பண்ணின நாபி கழஞ்சு - ¼
கடுக்காய் நெல்லிக்காய் மிளகுகளும்
இறை கொண்டு இஞ்சிச் சாற்றில் ஒருக
அரைத்து குன்றி பிரமாணம் உருண்டை
பண்ணி குன்மத்துக்கு வெங்காரத்தில்
கொடுக்கவும். சுரத்துக்கு வெந்நீரில்.
கொடுக்கவும். கிராணிக்குத் தேனில்
கொடுக்கவும்.

இதுவும்.

ரசம், நாபி, வெங்காரம், கெந்தகம், மிளகு
இவை சமன் கூட்டி சூரணம் பாலில்
இடிப்ப நாலு சாமம் அரைத்து குன்றி
பிரமாணம் உண்டை பண்ணி நிழலுலர்த்தி
கொண்டு சுரத்துக்கு இஞ்சிச் சாற்றில்
கொடுக்கவும். தண்ணிக்கு ஆடாதொடை
சாற்றில் கொடுக்கவும். சித்திரமூலக் கஷா-
யத்தில் விடவும். தாப சுரத்துக்கு பூசணிக்-
காய் சாற்றில் விடவும்.

எந்த சுரத்துக்கும் வெங்காய சாத்திவிடவும்
காமாலைக்கு அக்கு கஷாயத்தில் கொடுக்கவும்
சகல தோஷத்துக்கு - கடுக்காய், மஞ்சள்
49 அக்கு அரைத்துக் கொடுக்கவும். சோகை
பிரமியனை சாத்தில் கொடுக்கவும்.
பீனைக்கு செம்முள்ளிக் கஷாயத்தில்
கொடுக்கவும். அண்டைவேர் கஷாயத்தில்
இடவும். இரைக்கு வெங்காய சாத்திவிட
கிராணிக்கு மிளகில் அரைத்துக் கொடுக்கவு
அக்கினத்துக்கு எலுமிச்சம் பழச்சாத்தில்
விடவும். பித்திரிக்குமாம் ஓமபானம்
இவிகை சுரத்துக்கு மாத்திரை.

அஞ்சிறுக்கு.

சாதிலிங்கம், அரிதாரம், நாபி, கடுகுரோகிணி
மிளகு, திப்பிலி, சுக்கு, மாசிக்காய், நேர்வாளம்
சீரகத்தண்டு ~~யத்துண்டு~~ஸ்ருத்துயும் சமன் கூட்டி
முரிக்கயன் எலுமிச்சம் பழச் ~~சாத்தி~~ -
அரைத்து மிளகு பிரமாணம் உருண்டை
~~பண்ணி~~செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்
டு சுரத்துக்கு இஞ்சிச் சாத்தில் ஒருகுண்-
ணிவிட ஒருபக்கம் சுரம் விடும். இரண்டு
கண்ணிவிட இரண்டுபக்கம் சுரம் விடும்.

லக்ஷ்மி நாராயண ரசம் அக்கினி
குமாரன்.

மனோசிலை அரிதாரம், கெந்தகம்,

உருமத்தன் சாற்றில் சாரித்து குன்றி
பிரமாணம் உருண்டை ~~பண்ணி~~ செய்து வேலிப்பருத்தி
சாற்றில் அந்த மாத்திரை கொடுக்கவும்.
நாவுநாளன் மாறல் வரும்.

வேறு.

ரசம், கெந்தகம், வெங்காரம், அக்கி
கருக்காய், ஊமத்தைவிதை, நேர்வாளம்
கைவர். யாவை சமன் எடுத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் விட்டு அரைத்து உளைமூடி
வைட்டு மேலேயும் உள்ளேயும் மூடி
சீலைமண் செய்து தானியப்புடம் போட்டு
பின்பு விளக்கெண்ணெய் விட்டு அரைத்து
இதில் ஒருபங்கு மிளகிட்டு மிளகின் பாதி
நாபியிட்டு அரைத்துக் குன்றி பிரமாணம்
மாத்திரை பண்ணி அனுபானத்தில் கொடுக்க
சன்னி, காச்சல் மாறல் தீரும்.

ரசம், சாதிலிங்கம், நாபி, கடுகுரோகணி,
50. திரிகடுகு, வசம்பு யாவை சமன் எடுத்து
தொழுகண்ணி கசாயத்தில் அரைத்து
அந்தச் சாற்றில் தோளாயந்தி நமைக
ஒருசாமம் எரித்து வாங்கி இஞ்சிச்
சாற்றில் குழப்பி குன்றிப் பிரமாணம்
உருண்டை செய்து கொடுக்க சுரம், மாறல்
சன்னி புளபுராணை சீதசுரம் தீரும்.

இரணிய பற்ப ரசம்.

பொன், வெள்ளி, செம்பு யிவை கழஞ்சு-2
பத்து பலவிடை ரசம் கெந்தகம், மனோ-
சிலை, அரிதாரம், கடுகு ரோகணி சரிசமன்
கூட்டி அரைத்துக் கையாலடைபட்டு ஒரு
சாமம் புடம் போட்டு வாங்கி அரைத்து
குன்றுப் பிரமாணம் உருண்டை பண்ணி
அனுபானத்தில் கஷாயத்தில் கொடுக்கவும்.
வாதபித்தம் சேத்தும சுரம் தீரும். சன்னி,
சுரம் தீரும். அவன் கேட்டது கொடுக்கவும்.

குமரசன் ரசம்.

ரசம், அப்பிரகம், கெந்தகம், லோகம்
எட்டு, செம்பு பற்பம் ஒரு சீயாகக் கூட்டி
வெப்பிலைச் சாற்றில் விட்டு நாண்டு நாள்
அரைத்து உருண்டை செய்து வரையில்
உப்பிட்டு ஏழு சீலை மண் செய்து
வெதுப்பாயந்திரத்தில் ஆறுசாமம் எரியவிடவும்
பின்பு வாங்கி தேன்விடை மாத்திரம்
உருண்டை செய்து அனுபானத்தில் யிட
தோஷ தோஷங்கள் சன்னிகள் தீரும்.

ரசம், கெந்தகம், வெங்காரம், நாபி,
வங்க பற்பம் சமன் கூட்டி திருப்பனை
கஷாயத்தில் எட்டு நாட்கள் அரைத்து தோலாய
ந்திரத்தில் ஒரு சாமம் எரித்து பன்றிப்பிச்ச
வார்த்து அரைத்து குன்றுமணி பிரமாணம்

உருண்டை பண்ணி இஞ்சிச் சாற்றில் கொடுக்கவும். பத்தியம். தயிரும் சோறும் இடவும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கவும்.

X வேறு.

கெவுரி பாஷாணம், மடல் துத்தம், அரிதாரம்
5! இந்த மூன்றும் அரியாகக் கட்டி கல்லை
பொருந்திடும் கெவுரி பாஷாணமுடன் காரம்
யோடு மிளகு, திரிசி. வில்லைப் பொருந்திடு
வெள்ளைப் பாஷாணமுடன் நோக்கச்
அரிய கொல்லக் கள் நிற்குங் கரு
நிலாந் தண்ணி வளைத்த் இண்டுமணி)
பண்ணி வினைப் படன்னைப் பாலும் புனலிட
பாடல் | விடாச் சுரமென்ன முடக்கோடு மில்லை
சுரங்களின்னுடன் பிரதாப விஷக்க
சுரங் குளிகை கில்லை திரம்பரன் திருவிளை
யாது செப்பினோம் மடந்தனாகள் என்று.

+ யாந்த அவித்தும் நன்றாய் அத்தி பண்ணி அரிசியன்ன கட்டி அரையிணைச் சாற்றில் நன்றாய் அரைத்து இன்றி பிரமாணம் உருண்டை செய்து வைத்துக் கொண்டு நீர் சுரத்துக்கு இஞ்சிச் சாற்றில், சுக்கு கஷாயத்தில் கொடுக்கவும். விடாத சுரத்திற்கு விளாமிச்சை வேர், சந்தனம் கோரைக்கிழங்கு, அக்கி-வி.க, இதனி ட்டுக் கொடுக்கவும்.

சேத்தும சுரத்துக்கு.

தூதுவளை வேர், கண்டங்கத்திரி வேர்,
ஆடாதோடையிலை, சுக்கு இவைகளிட்டு
அதிலே சித்தரத்தை, பேரரத்தை பொடிசெய்து
மேல் பொடியிட்டுக் கொடுக்கவும்.
சர்வ சுரமும் நிற்கும்.

வேறு

வசம்பு, ரசம், கெந்தகம், அப்பிரகம்,
நாபி சரியாய்க் கூட்டி கொட்டைக்கரந்தை
சாற்றில் மூன்று நாட்களரைத்து குகையிலிட்டு
ஒரு புடம் போட்டு ஊர்க்குருவி ரத்தத்தில்
அரைத்து இரண்டு நாழிகை வைத்து இஞ்சி
பிரமாணம் உருண்டை பண்ணி அநுபானத்தில்
கொடுக்கவும். சுரங்கள் சன்னி தோஷங்
கள் நிற்கும்.

கலியாண ரசம்.

அரிதாரம், கெந்தகம், சங்கு சுட்ட
சுண்ணாம்பு சரியாய்க் கூட்டி எலுமிச்
சம்பழச் சாற்றிலரைத்து அந்த சாற்றில்
ரஜ: தோலாயந்திரம் போட்டு ஒருநாள் எரித்து
ரண்டு நெல்லிடை உருண்டை பண்ணி
தக்க அநுபானத்தில் கொடுக்க சுரம் தீரும்.

வேறு.

ரசம், நாபி, கெந்தகம், சாதிலிங்கம்,
வெண்காரம் சரியாய்க் கூட்டி சித்திரமூ

கஷாயத்தில் அரைத்து இலையையிட்டு வஜ்ஜிரகாயந்திரத்தில் நண்டுசாமம் எரித்து இன்றி பிரமாணம் உண்டை பண்ணி திரிகடுகு கூட்டி அரைத்துக் கொடுக்க சுரங்கள், சன்னி, தோஷங்கள் தீரும்.

வேறு: திருவிக்கிரம ரசம்.

ரசம், வெங்காரம், கெந்தகம், எட்டிக் கொட்டை, அயந்த வெண்ணம், கொடிவேலி பெருங்காயம் சரியாய்க் கூட்டி பிரண்டை சாற்றிலரைத்து ஒரு சாமம் எரித்து அந்தச் சாற்றிலரைத்து இன்றிப் பிரமாணம் உருண்டை பண்ணி அநுபானத்தில் கொடுக்க சன்னி தோஷந் தீரும்.

வேறு.

ரசம், நாபி, தாளகம் சரியாய்க் கூட்டி கையாந்தகரை சாற்றிலரைத்து இலையிலிட்டு வஜ்ஜிரகாயந்திரத்திலே பார்த்து இரண்டு சாமம் எரித்து தான் பண்ணி நெல்லிடை உருண்டை பண்ணி இஞ்சியினைச் சாற்றில், கொடுக்க சன்னி தீரும்.

வேறு அனந்தபற்ப ரசம்.

வெங்காரம், சாதிலிங்கம், ரசம், கெந்தகம், தாளகம், லோகம், அப்பிரகம், வங்கபற்பம், வெள்ளிபற்பம் சரியாய்க் கூட்டி திருவிலைச் சாற்றிலரைத்து திரிகடுகு கஷாயத்தில்

ஒருநாள் சோலாய்ந்திரமாக எரித்து
பாம்பு பிச்சு விட்டு அரைத்து இன்றி பிர-
ணம் உண்டை ~~பணம்~~ செய்து கொடுக்கவும்
சன்னி, அகசன்னி, சிதாங்க சன்னி
தீரும்.

மகாவிஷம் அக்கினி குமாரன்.

அத்தி பன்னின விஷம், துத்தம், கெந்தகம்,
53. யரியம், போகம், வைச்சி, தைப்பு, வெங்காரம்,
அத்தி போக பஸ்பம் யிவை சமன் கூட்டி
அருக்கம் வேர் கஷாயத்திலரைத்து அந்த-
காடீன் மத்தித்து துணையின் இப்பயலிடு
சீலைமண் செய்து கூர்துகாய்ந்திரமாக
ஆறு சாமம் எரித்து பிறகு உண்டை
~~பணம்~~ செய்து அனுபானத்தில் விடவும்.

வேறு. மந்தாக்கினி குமாரன்.

விஷம், காரம், அப்பிரகம், கெந்தகம், தாளகம்
சாதிலிங்கம், எவிபாஷாணம், தாம்பிர பஸ்பம்
இவையெல்லாம் சமன் கூட்டி கரிசலாங்-
கண்ணி சாற்றிலரைத்து இப்படியாயிட்டு
ஒருவசுகாய்ந்திரத்தில் மந்தாக்கினியின் ஒரு-
நாள் எரித்து இனிமே ஆறின பின்பு அரைத்து
கடலை பிரமாணம் உண்டை ~~பணம்~~ செய்து! அனு-
பானத்தில் கொடுக்கவும். ~~சாந்து~~ சர்வ (எல்லா) வியாதிகளும்
தீரும்.

சுத்தமாக்கினி குமாரன்

சுத்தி பண்ணின ரசம், அப்பிரக பஸ்பம், காந்த பஸ்பம், தாம்பிர பஸ்பம், நாபி இவை சமன்கூட்டி அரக்கு பாகத்தில் மத்தித்து குப்பியிலிட்டு எரித்து மருந்து உளுந்து பிரமாணம் உருண்டை செய்து அனுபானத்தில் கொடுக்கவும்.

பிரதாபாக்கினி குமாரன்.

ரசம், தாம்பிர பஸ்பம், நாபி, அக்கி, மிளகு, சத்திய வேதகம், யவாக்ஷாரம், சவக்காரம், சமுத்திர லவணம், இந்துப்பு, பித்த லவணம், சவச்ச லவணம் இவை சமன்கூட்டி இஞ்சிச் சாற்றில் மத்தித்து குப்பியிலிட்டு வாலுகாயந்திரத்தில் ஒருநாள் எரித்தெடுத்து இருபத்தொன்று பாவனை கூட்டி அரைத்து குன்றி பிரமாணம் உருண்டை செய்து அனுபானத்திலே கொடுக்க சர்வ வியாதியும் குணமாம்.

வேறு.

சுத்தி பண்ணின ரசம், நாபி, அப்பிரகம், கெந்தகம் இவை சமன்கூட்டி பற்பாடகச் சாற்றில்
54. மூன்று சாமம் அரைத்து குகையிலிட்டு சீலைமண் செய்து பூமியில் குழி வெட்டி மணல் பாதிக்குத் தள்ளி நடுவே குகை வைத்து மேலே மணல் தள்ளி அதின் மேலே

கைசுபடம் போடவும் போட்டு ஒருபடியாகக்
காச்சி அந்த கஷாயத்தில் ஒருமுறை
அரைத்து சூரியபுடம் வைத்து எடுக்கவும்
அரிதாரம், சாதிலிங்கம், கெந்தகம், நெருஞ்சி-
யனை, பச்சைப் பயறும் மாட்டுப் பால் வார்த்து
ஏழுதரம் அரைத்து சூரியபுடம் வைக்கவும்.
கருப்பு மணத்தக்காளி சாறு வார்த்து எழு-
தரம் அரைக்கவும். பின்பு பூசணிக்காய்
சாறுவிட்டு ~~மேலே~~ வேளைபோல அரைத்து நிழலில் உலர்த்தி
வைத்துக் கொண்டு பொரசமரம் செடியும்
வெட்டி வந்து சுட்டு சாம்பலாக்கி அந்த
சாம்பலின் அடியிலே நாலு விரற்கிடை-
சாம்பல் போட்டு பானைவாய் மூடி பனி-
ரண்டு நாட்கள் கழியவிட்டுப் பின்பு வைத்து எடுத்துப்
பார்க்க வெள்ளையாம். அந்த பஸ்பத்தில்
எடுத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டு
அனுபானம் நெய்த்திலே, வெற்றிலைப் பூவிலே,
அக்கிரகாரத்திலே யந்த மூன்று அனுபா-
னத்திலேயும் ஒருபணவிடை வியாதிக்குத்
தக்கதாக கொடுக்கவும். பச்சைக்கடலை
வறுட்டி சுட்டு பசுவின் நெய் தோய்த்துக்
கொண்டு தின்னவும். பசுவின் பால், இக்காலம்
உப்பு, புளிப்பு, மிளகு, இளநீர் இவைகள்
ஆகாது. இதனால் தீரும் வியாதி- பெரியவியாதி,
கிரந்தி, சூலை, முடக்கின் வாதம் முதலானது
~~போம்~~ தீரும். மருத்துவத்தின் சொல்லுமாம்.

அப்ரகச் செயநீர் கட்டுப்பண்ணிக்கிற விபரஞ் சேர், அதிகாரம்
கொண்டவைகளை சேர், பொடி பண்ணி கல்வத்திலே
விட்டு அரை பாண்டத்திலே போட்டு பாண்டம் வாய் மூடி
வைக்க விபரம் நீர் சுத்தி பார்க்க விளையுமாம்.

5 பண்ணையும் பண்ணையும் கட்டுப்பண்ணிக் கிற விபரஞ்
சேர் போட்டு ஏழுண்டாய் கலப்பதை பொடி பண்ணி
பொடியும் விபரம் நீர் அந்த பாண்டத்திலே தானே
வைக்கவும் சுகமாம் விளையுமாம். அந்த விளை
எண்ணெய் ஊற்றி கட்டி இப்படியாலே அடுப்பு ஏற்றி
மெல் செய்து படி அரிசி பொங்கி வைத்து அந்த
பொங்கலுக்குள்ளே அரிசி பத்திலே வைக்க
சுண்டு பதமான உடனே எடுக்க தைலமாம். அந்த
தைலம் அனேக உடலுக்கும் உள்ளுக்கும்
வாதத்து மேலுக்கும் பூசலாம் உடைகிறதுக்குமாம்.
பத்தியம் காரப்பு புளிப்பாகாது.

கெந்தக தைலம்

கெந்தகம் சுத்தி போட்டது நெறுபலம்
ஆறுபலம் கொண்டு வந்து இருப்புச்சட்டியிலே போட்டு

~~அகிதாரத்துவிளம்.~~ கெந்தக தைலம்

காட்டுருப்பம் பத்தாறு காசு - இருபது சேர், அரிதாரம்
தெண்டைதை சேர் பொடி பண்ணி காரியாலே
~~போட்டு~~ பருமம் பழமாக பழுக்கிற நாகன்
கொழுந்து அக்கினி உதையத்துக்கு எழுந்
திருந்து பொய் பத்தப் பறித்து கொடுத்து சாறு
பிழிந்து வடிகட்டிக் கொண்டு அந்த
சாறுவிட்டு ~~சேர்த்~~ அரைத்து இரெண்டைப் பழம்
அளவு உருண்டை ~~பண்ணி~~ செய்து சிகிரக்கமாய்
கோர்த்து நிழலில் உலத்தி ஆறுமாக இருக்கும்
பத்திலே செம்புக் கம்பி, வெள்ளிக்
கம்பி வாங்கிக் கோர்த்து முதல் மாலை
போலே கோர்த்து வட்டம் போலே முடிந்து
ஒரு பானையிலே அடியிலே சில்லி பண்ணி
சில்லிக்கு மட்டமாக ஓடு போட்டு பானைக்கு
மட்டமாக குழிவெட்டி அந்தக் குழியிலே நடுவே
பீங்கான் கிண்ணி வைத்து கிண்ணிக்குத்
தக்க குழிக்குள்ளே தைலம் அவர் போகாமல்
கிண்ணி அத்தினம் மணலினைத்து பாந்து
பானையை அந்த கிண்ணியில் தட்டாமல்
வைத்து பானை வாக்கு ஆறுவிரல் தாழ
பருப்பு கம்பியிலே கெந்தி மாலையாக
56. வைத்துக் கொத்தி இரண்டு புறத்திலேயும்
கம்பி பிறப்படாதுக்கு வட்டு கம்பி கோர
வைப்பபடிய பானைக்குள் வைத்து பானை
வாய்மூடி சீலைமண் செய்து கம்பி துருவாயும்
புகை புறப்படாமல் மூடி பானை வைத்திருக்கும்

குழலிலே ~~[illegible]~~ சாற்றிலரைத்து புகை
புறப்படாமல் மண்பூசி உலர்த்தி குப்பிக்கு
மண்வார்த்து மேலே இருவிரற் கனம் போக
எருமுட்டை அடுக்கு அந்தத் தணல் மேலே
போட்டு அந்த புடக்கத்திலே ஜாமம் தீயெரியும்.
விடும். திக்கடுமை மண்ணில் சீக்கிரமாக
இரண்டு நாழிகையாலே யெடுக்கவும். தீயாறின்
நாலு நாழிகையாலே எடுத்துப் பார்த்து தயார்
பாணை வைக்கிற போது விநாயக பூஜை பண்ணி
தூப தீபம் கொடுத்து வைக்கவும். இருந்த
தயரத்தை பீங்கான் குப்பியாலே வைத்துக்-
கொண்டு தம்பனத்துக்கு உருந்து பிரமாணம்
~~[illegible]~~ வெற்றிலையில்
தடவி வெறும் வெற்றிலையாகத் தின்னவும்.
ஆயசகாலத்திலே பால், நெய், சர்க்கரை
வாழைப்பழம் கூட்டலாம் உப்பு, புளி, மிளகு
ஆகாது. எள்ளு தின்ன பிறகு கொஞ்சம்
பண்ணவும் தம்பனமாம். சகல வியாதிக்கும்
அனுபானமறிந்து கொடுக்கவும். வெள்ளி
உருக்கிற முகத்திலே பணவிடை தயிலம் விடவும்.
நிற்கலாம்.

~~கெந்தக பஸ்பம்~~.

அரைவைத்த செம்பு உருக்கிற முகத்திலே
ஒன்பதுக் கொன்று தயிலம் விடவும்.

கெந்தக பஸ்பம்.

கெந்தகம் - பலம் - 6 எழுதிரம் அத்தி
பண்ணி திரிபலை, வாய்விளங்கம், திரிகடுகு,
வகைக்கு கழஞ்சு - 3, சித்திரமூல வேர்ப்பட்டை -
பலம் - 1 இவைகளையெல்லாம் ~~ஒன்றாகவும்~~ வெற்-
றையும் உலர்த்தி [உலர்த்தி] பொடித்து வஸ்திரகாயம்
பண்ணி [செய்து] நல்ல நாளிலே தேகத்துக்கு
வரை - 1 கொள்ளவும். தேகம் [தேகம்] தெளிவுமாம்.

57 கெந்தகம் - பலம் - 2, அரிதாரம் பலம் - 1
மனோசிலை - பலம் - ...? சௌமாஷிகம் - பலம் -
பாவு 3 ரசம் - பலம் - ½ 2 30, எட்டிக்கொட்டை
கஷாயத்தில் ஏழு நாட்களரைத்து இரண்டு
நாட்கள் வெயில்யந்திரத்தில் எரித்து
அதன்பிறகு யெடுத்து இருக்கு [இருக்கு] சரியாக
நெருஞ்சிகாயம் கூட்டி ஏழுநாள் கொடி-
வேலி கஷாயத்தி லரைத்து இரண்டு குன்-
றிமணி பிரமாணம் இன்னை பண்ணி
நெய்யில், மோரில் தினம் இரு வேளை
கொள்ளவும். எண்பத்து நாலு வாதமும் போம்.
பதினெட்டுக் குஷ்டமும் தீரும். இன்மடம்
அங்கவனையும், நாகவித மந்தாக்கினியும்
குணமாம்.

காரிய செந்தூரம்.

காரியத்தை அட்டியளவு உருக்கி, கத்தா-
ழம் வேர் ஒரு கூடை கொண்டு வந்து

ஒவ்வொரு வேளைக்கு அளவு சிறுபயப்ரமாணம்.
இந்த பஸ்பத்தை தேத்தான் சாத்தில் (சாற்றில்) நாற்பது
நாட்களூறப் போட்டு எடுக்க சுத்தியாம்.

காரீயம் விளக்கெண்ணையை உளத்தி (ஊற்றி) உருக்கி
எருமைச் சாணத்தின் ஒழுகிடும் சாய்த்த
பிறகு மருந்தின் சட்டி அடிக்கனமாய்
பண்ணிவைத்து அந்தச் சட்டியிலே யிட்டு
ஒரு தேங்காயளவு அம்மான் பச்சரிசி
அரைத்து அதிலே பொதிந்து சட்டியிலிட்டு
அடுப்பின் வைத்து எரிக்க மருந்து சாம்பலாகி
போகுமட்டும் எரித்து உருகவிட்டு கரண்டி-
யிலே வாருக்க முந்தின வழுதி போலே ஆன
பின்பு கனமாய் அதிகமாய் விறகு போட்டு
எரிக்கவும். பிறகு சங்கு நிறமாம். பிறகு
அவரிப்பூ நிறமாம் பின்பு செம்பருத்திப்பூ நிறமாகும்
கரண்டியை விடாமல் வைக்க ....
பருத்திப்பூ வண்ண மாணவாரே ஒரு பலவிடை

58\. சீனிக்காரம் பொடி செய்து சாவி வாருத்து
யிறக்கவும். ஆறவைத்து தண்ணீர் விட்டு
தெய்த்துக் கழுவி வெயிலிலே வைத்து தெளிந்த
தண்ணீர் யிறுத்துப் போட்டு வெயிலிலே வைத்து
உலர்த்தி இப்படி மூன்றுமுறை கழுவி
உலர்த்தி பரணியால் எடுத்து வைத்துக்
கொண்டு எந்த கனத்துக்கும் வெண்மைத்தயிலே

வடிகட்டி கால்பணவிடை செந்தூரம்
இட்டு காலமே கொடுக்கவும். இந்தப்படி
ஏழுநாட்கள் கொடுக்கவும். பத்தியம் -
தயிருஞ் சோறு நல்லெண்ணை கூட்டவும்.
இந்தப்படி மேகத்துக்குக் கொடுக்கவும்.
கைகண்டது.

வேறு. காரிய செந்தூரம்.

காரியத்தை தகடாயத்தட்டி கோணி
பட்டுக்குள்ளே போட்டு புடம் போட
காரியம் செந்தூரம்.

வங்கபஸ்பம்.

வெள்ளியத் தகட்டுக்கு அரிதாரத்தை
எலுமிச்சம் பழச்சாறு வார்த்தரைத்து
வெள்ளியத் தகட்டில் பூசி ஓட்டில் வைத்து
மூடி சீலைமண் செய்து புடம்போட பஸ்பமாம்.
அந்த பஸ்பத்தை வெள்ளியத் தகட்டுக்கு
எலுமிச்சம் பழச்சாறு வார்த்தரைத்துப் பூசி
ஓட்டில் வைத்து மூடி சீலைமண் செய்து
புடம்போட பஸ்பமாம். அந்த பஸ்பத்தை
போட்டரைக்க நீசம் உருகும்.

வெள்ளீயம் வங்கபஸ்பம்.

பெய்க்கரும்பும் வேருமாட்டு வறுக்க. பிறகு
கொட்ட கரந்தை போட்டு வறுக்க. பிறகு
எள்ளுச்செடி போட்டு வறுக்க. வெள்ளீயம்
பஸ்பமாம்.

59. *பின்னம் வேறு: வெள்ளீயம் சுத்தி பண்ணிக்
கொண்டு சட்டி காயவைத்து இருபலம்
விட்டு நாயுருவி சாம்பல் சிறுகப் போட்டு
வறுக்க பஸ்பமாம். சாம்பல் ஊதிப் போட்டு
பஸ்பத்தை எடுத்துப் பொடிசெய்து வைத்துக்
கொள்ளவும். இந்த பஸ்பம் செந்தூரம்
பண்ண வேண்டுமென்றால், சட்டி காய-
வைத்து சட்டியிலே பஸ்பத்தைப் போட்டு
உழமண் நீறுபூத்திருக்கிற நன்றாகக்
கனிரின் எடுத்து வந்த பஸ்பத்துடனே
சிறுக சிறுக ரெண்டு காசித்தின் போட்டு
வறுக்க சிவந்த செந்தூரமாம். அதை எடுத்து
வைத்துக் கொண்டு அவிழ்தங்களுக்கு
கூட்டிக் கொள்ளவும். ~~பின்னை வேறு~~

× பின்னையொரு விதம் இங்க செந்தூரம்,

காரீயமாவது, வெள்ளீயமாவது தண்ணையும்
கோமயத்தின் காடியின் மோரின் தெள்ளு
கசாயத்தின் எருக்கம்பாலின் ஆட்டுப்பாலின்
இந்த எழுவகையிலும் ஏழுதரம் உருக்கிச்
சாய்க்கவும் சுத்தியாம். இந்த ஈயம் சட்டியிலே
இட்டு ஆடாதோடை சாறு விட்டு
ஆடாதோடை விறகு கொண்டு வறுக்க
சாமம் ஆடாதோடை சாற்றின் அசுமாத்தின்
கொட்டைக் கந்தை சாற்றின் பத்துத் திரம்
வறுக்க. பிறகு வெற்றிலைச் சாற்றின்
பத்துமுறை வறுக்க. பிறகு இலையிலிட்டு

பெயெ புடம் ~~[struck]~~ போட செந்தூரமாம்,
அழுந்திக் கொடுந்து தண்ணீர் வார்த்து
அரைத்து குகைபண்ணி வெள்ளியம்விட்டு
அதின் பேரிலே யருக்கும் செந்தூரபற்பம்
பண்ணையும். நன்றாய் பலிக்கும்.

வெள்ளியத்தை தகடாய்த் தட்டி பொடி-
யாக வெட்டி வட்டமான ஓட்டின் மேலே
வைத்து ஊரு வள்ளம் பண்ணி வெட்டை
60. பொடி ~~பண்ணி~~ [செய்து] அந்த பொடி பரப்பி நடுவே
ஓட்டை பதித்து ஓட்டின் மேலும் பொடி
பரப்பி அதின் பேரிலே வாங்கும் பொடியை
பரப்பினாப் போலே விட்டு உமியைத்
தெளித்து பண்ணி வெட்டை பொடியைக்
கொண்டு மூடி யிறணிய நேரத்திலே மூட்ட
விட்டு அடுத்தனாள் உதயமான பின்பு
அந்த பியத்தை குழியை போலே பண்ணி தட்டி
பின்பு பண்ணி வெட்டைகளை மூட்டவிட்டு
ஆசாரியனை சாறு வார்த்து [சேர்த்து] அரைத்துக்
கரைத்து பெரிய குகையாக. அந்த பியத்தை
வைத்துப் ~~[struck]~~ பத்து கழஞ்சு பியத்திக்
கொண்டு கழஞ்சு ரசம்விட்டு இந்த மருந்தும்
சாறும் விட்டு அரை அரை வார்க்க வெள்ளியம்
வாங்கும் வசியம். கைகண்டது.

—

கருப்பு மணத்தக்காளி கொண்டு வந்து
சுரண்டித் துவைத்து நாழி சாறு கொண்டு
கருப்பு ஊமத்தையின் சாறு நாழி வெள்ளி-
யம் வேண்டியமட்டும் கொண்டு வந்து அரத்-
தின் நாலை பொடி செய்து கொண்டு அந்த சாற்-
றில் பொடியே முப்பது நாழி ஊறப் போட்டு
மூன்று நாழிகை உருஞ்சி கழுவிப் போட்டு
பின்பு தண்ணீர் விட்டு மடிப்பாகப் போட்டு
காடியின்று நிரம்பி நட்சத்திரம் போல
வரும் சீனை மூன்று மடிப்பாக போட்டு
அதிலே பொட்டணம் கட்டி மூன்று நாழி
சாத்திலே நாலைந்து திரம் உருக்கி எடுக்கவும்
பின் பற்ப செந்தூரம் பண்ணிக் கொள்ளவும்.

^ தாம்பிர செந்தூரம்.

சாதிலிங்கம், தாம்பரம் - தாம்பிரம் தகடாக
அடித்து புளியிலை சாறு வார்த்து எருக்கம்-
பாலிலே வைகளைத்து பிறகு கெந்தக மெழுகு
தட்டுவோர் புடம் புடம் போட்டு எடுக்க செந்தூ-
ரமாம்.

^ பின்னுமொரு விதம்.

61. செப்புத்தகடு கொட்டை கொள்ளு சாத்தில்
சிவக்க காய்ச்சி எடுத்திரம் தோய்க்கவும்.
யாந்த் பிரகாரத்திலே கந்தகமுந் சாற்றிலே

புளியிலையை சாற்றிலே தோய்க்கவும். மற்பாடு
அந்தச் சாற்றில் புடம் போடவும். தானாக
மற்ற தாளகத்துக்கு எருக்கம்பாலும் அரசம்-
பட்டையும் அதின் சாற்றிலரைத்து இதுக்கு
சாதிலிங்கம் கூட்டி ஆவாரமரை சாற்றில்
அரைத்து மேற்படி அரைத்து
கஜபுடம் அஞ்சு புடம் போடவும். செந்தூரம்
சுத்திசெய்து தெணைத்தகடு கொட்டி கெந்தக-
மரைத்து கருங்கோழியனைத்து வையவின்
உள்ளில் மதின் பேரை எழுதிரம் ரெப்பு
உனை மூடியனிட்டு மேலே மூடி சீலைமண்
செய்து பெரிய புடம் போடவும். சயத்துக்குக்
கொடுக்கவும்

மருந்து பொடி - வம் - 12 காந்தம் வம் - ...
செம்பு பொடி வம் - 3, சாதிலிங்கம் வம் - ...
ரசம் - வம் - 1 மனோசிலை - வம் - 1
இவையெல்லாம் கூட்டி மணத்தக்காளியின்
சாறுவிட்டரைத்து வெங்கார மிட்டு மூடி
உருக்க நல்ல தாம்பிரமாம். இது அடித்து
தகடு பண்ணி செந்தூரம் சயத்துக்குக்
கொடுக்க இனமாம். இதுக்கு ஏற்ற பணவிடை
அநுபானத்தில் கொடுக்கவும்.

தாம்பிரம் வாய்வைடுத்தால் திரிபலை கஷாயத்-
திலே பஸ்பத்தை அரைத்துப் போட போட்டுக்
கொள்ளவும். பஸ்பமின்பால் புடம்போட்டுக் கொள்ளவும்.

நெய்யால் கத்தாழைச் சாற்றினைத்துப் புடம்-
போட்டுக் கொள்ளவும்.

பத்துதிரம் ஆதனைத்த செம்பு தூபம்
எடுத்து மேசவிறுகு போலவே தகடு தட்டி வட்ட
சட்டியாலே வைத்து செம்புத் தகடுக்கு சரியாக
அத்தி பண்ணி கெந்தகப்பொடி தகட்டுக்கு
62. கீழு மேலும் போட்டு இவைந்த நாயுருவி சாம்பல்
விட்டு பிசறி தினமொரு எலுமிச்சம் பழச்சாறு
விட்டு பிசறி வைக்க இருபது நாளிலே
தகடு கரைந்து போம். அத்தி பண்ணின
நேர்வாளம் அமண்டபட்ட எலுமிச்சம் பழச்சாறு
விட்டரைத்து திருப்பயறு அளவு உருண்டை
செய்து வைத்துக் கொண்டு எருமைத்தயிர்
ஆறுநாள் கொடுக்கவும். தயிரிலே ஒரு
உருண்டை இட்டு இப்படி மூன்றுநாட்கள்
கொடுத்தால் மூலம் கரைந்து போம். மாதம்
மோரும் சோறும் உப்பு புளிப்பு ஆகாது.

பின்னமொரு விதனம்.

செம்பு தூபம் மேசவிறுகு போலவே தகடு
தட்டி கெந்தகம் துரிசி, காந்தம், தீனிக்காரம்
இவை வகைக்கு பலம்-க இவை பொடி-
பண்ணி ஆடச் சட்டியிலிட்டு கீழு மேலும்
பொடி பண்ணிப் போட்டு கையாந்தகரை
சாற்றில் உழக்கு விட்டு மறு ஆடச் சட்டி

கொண்டு மூடி சீலைமண் செய்து அழுகிய
வான நெல்லினை தானியபுடமாய் எட்டு
நாட்கள் வைக்க தகடு களையும். பிறகு
சூரியபுடமாய் வைத்து காய்ந்த பிறகு
தூளாக்கி தேனினை இரண்டு பணவிடை
கொடுக்க சுரம் தீரும். சோகை காமாலை
வயிறு பொருமல் வயிற்றுவலிகள் தீரும்.

x அரைப்பொடி செந்தூரம்.

அரைப்பொடி வெண்மையின்று ஒரு மொந்-
-தைக்குள்ளே போட்டு கழுத்தை தம்பச்-
சாறு அதிலும் விட்டு சீலைமண் செய்து
ஒரு சாமம் புடம் வைக்க செந்தூரமாம்.
அரைப்பொடி எண்ணையிலே வேகவைத்து
வேம்பட்டைச் சாற்றில் ஒரு சாமம் வேக
வைத்து வெயிலில் உலர்த்தியெடுத்து குழிக்-
கல்லிலே போட்டு அரைத்து பின்னையும்
நாவல்பட்டை சாற்றில் இரண்டு சாமம்
63 எருக்கு நெல்லிக்காய் சாற்றில், புளியிலை
சாற்றில், முருங்கைப் பட்டை சாற்றில்
பசுவின் கோமியத்தில் ஒவ்வொரு சாமம்
அரைத்து ஒவ்வொரு சாமம் வேகவைத்து
எடுத்து ~~உலர்த்தி~~ உலர்த்தி நாவல்பட்டை
சாற்றிலரைத்து இலையாலிட்டு பெரிய புடம்
போடவும் பஸ்பமாம்.

லோக செந்தூரம்.

இந்தப்படி திரிபலை கஷாயத்தில், ஆவரம் பாலில், எருக்கம் பாலில் மூலைகளிலே ஏழு நாட்கள் அனுபானம் பண்ணி அரைத்துப் புடம் போடவும். அவ்வளவென்றால் எழுதிறம் உபயோகமாகவும். ஆவரம் பழம் போலே செந்தூரம்.

இன்னுமொரு விதம்.

அரைப்பொடி, கையாந்தகரைச் சாறு, வார்த்து அரைத்து அதன் விழுது கூடக்கொண்டு செம்பிலுந் தடவி பத்து வரட்டியில் புடம் போடவும். இப்படி பதினாறு புடம் போடவும். அரைத்து அரைத்து புடம் போடவும் செந்தூரமாம். இதில் பாதியும் கெந்தகமும், கையாந்தகரை சாறு வார்த்து அரைத்து உலர்த்தி அரைத்து உலர்ந்த செந்தூரமும், கெந்தகமும், கையாந்தகரை சாறு வார்த்து அரைத்து அடையாகத் தட்டி ஒரு சாமம் வெய்யிலிலே வைத்து உலர்ந்த பிறகு எடுத்துப் பொடி செய்து குடுக்கையிலடைத்து யந்திர செந்தூரம் தேனில், பீனாசி சாறில் எண்ணெயில் வெந்நீரில் மூன்று பணவிடை தினங்க கொடுக்க மகோதரம் உள்நீர்க் கோவை பிறநீர்க் கோவை; கவிசை அந்தி வகைகளும் பாண்டுவும், சோகை, வீக்கம் பாகம் மூலையெல்லாந் தீரும்.

கைகண்டது.

* ஷ: குஜேந்திரம். தேத்துமாத்திரை.

கல்லுள் கருமான உலையின் சிவக்கக் காய்ச்சி
64. வெள்ளாட்டுக் கோமியத்தில் பத்து திரம் காய்ச்சி
தோய்க்கவும். பின்பு கோமியத்தில் பத்துதிரம்
காய்ச்சி தோய்க்கவும். கழுதை தும்பை சாற்றில்
காய்ச்சி ஊறாது திரம் தோய்த்து பண்ணி ணாவல்
பட்டை, நாவல்பட்டை சாற்றில், மாம்பட்டைச்
சாற்றில், நெல்லிப்பட்டை சாற்றில், அத்திப்-
பட்டைச் சாற்றில், கத்தாழை சாற்றில்
கரிசலாங் கண்ணி சாற்றில் எலுமிச்சம்பழ
சாற்றில் நல்லெண்ணையில் ஒவ்வொன்றில்
அறுபது நாழிகை ஊறப் போட்டு நன்றாய்க்
கழுவி கசும்பு போகக் கழுவிப் போட்டு
அத்தி பண்ணி எலுமிச்சம்பழச் சாற்றில்
வார்த்தரைத்து இந்தப்படி அரைத்து அரைத்து
பத்து புடம் போட்டு கரிசலாங்கண்ணி சாறு
வார்த்து அரைத்து பத்து புடம் போட்டு பசுவின்
சாறு வார்த்தரைத்து புடம் போட்டு எடுத்துக்
கொண்டு தான் பண்ணி வைத்துக்கொண்டு
அத்துடனே கடுக்காய் திப்பிலி கரிசலாங்-
கண்ணி பொடி பண்ணி அத்துடன் சமன்
கூட்டிக் கொண்டு தேனிலே யாகிலும். பசுவின்
நெய்யிலே யாகிலும் தினமோ ஒருகளிடை
உள்ளுக்குக் கொண்டால் சயரோக முதலானது
நிவாரணமாம். தீரும்.

போகசெந்தூரம்.

பிறையோகம் சர்வ வியாதியும் நாசமாம்.

போகத்தை முதலிரசத்தில் பிசரி மூன்று
நாட்கள் விதைப்பவும். திராவகை கொடுத்திலே
அக்கினி திராவகம் அரைத்து அஞ்சு புடம் போடவும்
காடியவலைத்து ஒரு புடம் போடவும். கோழியத்
தின் எட்டுதிரமரைத்த புடம் போடவும்.
இந்தப்படி சாந்தக் கல்லின் பிறந்த போகத்து
போகத்துக்கு சாந்தக் கல் ஆக்கும் இந்தப்படி
சுத்தி.

வேறு.

போகசெந்தூரம் - அரப்பொடி சுத்தி பண்ணி
பொடி பலம் - 1, நவாசாரம் ஒரு
துட்டை பொடிபண்ணிக் கொண்டு
அரைப்பொடியுடனே கலந்து கெட்டிச்
சீலை மடிப்புகளோ அந்தப் பொடியை முடிக்க
கட்டினை பொட்டணத்திலே தண்ணீர்
தெளித்து பூமியிலே வையாமல் கையிலே
பிடித்துக் கொண்டிருக்க அனலெடுக்கும்
அனலெடுத்தால் மாத்தக்கி அந்தக் கையிலே
அனலுறையாமல் பிடிக்கவும். சூடுடன்
உடனே தண்ணீர் தெளிக்கவும். யப்படி
ஒரு நாளைக்கு நாலுபேர் ஆறுபேர் கையிலே
அனலுறையாமல் கொடுத்து
யப்படி மூன்று நாட்கள் நாப்பகலாய் கையிலே
தானே வைத்திருக்கவும். நாலாணாள் சாம்பலை

பிறகு தண்ணீரிலே தோய்த்தால் அணைல்
காணாது. அந்தபதம் பார்த்து தண்ணீர்
வார்த்து அலம்பிப் போட்டு ஒரு பானையின்
நடுவே சின்னப் [illegible] ஓட்டை உடைத்து
வைத்து மருந்தை அந்த ஓட்டின் மேலே
வைத்து அந்தப் பானையிலே ஒரு புறத்திலே
நெருப்புக் கரண்டி போட்டு பொறுக்கத்
தக்கதாக உடைத்து வைத்து குழியடுப்பிலே
வைத்து எரிக்கவும். செம்பருத்தி பூப் போல்
வர்ணமாய் காணும். அந்த பதத்திலே பார்த்து
எறக்கி வைத்து பொடிபண்ணி சிமிழிலே
வைத்துக் கொண்டு கிராம்பு, சாதிக்காய்,
சாபத்திரி, கோஷ்டம், அக்கரகாரம்,
கோரோசனை, ஏலம், திரிகடுகு, மாசிக்காய்
இந்த மருந்தெல்லாம் வகைக்கு துட்டெடை
க இந்த விழுக்காடு கூட்டி சூரணம்
பண்ணி சூரணத்துக்கு எல்லாம் செந்தூரம்
66. ஊ-ய போட்டுக் கலந்து இருபத்தொரு
பொட்டணமாகக் கட்டி வைத்து தேனிலே
அனுபானம் பண்ணிக் கொள்ளவும்.
பத்தியம் - பால், நெய், மோர் கூட்டலாம்.
உப்பு, புளிப்பு தவிரவும்.

காமாலை, சோகை, பித்தபாண்டு, வீக்கம்,
வாய்வு, கிராணி முதலானதும் தீரும்.

காந்தசுத்தி.

காந்தக்கல்லு எருக்கம்பாலின், கோவைச்சாத்-
தின், புரசம்பட்டை சாத்தின் வகைக்கு
இரண்டு நாழிகை அரைத்து மண்குப்பியி-
லிட்டு மூன்று புடம் போட்டு கெசப்புடம்
போடவும் சுத்தமாம். இதற்கு பாதி சாதி-
லிங்கம் கூட்டி காந்தோளி இலைச் சாற்றில்
மூன்று நாட்கள் மத்தித்து செம்மண்
இலைபண்ணி இந்த மருந்தை இலையி-
விட்டு மூடி சீலைமண் செய்து மூன்று-
றும் கெசப்புடம் போட்டால் நீறியெழுந்த
போல் செந்தூரமாம்.
மாணப்
இந்த மருந்தில் தீரும் வியாதி தாபசுரம்
அதிசாரம், கிராணி
சீதசுரம், திரிதோஷம்,
அஸ்த்திசுரம்
பைத்தியம், காமாலை உதகம்,
அனுபான மறிந்து கொடுக்-
வையெல்லாந் தீரும்.
கவும். பிணியை யெல்லாந் தீரும்.

இன்னுமொரு வகை காந்த செந்தூரம்.

எலுமிச்சம்பழச் சாற்றிலரைத்து இரண்டு
நாழிகை பிறக்க சுத்தியாம். பாதுக்கு
நாலத்தொன்று கெந்தகமிட்டு எருக்கம்-
பாலில் அரைத்து புரசம்பட்டை சாற்றில்
வரைத்து இந்து பழ மூன்று புடம் போட
செந்தூரம். இந்த தூளுக்குப் பாதி சாதிலிங்க-
மிட்டு நாலத்திரமுறை சாற்றில் மூன்று
நாட்களரைத்து செம்மண் இலையாலிட்டு

சீலைமண் செய்து மூன்று புடம் போடவும் ~~[illegible]~~ செந்தூரம். இது அஷ்ட போகம். அர்த் வேறு.

வாதத்துக்கு குளிக்கம்.

67. பச்சைப்பாஷ், சுக்கு, நேர்வாளம் இரண்டு மணி அரிசியின், வெள்ளைமிளகு பிள்ளை சுர கூட்டி திருநீரரைத்து உண்டை பண்ணி வைத்து கண்ணில்விட அஷ்டமாதி விஷங்க-ளும், பூத பிசாசும் போம்.

கண்ணுக்கு.

முறை (1) முருங்கை விதை, வால் மிளகு - /100 பிள்ளை பொடி செய்து புளியிலை சாற்றில் பதித்து கலத்தில் கப்பி சூரிய புடம் வைக்க தயிலம் இறங்குமதில் வெண்காரமும், பச்சை கற்பூரம் கூட்டி கண்ணில்விட பெரும்-வியாதி தீரும்.

முறை (2) இந்த~~[illegible]~~//வனத்தில் பெருங்காயமும் நசுக்கு கூட்டி வைத்துக் கொண்டு விஷந்தீண்டி மூர்ச்சை போனால் கண்ணில்விட்டு ஒருசாமம் முழிக்க எழுந்-திருப்பான்.

பவளச் செந்தூரம்.

பவளம் எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து ஒருசாமமரைத்து வெந்நீரில் கழுவி அத்தியாம் எருக்கம் பாலிலே மூன்றுநாட்-கள் அனுபானம் பண்ணி பெரியபுடம் ? போட தானாம்.

முத்து செந்தூரம்.

முத்து வெள்ளரிப் பூலாப்பழ சாத்திலாவது பழுத்த பாகை சாத்திலாவது புளியம்பழச் சாத்திலாவது இரண்டு நாட்கள் போட்டு எடுக்க சுத்தியாம். இந்த முத்துக்கு வெள்ளை முள்ளி பழச்சாத்தின் அநுபானம் பண்ணி உலை மூடியிட்டு சீலைமண் செய்து புடம்போட தூளாம். இது அவிழ்தங்களுக்கு கூட்டிக் கொள்ளவும்.

வச்சிர செந்தூரம்.

வச்சிரம் இதை மூத்திரத்தில் மூன்று நாட்களூறப் போட்டு இது கையிலிட்டு சீலைமண் செய்து பெரிய புடம் போட தூளாம்.

மரகத செந்தூரம்.

மதியாரனாவது தம்மட்டி தைலம் போட்டு சீலைமண் செய்து மூன்று வரளி புடம் போட சுத்தியாம். இந்த மருதம், கண்டு-
௰. கத்திரி சாத்திலறைத்து பிறகு கோமளகோர் மண்டி சாத்தி லரைத்து கையிலிட்டு புடம் போட தூளாம்.

நீலம்.

நீலம் இதை மூத்திரத்தில் ஊற வைத்து அரைக்க சுத்தியாம். இந்த நீலம் மனசிலி பஞ்சினை சாத்தின் முறைசாமம் ஊறப்போட்டு கையிலிட்டு உலையிலூத தூளாம்.

புஷ்பராகம்

வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊறப்-போட்டு ஒரு சாமத்துக்கு எடுக்க சுத்தியாம். இது கொத்தான் சாற்றில் ஊறப் போட்டு நியாவரங்கம்பு மடைப்பண்டி சாணைத்திலூறப் போட்டு எடுக்க சுத்தியாம். இது கறுப்பு உளமத்தை சாற்றினைத்து இடையிலிட்டு உருக்க. இந்தப்படி மூனுத்திரம் உளத செந்தூரமாம்.

வயிடூரியம்

குதிரை மூத்திரத்தில் மூன்று நாட்கள் ஊறப் போட்டு பிறகு பூசணிக்காய் பழச்சாற்றில் ஊறப் போட்டு எடுக்க சுத்தியாம். இது கொம்மட்டிசோர் பிண்டி யாகுற தாணி யனுபானம் பண்ணி இடையிலிட்டு புடம் போட செந்தூரமாம். இப்படி என்பது ஹரை ரத்தினத்துக்கும் செந்தூரம் பஸ்பம் பண்ணுகிற விதம்.

தாளகம் செந்தூரம்

தாளகம் - வரா 41 ரசம் வரா 2, எலுமிச்சம் பழச்சாற்றில் கிட்டத்தித்து ஏழு நாட்கள் அரைத்து வளையல் இப்பியல் அத்தி பண்ணின கொத்தும் நாலு வரா 4 போட்டு சீலைமண் செய்து காட்டு முட்டையால் - 30

?

முட்டையளவு பதினாறு புடம் போட்டு பின்பு
எடுத்துப் பார்க்க செந்தூரமாம். ~~இதின்~~
பணவிடை தேனில் இப்படி நாற்பது
நாட்கள் கொள்ள தீருமே, மேல்மூச்சு,
உள்மாந்தை, இக்கட்டும் பதினெட்டும்,
69. காமாலை, ரத்த பித்தம், மேகம் இருபத்-
தொன்றும் மற்றுமுண்டான வியாதி
சேத்துப்பாங்கள் தீரும்

. ~~இ~~ன்னமொரு விதம்

சொர்ண பற்பம்.

பொன் தகடு தட்டி மனோசிலையுடம்
கெந்தகமும் எலுமிச்சம்பழச் சாற்றினால் அரைத்து
தகட்டில் தப்பி இலையில்விட்டு சீலைமண்
செய்து புடம்போட தூளாம். ஒரு பணவிடை
செந்தூரம் அநுபானத்துடனே கொடுக்க
முன்னே சொன்ன வியாதிப்படியே இணமாம்

வெள்ளி பற்பம்.

வெள்ளி தகடுதட்டி தகட்டுக்கு பாகல்
கிழங்கு சாற்றில் எழுதிடம் காய்ச்சி
தோய்க்கவும். அத்தியாடம்,

கந்தக மாக்ஷிகம் முலைப்பாலில் அரைத்து
தகட்டுக்கு உலர்ந்த பிறகு தடவி இலையில்
இட்டு பெரிய புடம் போட தூளாம். ~~இதின்~~
கிராம் 8

திருகு அரியாம் ஆலம்பாலிலும், நாலத்-
தாமரை சாற்றிலரைத்து ஒருதரம் உலை-
யிலாகிலும் புடம் போடவும். இதுபோல்
ஏழுபுடம் போடவும். செந்தூரமாம்.
இது அயரோகத்துக்கு கொடுக்கவும்.

வெங்கல செந்தூரம்

வெங்கலம் நாலுபலம் உருக்கி
புளியிலை சாற்றில் மூன்று தரம் விடவும்.
கொள்ளுச் சாற்றில் மூன்று தரம் விடவும்.
அந்த வெண்கலத்தை தகடு தட்டு பணம்
போலே நறுக்கி திருகு அரியாக கெந்தக-
மிட்டு கள்ளிப்பால் அரைத்து உலர்த்தி
யிப்படி குழித்தைலமரைத்து உலர்த்தி கையை-
விட்டு சீலைமண் செய்து பெரிய புடம்
போடவும். இப்படி குழித்தும் 7 புடம் போடவும்.
தாளகம். இந்த தாளகத்துக்கு பாதி சாதிலிங்க-
மிட்டு இதில் கெந்தகமிட்டு இதின் பாதி
ரசமிட்டு ஆலம்பாலரைத்து செருப்படைச்-
சாறு, அரசம்பட்டை கஷாயத்தின்
புரசம்பட்டை கஷாயத்தின், நாலதாமரை
70. சாற்றிலும், எலுமிச்சம்பழச் சாற்றிலும்
வில்லைகளிலரைத்து கையாலிட்டு பெரிய-
திரள எருபுடம் போடவும். இவ்வாறாட்டாக்
உலையில் குழித்திடம் தூளிக்க.

செகப்புக்கல்லு செந்தூரம்.

செகப்புக்கல்லு இதனை மூத்திரத்திலிட்டு மூணுநாள்கள் வெயிலிலே வைக்கவும். பிறகு அரைக்க சுத்தியாம். பிறகு வெந்நீரில் கழுவ சுத்தியாம். எருக்கம் பாலில் மூன்று நாட்கள் அனுபானம் பண்ணி உலை- மூடியலிட்டு சீலைமண் செய்து புடம் போடவும். தூளாம்.

அப்பிரகச் செந்தூரம்.

லவங்கம், செங்கழுநீர் கோஷ்டம், அமுக்கிறாக் கிழங்கு, சீந்திற்சக்கரை, வெந்- தயம், வெண பிசின் [?], நிலக்கிழிஞ்சு வேர் [?], நிலப்- பனைக்கிழங்கு, தண்ணிவிட்டான் கிழங்கு, குரோசாணி ஓமம், உருந்து [?], கொத்தமல்லி, அதிமதுரம், நாகமல்லி வேர், வெள்ச்சம்பும் [?], நத்தைச்சூரி விதை, சாதிக்காய், இந்துப்பு, கண்டுபரங்கி, கர்க்கடக சிங்கி, அக்கு [?], திப்பிலி, மிளகு, கருஞ்சீரகம், நல்லசீரகம், சித்திரமூல வேர்ப்பட்டை, லவங்கப் பட்டை, லவங்கப்பத்திரி, திருநாகப்பூ [?], சாட்டரணை வேர், ஆனைத்திப்பிலி, முந்திரிப் பழம், கிராம்பு, சீனப்பம் விதை [?], தொட்டிவேர் [?], வில்வக் கொழுந்து, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிமுள்ளி, கோதுமை இவையெல்லாம் சமன் கொண்டு வந்து இடித்து சூரணம் செய்து

வெருகட்ட அரைத்துக் கொண்டு சரிக்கீரை
2 ராயப்பூ சர்க்கரை கூட்டி தேன் நெய்
சாய்விட்டு ரசாயணம் பண்ணி பிரமே-
னை பிரதிஷ்டை பண்ணி தூபதீபம் நை-
வேத்தியம் கொடுத்து தினம் அந்திசந்-
தி கொள்ளவும். தூர்போசனம் பண்ணவும்
81. கிருக்கத் தீரும் வியாதி - சுரிவை விரத்தி,
புண்டு சரிகை, கட்டுவிடாது சுரிகிற
புற்று புண்டு, ~~[illegible]~~ தம்பளமுண்டு, ~~[illegible]~~
வாதபித்தம் சேத்துப்பம் சுரியாத்து நக்கும்
தாப கோபமும் வராது, நேத்திர வாய்வு,
மாந்தைப்பு, தாளிதமுண்டு, பெளுண்டும்,
இளைப்பு வராது. இன் மந்திரியார் சொன்னது.

ரசக்கட்டு.

முக்கழஞ்சு ரசம் இருக்கவிலிலை விட்டு
வெள்ளை சாட்டரணை சமூலாய் கொண்டு
வந்து துவைத்து சாறு பிழிந்து ஒருசாமம்
அரைத்து எடுத்து கரண்டியின் வழித்து
புழுப்பை நெய்விட்டு அடுப்பிலே வைத்
2 மூளை கொதிக்கவிட்டு கீழே கொட்ட
குளிகையாம். பின்பு செந்தூரத்துக்குக்
கொள்ளவும். உப்பை சேர்ந்தாலும், பாண்டு
சேர் கத்தமெடுத்தாலும், கண்டிக்கண்டாய்
உப்புசமானாலும், அக்கினி மயாந்து, பேதி
யாப்பழி காணபித்தால் பாண்பிஞ்சு தெருசேர்.

கொண்டுவந்து ஒருசேர் தண்ணீரில்
வேக வைத்து பசுவின் பாலும் நெய்யும்
ரெண்டும் ஒருசேர் கூட விட்டு
பார்க்கவும். இது கொடுக்க தீரும்.
சளியும் நன்றாகும். இந்தப்படி பாஷாணம்
ரசம், கெந்தகம் பனைச்சான் இந்தப்படி
செய்யவும்.

பறங்கிப்பட்டை பனைச்சான்,

பறங்கிப்பட்டை பனைச்சான்
நுணி மருந்தின் இரண்டு, கடுக்காயளவு
அரைத்து ரெண்டுபடி தண்ணீரில் கரைத்து
உழக்காகக் காச்சிக் கொடுக்கவும்.
இப்படி மூன்று பொழுது கொடு காஞ்சியில்
போட்டுக் குடிக்கத் தீரும்.

அதிசாரம் இரத்தத்துக்கு
மஞ்சளரைத்து கொடுக்கத் தீரும்.

வேறு.

பாஷாணம் பனைச்சான் முறிய,
வாழைத்தண்டு சாறு ரெண்டு கொண்டு
வந்து பச்சைத் தண்டை இடித்து
72 உழக்கு சாறு அழுக்கி, பால் கட்டி
சக்கரையும் சீரகம் காசிடை கூட்டி
யரைத்து சாறு யப்படி மூன்று நாட்கள்
கொள்ள தீரும்.

அபிரக சுத்தி.

சுண்ணாம்புக் கல்லு குழியாகப் பண்ணி அபிரகத்தை சீலையால் முடிந்து நடுவே வைத்து தண்ணீர் விட்டு வெந்த பிறகு யெடுத்து ஆறவிட்டு எடுத்துக் கொண்டு அவிழ்தங்களுக்கு கூட்டிக் கொள்ளவும். செந்தூரம் பண்ணவேணுமென்றாலும் இப்படி பண்ணிக் கொள்ளவும்.

நாகம் சுத்தி

நாகத்தை குழிக்கல்லிலே வைத்து மஞ்சள்-பொடி போட்டு இரண்டு நாழிகை அடைக்-கவும். ஓட்டாஞ்சல்லி போட்டு அரைத்து சீலையாலே பிழிந்து கொண்டு பின்னையும் குழிக்கல்லில் விட்டு நல்ல சுத்தமான தண்ணீர் விட்டு தேவதாரம், தேக்கந்தம், முருக்கம்பட்டைச் சாறு, வெற்றிலைச் சாறு, பாகையிலை சாறு, திப்பனைக் கிழங்கு-சாறு, வேலிப்பருத்தி யிலைச் சாறு, கொடிவேலிச் சாறு, அழிஞ்சிவேர் சாறு, ஊமத்தையிலை சாறு, கையாந்தகரைச் சாறு சாரணைச் சாறு இந்தச் சாறுகளில் இரண்டு நாழிகை அரைக்க சுத்தியாம். பின்னை அவிழ்தங்களுக்குக் கூட்டிக் கொள்ளவும்.

கெவுரி சுத்தி.

கெவுரி பொடி பண்ணி சிரட்டையிலிட்டு நெய்விட்டு ஏழு கொதி வர எரியிடவும். சுத்தியாம்

நிமிளைமாசிகம்.

நிமிளை இன்னதாக யடித்து சீலையில் முடிந்து கோமியம், காடி, வாழைத்தண்ணீர் இவற்றில் ஒவ்வொன்றா யிருசாமம் எரியிட சுத்தியாம்.

மாசிகம் தேனிலரைத்து சீலையில் முடிந்து கொள்ளு சாற்றில், கோமியத்தில், காடியில் இந்தப்படி வகைக்கு ஒருநாள் இந்த சாற்றில் தோலாயந்திரமாக மூன்று நாட்கள் எரியிடவும்.

சாதிலிங்க சுத்தி.

73. சாதிலிங்கம் முலைப்பாலி லரைக்கவும் யில்லாவிட்டால், எலுமிச்சம்பழச் சாற்றி லரைக்க சுத்தியாம்.

வெண்கார சுத்தி.

வெண்காரம் நெருப்பில் போட்டு பொரிக்கவிட்டு. காடியில் போட்டு பொரிக்கவிட்டு சாற்றில் காய்ச்சி காடியில், எலுமிச்சம்பழச் சாற்றில் காய்ச்சி சுத்தியாம்.

துருசி சுத்தி.

துருசி தயிரில் அரைத்து அடை பண்ணி சட்டியிலிட்டு சிவக்க காய்ச்ச சுத்தியாம்.

பெருங்காயம்.

பெருங்காயம் விளக்கெண்ணெயில் பொரிக்க சுத்தியாம். ஆட்டுப்பாலில் பொரிக்க சுத்தியாம்.

இந்துப்புச் சுத்தி.

இந்துப்பு கோமியத்திலாவது எலுமிச்சம் பழச்சாற்றிலாவது அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாம்.

வெங்காரம் சுத்தி.

வெங்காரம் முருங்கன் சாறு கழுநீரிடம் விட்டரைத்து வெயிலில் வைக்க சுத்தியாம்.

சத்தியஷாரம்.

சத்தியஷாரம் எலுமிச்சங் காயினாலாவது கோமியத்திலாவது மூன்று நாழிகை அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாம்.

தொட்டிபாஷாணம்

நுறுவலாக நறுக்கி சீலையில் முடிந்து பசுவின் கோமியத்தில் மூன்று நாட்கள் வைக்க சுத்தியாம்.

சிலாசத்து.

சிலாசத்து நெய்தல் கிழங்கு சாற்றினால் அரைத்து வெயிலிலே வைக்க சுத்தியாம்.

பெருங்காயம்.

பெருங்காயம் தாமரைக்கிழங்கு சாற்றிலரைத்து வெயிலில் வைக்க சுத்தியாம்.

மிளகு.

மிளகு எலுமிச்சம் பழச்சாற்றிலரைத்து வெயிலில் வைக்க சுத்தியாம்.

பெரிய திப்பிலி.

பெரியதிப்பிலி செம்மறியாட்டுக் கோமியத்தி
லாவது காடியிலாவது ஒருசாமம் அரைக்க
சுத்தியாம்.

ஊமத்தை விதை.

ஊமத்தை விதை எருமைச்சாணப் புழுக்கைநீரி
லிட்டு ஒருசாமம் ஊறப்போட சுத்தியாம்

அக்கிரா.

அக்கிரா மேல் புறணி சீவிப்போட்டு
73. சுண்ணாம்புத் தெளிவில் வெயிலில் வைக்க
சுத்தியாம்.

ஏலம்

ஏலம் சுண்ணாம்புத் தண்ணீரில் ஊறப்
போட்டு வறுக்க சுத்தியாம்.

குக்கில்.

குக்கில் பொடிசெய்து வெய்ப்புடன், வேப்பம்-
பட்டை, ஆடாதொடை சரியாகக் கூட்டி
நீரிட்டு வடித்து குக்கில் கரைத்து வெயிலில்
வைக்க சுத்தியாம்.

சிறுதிப்பிலி.

சிறுதிப்பிலி கொடிவேலிச்சாற்றில் ஒரு-
சாமம் ஊறப்போட சுத்தியாம்.

மிளகு

மிளகு காடியில் ஊறப்போட்டு
வெயிலில் வைக்க சுத்தியாம்.

குங்கிலியம்.

குங்கிலியம் வேப்பம்பட்டை, கண்டங்கத்திரி வேர், பேய்ப்புடல், ஆடாதோடை யிலை யிலை வகைக்கு பலம் -1 இடித்து தண்ணீர் குறுணி தண்ணீர் விட்டு நாழியாகக் காய்ச்சி பானையின் மேலே கட்டி குங்கிலியம் மேலே வைத்து மூடி எரியவிட்டு மெழுகு பதமானால் இறக்கவும். அந்த தண்ணீரிலே கழுவ சுத்தியாம்

எட்டிக்கொட்டை.

எட்டிக்கொட்டையை பிளந்து நந்து வாங்கி போட்டு காடியில் மூன்று நாட்கள் ஊறப்போட்டு எடுத்து தோணி மேலே தேய்த்துப் போட்டு வெயிலிலே உலரப்போட்டு எடுக்க சுத்தியாம்.

நாபி.

நாபி கோமியத்திலே அறுபது நாழிகை ஊறப்போட்டு எடுக்க சுத்தியாம்

ஒருபலம் மிளகு அரைத்து இரண்டு படி தண்ணீரில் நாபி பிளந்து போட்டு வேக வைத்து அறுபது நாழிகை ஊற சுத்தியாம்.

நேர்வாளம்.

எருமைச்சாணியில், அரைக்கீரையில் கற்றாழைச்சாற்றிலே வேக வைக்க சுத்தியாம் எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறப்போட மிகுந்த சுத்தியாம்.

101.

கெந்தகம்.

வேணுமென்ற கெந்தகம் வாங்கி வந்து
கரண்டியில் போட்டு நெய்விட்டுருக்கி
பாலில் சாய்க்க வெள்ளையாம்.

விரேசனத்துக்கு.

ரசம் - உ - க, கெந்தகம் உ - உ, நேர்வாளம் -
74. உ - ரு, காட்டாமணக்கன் விரை - உ - ரு
வெண்காரம் - உ - ரு, ஆமணக்கன் விரை -
உ - ள, கொட்டைக் கரந்தை விரை - உ - எ
கொன்றைப் பட்டை - உ - அ, கடுக்காய் -
உ - கூ, சிவனார் வேர் - உ - ய, பாஷாணம் -
விரை - உ - யக, இந்துப்பு ~~[illegible]~~ இடித்து தினம்
[illegible] ஒரு சாமம் பிரகாரம் மூன்று நாட்கள்
இடித்துக் கள்ளி பால் வார்த்து அரைத்து மேனாம் -
நான் தேங்காய் உடைத்து தேங்காய் பாலை -
பிழி யந்த மருந்தை வழித்து வைத்து தினம்.
ஒரு நாழிகை வெயிலிலே வைக்க தைலம்
விடும். இந்த தைலத்தை பரணியிலே
வைத்துக் கொண்டு வேண்டின போது
அணு மாத்திரம் நாபியில் தடவ காலணாழி -
யளி நூறுதிரம் விரேசனமாம். வயிறு
அடைபட்டு கண்டியானால் தயிருஞ் சோறும்
கொடுக்கவும். ஜெயபால் தைலம் அணு
மாத்திரம் தடவி முகர்ந்து கொள்ள ஒரு
திரம் பேதியாம். ரெண்டு திரம் முகர
ஆறுதிரம் பேதியாகும்.

இரண்டு வருடங்கள் முதல் ஆறு வருடங்கள் வரைக்கும் மாந்தக் குளிகை.

சிறுநொச்சித்தழை ஒருபிடி, கொளிஞ்சித்-
தழை - ஒருபிடி, சிங்கனித்தழை - ஒருபிடி,
நிலவிளாந்தழை ஒருபிடி, காட்டு வறைத்-
தழை - ஒருபிடி, முடக்கொத்தான் தழை -
ஒருபிடி, தும்பைத்தழை - ஒருபிடி, அவரைத்-
தழை - ஒருபிடி, பாவை மேனி உட்பட
இடித்து சாறு வாங்கிக் கொண்டு பிழிந்த-
கடைமருந்து - சாதிக்காய் - வ-ரு, திப்பலி-
வ-ரு, சுக்கு - வ-ரு, மிளகு - வ-ரு, பெருங்-
காயம் - வ-ரு, வெள்ளைப்பூண்டு - வ-ரு,
வசம்பு - வ-ரு இவையெல்லாம் பிழிந்த
சாறுவிட்டு அரைத்து கடலை அளவு
குளிகை பண்ணி பெரிய பிள்ளைகளுக்கு
வெந்நீரில் கொடுக்கவும். சிறு பிள்ளை-
களுக்கு முலைப்பாலில் கொடுக்கவும்.
பத்தியம் — இவ வஸ்துக்கள் தள்ளவும்
75. பிழிந்த கடைமருந்து கரண்டியளவு சாற்றை
வறுத்து அரைக்கவும். பிறகு குழந்தைக்கு கொடுப்
பிற்கும்.

சளி ரத்தத்துக்கு

ஆடாதோடை, கண்டங்கத்திரி, அடப்பங்
சீந்தித்தண்டு, நிலவேம்பு
பர்ப்பாடகம், நிலவேம்பு, பேய்ப்புடலை

சீதசுரத்துக்கு.

ஆடா தொடை கண்டங்கத்திரி
அடருஞ் சீந்தி சுண்டுடனே
நீடா நிலவேம்பு பற்படாகம்
நிலையும் பேய்ப்புடல் உடனே
மாடா திரிகடுகு வகைக்கொரு
களஞ்சி கட்டி கஷாயமிட
ஓடா கோடி சுரமும் போய்
குளிருஞ் சுரமும் போய்விடுமே.

விஷத்துக்கு

மண்ணின் வேந்தன் மனையாள் வயிறன்
உண்ணும் சோற்றுக்கு உரிசை உண்டானவன்
கண்ணின் மூக்கின் காதின் பிழிந்திட
விண்ணின் போன விஷங்களு மீளுமே.

பசியெடுக்க.

கொன்னைப் பசிநும் கொத்தோசனையும்
கட்டிக்கனத்த அன்னத்தை அரைத்து கொடுக்க
கண்ணை விட்ட மானது போலவே கதறித்-
திரியாய் கண்டதே.

கைகால் முடங்கினவனுக்கு.

காணை யாந்தி கரும்பன் அக்கு
மானை கடுக்காய் மண்டலம் தின்பீரால்
கோனை யுண்ணி நடந்தவர் கோனைவிட்டு
குதித்து குதித்து குளவி நடப்பரே.

காசத்துக்கு.

பச்சை ~~இ~~ இஞ்சி மேல் புறணியை சீவிப் போட்டு
ரெண்டு பலம் பாக்கு போல் நறுக்கி கொம்புத்-
தேன் பலம் - 8 ஜாடியிலே ஊத்திபோட்டு
பத்துநாள் வைத்து பிறகு எடுத்து காலமே
ஒரு கரணை சாப்பிடவும். மாலைக்கு
ஒரு கரணை கொடுக்கவும்.

மேக புண்ணுக்கு.

புண்ணாக்குத் தழை - ஒரு பிடி, வெள்ளைச்
சாட்டரணைத் தழை - ஒரு பிடி, கருப்பு-
வெற்றிலைச் சாறு, அமுக்கிராத் தழை,
சிறுசெருப்படைத் தழை - ஒரு பிடி, பச்சை-
மெல்ல மிடைத்து சாறு வாங்கிக் கொண்டு
குடம்புளி, பசுவின் வெண்ணையை வாங்கி
ஒன்று விட்டு
76. மூன்றுக்கு சாறு வாங்கி இதுவைவலம் போட்டு
தாம்பிரத் தகடு மேலே ~~[illegible]~~ நாலு நாழி
தாம்பிரத்தினாலே தேய்த்து புண்ணுக்கு மேலாய்
வைத்துக் கொண்டு
பூசவும்.

மாலைக் கண்ணுக்கு.

சுத்திரோர் களிப்பாக்கு புளியுடனே
ஒத்ததை நிம்பளக்கு ஊற்றி அரைத்ததை
சுத்தியாய் விழிமீதில் விட்டிட
கத்தியோடு கருகிக்கண் மாலையே.

கண் பூ மாற.

மாணத்து மீனும் மலையுடன் கைக்கிழும்
சேனைத்தின் தொம்புரா வரிவாண நெத்துசதும் 46
காணக் குறத்தி முலைப்பாலி லரைத்திட
ஆணிப் பூமாறும் அதுவே மருந்தாம்.

தாதுவினை ரணம்.

தாதுபத்திர உண்டை அகத்தினைத்
திடமெவார்த்தனை ஆகத் தனைத்திடு
காயமா வாதம் பித்த சிலேஷ்ம
நூறு பத்து வியாதி ஆறுக்கிமே.

நாலுநாள் மாறலுக்கு.

ஊரு-முருங்கை வசம்பு குப்பைமேனி
உள்ளி உள்காந் திடையும்
சீர்பெருகுவ நாக்க் சிறுநீரிட்டு
தேக்கிப் பொட்டணம் நாலாம் மாதுக்கு
முலைப்பாலின் நசியம் செய்ய
காரகுழலி கைகண்ட தோஷ
காருநாவினுந் தோடமிது.

[illegible]ம்சவம் கட்டுக்கு:

கிருக்காய் ஏலம் பொடிசெய்து கதலிக்
கிழங்கு தண்ணியாலே எடுத்துவிட்டு அதின்
பேரின் ஏள்நீர் விட்டு கிடைப்பீராகின் திருத்து
நின்ற மலவ்சூ

மனகளம் கட்டுக்கு.

கடுக்காய் ஏலம் பொடிசெய்து
கதலிக் கிழங்கு தண்ணியாலே
எடுத்து விட்டு அதின்மேலே
பன்னீர் விட்டு இடிப்பீராகில்
அருந்து நின்ற மனகளமும்
தானே யகல உடைபட்டு
பிடித்து விட்ட மானுபோல்
வேகா ஓடுங் கண்டவரே.

நெஞ்செரிப்புக்கு.

நெஞ்செரிப்பு நெத்திவலி நீங்கா புளித்தேப்பம்
வஞ்சமிகு வாதம் வைத்த கவை
மிஞ்சிய தோர் கொட்டைநீர் ஆக்கி
கொள்ளலாம்.

77. ## மார்ணோவுக்கு.

துளசிதழை, தும்பைத்தழை, ஆத்தித்தழை
இவை மூன்றும் சமன்கொண்டு இடித்து
ரசம் வாங்கிக் கொண்டு இதுக்கி
சரியாக விளக்கெண்ணை விட்டு
மத்திச்சி முளைவாங்கின பீரவெங்காயம்,
மத்தை வெள்ளையும் கூட்டி
ஆரியமாவும், மணைவெள்ளையும் கூட்டி
இழுப்பிக் இடிக்கவும்.
~~இதுக்~~ இருக்கு பத்தியம் - கடும் பத்தியம்.

வீரியத்துக்கு.

அபினி வ–க, சாதிக்காய் வ–க, மலாக்கா சாம்பிராணி வ–க, அக்கிராகாரம் வ–க இத்துக்கு தேன் வ–க. விட்டு அரைத்து உருண்டை செய்து உளுந்து ஆண்குருவி குடலை பிடுங்கிப் போட்டு தலையும் வாங்கிப் போட்டு அதுக்குள்ளே வைத்து ஓடு சீலை மண் செய்து புடம் போட்டெடுத்து மறுபடி வ–நிடை தேன் விட்டு அரைத்து இம்மணி பிரமாணம் உருண்டை செய்து காலமே களிப்பாக்கி, கருப்பு வெத்திலையின் வைத்து அன்னம் விட்டுத் தின்னவும். யத்திரக்கிச் சாப்பிட்ட பிறகு ஒரு உருண்டை யாத்தப்படி தின்னவும். பத்தியம் :- கிச்சடி சோறு, நெய் சாப்பிடவும். புளி தவிர்க்கவும்.

பேதி கட்டும் மாத்திரை.

வெள்ளைக் குக்கிலியம், கொம்பரக்கு, சாதிக்காய் அபினி, இரேசானி, ஏலம், இவை ஐந்தும் வகை பொடித்து கியாழத்தில் ஒரு சாமம் அரைத்து இம்மிளி பிரமாணம் மாத்திரை பண்ணி கொடுக்க கட்டும்.

மேகவெட்டைக்கு.

சூதம் – வ–க, காரீய பஸ்பம் – வ–க பழைய பிரண்டையும் ஆடுதொடா இலைச்சாறு

விட்டு இரண்டு சாமம் அரைத்து வில்லை
தட்டி நிழலில் உலர்த்தி அகல் சொப்பிலே
வைத்துக் கீழும் மேலும் பூநீறு போட்டு
கஜபுடம் போடவும் செந்தூரிக்கும்.

மகா தாளிசச் சூரணம்.
பித்தமணைப் பட்டதற்கு.

சிற்றேலம், பேரேலம், ஆதிமதுரம், சீரகம்,
78. முந்திரிகைப் பழம், சீந்தில்தண்டு, பேராமுட்டி-
வேர், சுக்கு, திப்பிலி, தண்ணீர்விட்டான்-
கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, செங்கழுநீர்-
கோஷ்டம், அமுக்கிராக் கிழங்கு, கோரைக்-
கிழங்கு, நெல்லிமுள்ளி, லவங்கபத்திரி
கொத்தமல்லி, அரத்தை, பூமிச்சர்க்கரைக் கிழங்கு
காட்டெருமைப் பால், வெட்டிவேர், விளாமிச்-
சவேர், நல்ல சந்தனம், கற்பூரம், கஸ்தூரி
குங்குமப்பூ, தக்கோலம், கஸ்தூரி மஞ்சள்
கச்சோலம், சாதிக்காய், நெருஞ்சில்வேர்,
கீழாநெல்லி வேர், லவணபிசின், ஆதொண்டை-
வேர், பேரீச்சம் பழம், சிறுநாகப்பூ, தாளிச-
பத்திரி, அல்லிக்கிழங்கு, பெரரத்தை, முடக்-
கொத்தான், கழற்பருப்பு, கிராம்பு, மிளகு
லவங்கப்பட்டை இத்தனையும் சமன்
எடை உலர்த்தி சூரணம் பண்ணிச் சர்க்கரை
கால்வாசி கூட்டிக்கலந்து தேக்கிப்
பொருந்தின நாளிலே வெருகடி பிரமாணம்

தேனில், நெய்யில், வெந்நீரில் கொள்ளவும்.
இதுக்குத் தீரும் வியாதி நரை திரை மாறும்.
தண்ணீர் தாகம் தீரும். மூர்ச்சையும்
வாய் வெடிக்கிறதும், அசீரணமும் பித்தப்
பிரிந்த நாற்பதும் கண் வியாதியும் தீரும்.
பெலமுண்டாம். தேகம் பொன்னிறமாம்.
பித்த வெள்ளை தீரும். ஒரு மண்டலம்
சாப்பிடவும். பத்தியமில்லை.

சிலைத்துக்கும் வெப்பெண்ணை

வெப்பெண்ணை - படி - கு| நல்லெண்ணெ-
ணெய் - படி - கு| ஆக படி - உ. பசும்பால் -
படி - ௨ சட்டியில் வார்த்து காச்சி
மெழுகு பதமான போது நெல்லிக்காய்,
கெந்தகம் அத்தி பண்ணியது - ஜை - ௧௪ பொடி -
பண்ணிப் போட்டு. நன்னாரி வேர்
நாயுவேர் திட்டிப் போட்டு, சீதா-
செங்கழுனிவேர், ஆணிவேர் போட்டு பக்கி-
வத்திலே இறக்கி நித்தம் கழஞ்சு இருப்பு
79. கொள்ளவும். இதில் தீரும் வியாதி - 18 -
குன்மம், 18 குஷ்டம். 13 வகை சன்னி,
13 வகை கிராந்தி, 6 வகை கிராணி,
உள் மூலம், கண்டமாலை, துடைவாழை,
சுவாசம், சுரவாங்க வாதம், முப்பது -
வகை கரப்பான், விப்புருதி, அரையாப்பு -

அளகக் கருப்பு ஏறும் பாம்பு அழுது வாதம் சயரோ வாய்வு திரங்கி கடுவர்க்கம் யிவை யெல்லாம் தீரும். பத்தியமில்லை.

கடுக்கித் தயிலம்

அழிஞ்சிக் கொட்டை, தேரங்கத்தாரி பட்டை கருஞ்சீரகம், நீரடிமுத்து நீர், புங்கம் பருப்பு இவை வகைக்கு பலம்-க இவையெல்லாம் கூட்டி பொடிபண்ணி பானையில் விட்டு தயிலம் வாங்கி, இந்தத் தயிலத்தில் இரண்டு பலம் கெந்தகம் சுத்தி பண்ணி பொடியாக்கி தயிலத்துடனே கூட நன்றாய் மத்திச்சு கடி விசாரங் கிருக்கி ஒரு பணவிடை வெற்றிலையில் தடவிக் கொடுக்கவும். இப்படி 10 நாட்கள் கொடுக்கவும். இரண்டு வேளைக்கு மேல் புண்ணுக்குத் தடவவும். உத்தாமணி வேரை எண்ணையில் எரித்து உள்ளுக்குக் கொள்ளவும். உத்தாமணி வேரு நெய்யில் எரித்து மேலே பூசவும். கடிவாயில் முள்ளிட்டு கீறி எலுமிச்சம் பழச்சாறு இடவும். தீரும்.

? யானியது மடவும் தீரும்.
?

சிரங்கு கடிக்கு.

காட்டு சீரகம் நாழி வறுத்துப் பொடி பண்ணி வைத்துக் கொண்டு தினம் இரண்டு வராகனிடை பொடி கொள்ளவும் பதினைந்து நாள் பொடி கொள்ளவும். கைப்பு புளிப்பு தள்ளவும். பசுவின் பால், மோர், தயிர் கூட்டவும்.

எட்டுவகை குஷ்ட்ட வியாதிக்கு.

வேப்பன் வேர், புங்கம் வேர், வெப்பாலை வேர், மருக்காளை வேர், எட்டிவேர், செழுமணை
80. கொண்ணை வேர் இந்த ஆறுவகை வேரும் குறுக தரிச்சி தயிலம் வாங்கி ஒரு பலம் தயிலம் உள்ளுக்குக் கொள்ளவும். மேலே தயிலம் புண்ணுக்குப் பூசவும். சகல குஷ்டரோகமும் போம். யாத்திப்படி ஒரு மண்டலம் கொள்ளவும், குறைந்தது வளரும். கைப்பு புளிப்பு தள்ளவும். பசுவின் பால், மோர், தயிர் கூட்டவும். பத்தியம் தப்பாமல் நடக்கவும்.

சர்வ ரோகத்துக்குத் தயிலம்.

கார்போக அரிசி, எட்டிக் கொட்டை, தின்னிவிதை இவை அரைத்து உருண்டை. செய்து உள்ளுக்குக் கொள்ள பதினெட்டுக் குஷ்டம் தீரும். கைகண்டது.

சர்வரோகத்துக்குத் தூபனம்.

எருக்கம்பாலும், கள்ளிப்பாலும் ஒரு சீலையில் ஏழுதரம் உலர்த்தி கெந்தகம், பசுவின் வெண்ணெயுமாக அரைத்து சீலையில் தடவி திரித்து இரும்பில் கொளுத்தி அக்கினியில் கொளுத்திக் கீழாய்ப் பிடித்தால் தயிலம் விழும். அந்தத் தயிலம் ஒரு கலத்தில் வைத்துக் கொண்டு சர்வ ரோகங்களுக்கும் இரண்டு பணவிடை கொடுக்கவும்.

வேறு: மகாதாளிசபத்திரி சூரணம்.

தாளிசபத்திரி - பலம் - க 1 மிளகு பலம் - க 1 திப்பிலி பலம் - ரு 5 சுக்கு பலம் - அ 8 காட்டெருமைப்பால் பலம் - ரு, லவங்கப்பட்டை பலம் - அ 8, ஏலம் பலம் - 300 சர்க்கரை பலம் - உயஅ 24 இவையெல்லாம் சர்க்கரை தவிர சூரணம் பண்ணி பின்பு சர்க்கரை கூட்டி ஒரு வராகனிடை பிரமாணம் யளவையெண்ணிக் கொள்ளவும். இரண்டு வேளையுங் கொள்ளவும் தேனில் கொள்ளவும். தீரும் வியாதி - இருமல், உப்புசம் அருசிப்பு, சத்தி அழுகை வயித்து நோவு, பாரி-சூலை, பாண்டு ரோகம், சயரோகம், வாய்வு யிவையெல்லாந் தீரும்.

மகாபாக்கி சூரணம்.

81. சிற்றேலம், பேரேலம், அதிமதுரம், சீரகம்,
முந்திரிகைப் பழம், சீந்தில் தண்டு, பேரா-
முட்டி, அக்கு, திப்பலி, தண்ணீர் விட்டான்
கிழங்கு, நிலைப்பனைக் கிழங்கு, செங்-
கழுநீர், கோஷ்டம், அமுக்கிராக் கிழங்கு,
கோரைக் கிழங்கு, நெல்லி முள்ளி, லவங்-
கப் பத்திரி, கொத்தமல்லி, அரக்கு, பூமி-
சக்கரைக் கிழங்கு, காட்டுருமைப்பான்
வெட்டிவேர், விலாமிச்சம் வேர், நன்னாரி,
சந்தனம், கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ,
தக்கோலம், கஸ்தூரி மஞ்சள், கடுக்காய்
நெருஞ்சிவேர், கீழாநெல்லி, வணைபிஞ்சு
ஆதண்டை வேர், பேரீச்சம் பழம், சிறுநா-
கப்பூ, தாளிசபத்திரி, அல்லிக் கிழங்கு,
பேரரத்தை, முடக்கொத்தான், கழல்பருப்பு
கிராம்பு, மாசி, லவங்கப் பட்டை,
யத்தினியும் சமன் கூட்டி உலர்த்தி யிடித்து
சூரணம் பண்ணி யதற்குச் சர்க்கரை கூட்டி
சேர்வை செய்து வைத்து தினக்கிப்
பொருந்தின நாளில் வெருகடி பிரமாணம்
தேனில், நெய்யில், வெண்ணீரில்
கொள்ளவும். தீரும் வியாதி
நரைதிரை மாறும். தண்ணீர் தாகமும்,
மூர்ச்சையும் வாந்தியும், அஜீரணம், கண்
பைத்தியம் இந்த வியாதி நாற்பதும்
வியாதியும் தீரும். பெலனுண்டாம். தேகம்
பொன்னிறமாம்.

பிள்ளையில்லாதவருக்கு.

சோதினை:- வெந்தயத்தை அவளுடைய சிறுநீரில் ஊறப் போட்டு மத்தனாள் இறுத்துப் போட்டும் மண்ணையும் சிறுநீர் விட்டு வார்த்து மூன்றாம் நாள் பார்க்க முளை குத்தி யிருந்தால் அத்தமாய் பிள்ளை யில்லை. முளை கெழுந்திருந்தால் வயத்தின் வியாதி. நன்-றாய் முளைத்திருந்தால் பிள்ளை யிருக்கு தென்றறியவும்.

82. வயத்தின் வலிக்கு - நாலாணாள் மாவிலிங்கவேர் - புழுகின உடனே வக்கை போரவேர் வெட்டி வந்து எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து எலுமிச்சங் காயளவு உருட்டி எடுத்து ஒருபடி சாடியில் இடைத்துக் கொள்ளவும். அந்த புழுக்கின் நில்லாவட்டான் மாறு புழுக்கியும் கொடுக்கவும். கெர்ப்பந் தரிக்கும்.

விப்புருதிக்கு.

அமுக்கிறாவேர் பசுவின் பாலினரைத்து ஒரு எலுமிச்சங் காயளவு யிருநாழி பாலில் கரைத்து காறு புழுக்கி அன்னைக்கு கொடுக்கவும்.

~~[illegible]~~

ஓட்டாறணை கல்லுஞ் சுண்ணாம்பு நல்லெண்ணெய் குழைக்க இழைத்துக் கொடுக்க விடும்.

சிலந்தி உடைய மருந்து.

வாழைப்பழத்தை தின்று, கீரைத்தண்டு
உளுந்தை தின்று, சுரைத்தண்டு, நாயுரு-
வித்தண்டு பழையவெல்லாம் உலர்த்தி
அரைத்து பொடி பண்ணி ஒரு குடுக்கை-
யிலடைத்து வைத்துக் கொண்டு சிலந்தி
உடையாத போது ஒரு பண விடை
அன்னாம்பின் சாரத்துப் போட உடையும்
உடையாமல் போனால் தண்ணீர் தெளி-
-க்கவும். உடையும்.

வாந்திக்கு சூரணம்,

பெருங்காயம் - பலம் - க 1, வசம்பு - பலம் - உ 2
வளையலுப்பு - பலம் - ௩ 3 சுக்கு பலம் ௪
சாதிக்காய் பலம் - ரு 5, கடுக்காய் பலம் - ௬
கோஷ்டம் - பலம் - எ 7, சித்திர மூலப்பட்டை
பலம் - அ 8 இவையெல்லாங் கூட்டி
இடித்து வஸ்திரகாயம் பண்ணி ஒரு
கடி பிரமாணம் இள வெந்நீரில்
கொள்ளவும். [illegible] தீரும் வியாதி-
வாய்வு, வயிறு கழிச்சல், அஜீ-
ரணம் வெள்ளைப்படுதல் (இது [illegible] கழிச்சல்) இவை தீரும். வாந்தி
பழ நில்லாமலிருந்தால் இந்த சூரணத்தை
நல்லெண்ணை வெள்ளாட்டுக் கோமிய-
த்தில் கொள்ளவும்.

யாங்கு வாத சூரணம்.

பெருங்காயம் - பலம் - க 1 சிவனை வேர் -
83. பலம்-2, திப்பிலி-பலம்-௩ 3 சுக்கு பலம்-4
ஓமம் பலம் - ௫ 5 சித்திரமூல வேர்ப்பட்டை - 4
பலம்-௭ 7 செங்கழுநீர் கோஷ்டம்
பலம் - ௭ 7 இவைகளையெல்லாம் இடித்து
வஸ்திரகாயம் பண்ணி ஒருகடி
பிரமாணம் இளவென்னீரில் கொள்ளவும்
~~இத்தின்~~ தீரும் வியாதி - ஆமை சூலை
பாரிச வாய்வு, குன்மம், பெரு வயிறு
முதலானதும், நீர்க்கோவை, வலி குன்மம்
இவை தீரும்.

தாவாக்கினி சூரணம்.

ஓமம், பெருங்காயம், வாய்விளங்கம்
பஞ்சலவணம், திரிபலை, சவ்வியம், மோ
திப்பிலி மூலம், முத்தக்காசு, கடுகுரோகணி
சித்திரமூலம், சீரகம், கருஞ்சீரகம்
கருவேப்பிலை வேர், கோஷ்டம்,
கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர்
பெருமருந்து, மஞ்சள், மரமஞ்சள், ஆ
வேர், ஆனைதிப்பிலி, இத்திப்பாலை
வட்டத்திருப்பி வேர், சிறுதேக்கு,
நவாச்சாரம், சத்திச்சாரம், கடுகம்பு,
அதிவிடயம் இவையெல்லாம் சன்னி
பொக்கக உட்பட இடித்து வஸ்திரகாய
பண்ணி வைத்துக் கொண்டு யோகத்

சரியாய் நல்லவெல்லம் கூட்டி நெய்யில் நாளொன்றுக்கு வெருகடி பிரமாணம் கொள்ளவும். இதினால் தீரும் வியாதி - சீதவாதம், குன்மம், உதிரவியாதி, சங்கிர கிராணி, அதிசாரகிராணி, பெரும்பாடு, பாண்டு ரோகம், காமாலை, க்ஷயரோகம், அருவருப்பு, மந்தாக்கினி, மூலவியாதி இவையெல்லாந் தீரும்.

ரசாதி சூரணம்.

முந்திரிகைப் பழம், நெல்லுப் பொரி, வெள்ளை செங்கழுநீர்க் கிழங்கு, அதி மதுரம், பேரீச்சம்பழம், காட்டெருமைப் பால், விளாமிச்சம் வேர், முத்தக்காசு, நெல்லி முள்ளி, நல்ல சந்தனம், நாகக் கேசரம், சாதிக்காய், ஏலம், லவங்கப்பூ, லவங்கப்பத்திரி, கிருணிகப்பு, திப்பிலி,
84. கொத்தமல்லி வகைக்கு 3 மன் கொண்டு வந்து உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் பண்ணி இதற்குச் சரியாக சக்கரை கூட்டி வெருகடி பிரமாணம் தேனில் கொள்ளவும் அந்தி காலமே கொள்ளவும். இதினால் தீரும் வியாதி - பாண்டுரோகம், காமாலை, அருவருப்பு, க்ஷயரோக ரத்த பிரமியம், தாகம், [illegible]யத்தியம், பெரும்பாடு, ரத்த மூலம்.

வைத்தியம், விகாரம் எல்லாந் தீரும். இந்த அவிழ்தம் எந்த நாளுங் கொண்டாலும் பயித்தியம் விகாரம் எல்லாம் தீரும். பயித்திய குன்மந் தீரும்.

உதிச்சாதி சூரணம்.

வெட்டிவேர், விலாமிச்சம் வேர், வெங்கபத்தி நெல்லிமுள்ளி, நிலப்பனைக் கிழங்கு, ஏலம், ரேணுகம், பேரீச்சம் பழம், அக்கி, முந்திரிகை பழம், குங்குமப்பூ, ~~[illegible]~~ நாகப்பூ, தாமரைக்கிழங்கு திப்பலி, கற்பூரம், கஸ்தூரி, சந்தனக்கட்டை செஞ்சந்தனம், கன்மதம், அதிமதுரம், மிளகு அமுக்கிராக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு பூமிச்சக்கரைக் கிழங்கு, நெருஞ்சில் வேர், கர் சிருங்கி, சாதிக்காய், தக்கோலம், பூலாங்கிழங்கு நாணல் கிழங்கு வகைக்கு வரா எடை 4 இவை யெல்லாம் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் பண்ணி இந்த சூரணம் நிறை நிறை வாங் கானு சீனிச்சக்கரையும், வெள்ளைச் சக்கரையு இவையெல்லாங் கலந்து அச்சாய மத்திசம் புதுப் பல்லாயி எடுத்து வைத்துக் கொண்டு நேரத்துக்கு வெருகடி பிரமாணம் தேனில் கொள்ளவும். தீருங்குணம் தீரும் வியாதி - க்ஷயரோகம், ரத்த அதிசாரம், [illegible] எடுத்த தாகம், மாந்தக் கழிச்சல் ரத்த பிரமியம், மூத்திரக் கிரிச்சி, வெள்ளை

எரிகொள் எரிப்பு, ஆமம் வைத்தியம், வாய்வு
85 ரோணை, வாதசன்னி, தலை சுத்தி வருகிறது,
தாள், கை எரிப்பு, பித்த வாதம், பித்த மேகம்
இருபது வகையும் யாவை யென்னாந் தீரும்
பத்தியம் — பசுவின் பால் பச்சைப் பயறு,
பொன்னாங் கண்ணி இலை கறி தாது -
விளாங்காய் இலை கறியாம். காரப்பு புளிப்பு
தவிரவும்.

அமுர்த சக்கரை பண்ணும்படி

சீந்தில் தண்டு பிடுங்கி வந்து வெயிலில் போட்டு வதங்கின உடனே மேல்புறணி உரிவிப் போட்டு இடித்து நறுக்கி உரலில் இடித்து பின்பு தண்ணீர் விட்டு பால் மத்தாலே மோர் கடையறாப் போல கடைந்து சக்கை மொறு மொறு என்ற பிறகு சக்கையை எடுத்துப் போட்டு தண்ணீயெ சலித்தி வடிகட்டி புதுப்பானையில் ஊத்தி வெயிலிலே தெளிய வைக்கவும். இப்படி பின்னையும் இரண்டு தரம் இடித்து, ரெண்டு தரம் முந்தினபடியே நீர் விட்டுக் கடைந்து வடிகட்டி வெயிலிலே வைத்து தெளிய விட்டு மேல்நீர் இறுத்து ரெண்டு தரமும் முந்தினபடியே இறுத்துப் போட்டு அடிவண்டலை தும்பைப் பூப்போல இருக்கும். அதை உலரவிட்டு எடுத்துக் கொண்டு இடிக்க

சூர்க்கம் - ஏலம், லவங்கம், லவங்கபத்திரி,
சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்-
றிக்காய், நெல்லிமுள்ளி, கோஷ்டம்,
வெண் கோஷ்டம், வெட்டிவேர், ரேணுகம்
சீரகம், நல்ல சந்தனம், சாதிக்காய்,
முந்திரிகைப் பழம், நெருஞ்சிவேர், நிலப்-
பனைக் ~~[illegible]~~ கிழங்கு, தண்ணீர் விட்டான்-
கிழங்கு, பூமிசக்கரைக்கிழங்கு, இங்குலப்பூ
கோரோசினம், பச்சைகற்பூரம், அதிமதுரம்
யிவை வகைக்கு வ. ௨, கட்டி உத்தி
யிடித்து வஸ்திரகாயம் பண்ணி அடுத்த
86 சக்கரையளவு ~~[illegible]~~ பலம் மருந்துக்கு
ஒரு பங்கு என்றாய் மத்தித்து ஆறாந்து
வெருகடி பிரமாணம் தேன் சாத்து கொடுத்து
கொள்ளவும். ~~பித்தம்~~ இருமு பெருவியாதி,
உருதளை, நீர்தளை, சோமரோகம்,
சலக்கழிச்சல், வெள்ளை சாய்க்கிறது,
மூத்திரக்கிரிச்சி, பிரமேகம், சயரோகம்
கண்ணெரிப்பு, கைகாலெரிப்பு, பாண்டுரோகம்
இவையெல்லாந் தீரும். கைப்பு, புளிப்பு தவிர்

கண்டாங்கத்திரி லேகம்.

இஞ்சி கொண்டு வந்து மேற்புறணி
சீவிப்போட்டு அடணை மாத்திரம் நறுக்கி
வெய்யலிலே உலர்த்தி சட்டியாலே பசுநெய்
வார்த்து சிவக்க வறுத்து. யிதின் எடைக்கும்

சூரணம் மருந்து — ஏலம், லவங்கபத்திரி,
கடுக்காய், இந்துப்பு, திப்பிலி மூலம், சாதிக்காய்,
கருஞ்சீரகம், நற்சீரகம், சித்திர மூலம், தாளிச-
பத்திரி, குரோசாணி, ஓமம், அதிமதுரம், நாககே-
சரம், ஜவ்வியம், சும்பு நாவடகம் இவை
வகைக்கு பலம் — கா 1 இடித்து சூரணம் பண்ணி
யதில் பாதி சீனி பலம் — அ 8 தேன் பலம் — அ 8
முந்தி பண்ணின வஸ்திரகாயம் சூரணத்-
துடனே சீனி கூட தேன் நெய் அடனே
கலந்து சட்டி காய வைத்து சட்டியின் பொட்டு
சீனம் பக்குவத்திலே லேகியம் சீனம் பதம்
பண்ணி சக்கரை போட்டுக் கிளறி வாசி
நாகம் வெ — கா 1 தேவதாரம் வெ — கா 1
பொடி பண்ணிப் போட்டு இறக்கி வைத்துக்-
கொண்டு ~~தினம் இரண்டு — வேளை~~
தினம் இரண்டு வேளையும் நெல்லிக்காய்
மாத்திரம் கொள்ளவும். ~~யாதுக்கு~~ — பெருவியாதி
குளிகிளிச்ச அரையன் வந்த சூசிகா வாய்வு
சூம்பல், பைத்தியம், வாய்வு, தேமல்ப் ப-
ஷணம் யாவையும் போம் தீரும். இருபது-
நாட்கள் கொள்ளவும். பத்தியம் — புளிப்பு, கசிப்பு,
அவபத்தியம் மாகாது.

87-வது ஓலை இல்லை.
விடுபட்டுள்ளது

88. ...... நுதல், உள்ளங்கை எரிவு
நாவுமுகவறட்சிகள், கிறாணி, பாண்டு-
ரோகங்கள், ரத்த குன்மம், வாய்வு அறுபத்து-
நாலும், சிலேவியாதி, முகவாத சன்னி
யிவை யெல்லாந் தீரும். மலடு கொண்டாள்
பிள்ளை யுண்டாம். தன்வந்திரி சொன்னது.

மரிசியாதி லேகம்.

செவியம் - பலம் - ௫௰ கண்டங்கத்திரி.
பலம் - ௯ கொடிவேலி பலம் - ௪, திப்பிலி-
மூலம், ஆடாதோடை வேர், நொச்சிவேர்,
சிறுவழுதுணை வேர், உத்திரமணி வேர், கத்தாழை-
வேர், சங்கம் வேர், தேள்கொடுக்கி வேர்
நெருஞ்சில் வேர் இவை வகைக்கு பலம் - ௨¼
ஆமணக்கின் வேர், பெருவாகை வேர்,
பெருங்குமிழன் வேர், முன்னை வேர்,
பாதிரி வேர், வில்வ வேர், சித்துமல்லி வேர்
பெருமல்லி வேர், சிறுவழுதுணை வேர், வட்-
டத்திருப்பி வேர், வசம்பு, அமுக்கிரா வேர்
முக்காவேளை வேர், பெருங்குரும்பை-
வேரும், பாளைபட்டை, நந்திவேர், சாட்ட-
ரணை வேர், வேளை வேர் வகைக்கு பலம். 2
இந்த வகையெல்லாம் நறுக்கி இடித்து
இருகுடம் தண்ணீரில் போட்டு எட்டு நாட்கள்
காலாக்கினியாக எரியவிட்டு நாலத்தொன்று
ஆனவாறே பார்த்து கஷாயத்தில் ~~[illegible]~~
பனைவெல்லம் பலம் - ௫௰ குழம்பாய் வடித்து

இதில் தாதுவேணை, ஆடாதோடை, செருப்-
படை, கையாந்தகரை, நொச்சில், கொட்டக்-
கரந்தை, [illegible]ஞ்சி, மஞ்சள், வெருமல்லி,
உத்தமல்லிகை, தூதுவளை, தேள்கொடுக்கு,
கண்டங்கத்திரி [illegible]வைக்கு யவைகளை
உலர்த்தி கஷாயத்தில் விட்டுக் கலங்கிப்
போகாமல் திருத்தியன் எரியட்டு வைத்தெண
வைத்து மேல்பொடி [illegible]ச்சுக்கு - பிசை-
89. [illegible] - 2, அதிவிடையம், மஞ்சள், சீரகம்,
கருஞ்சீரகம், திப்பிலிமூலம், கடுகுரோகணி,
ஆனைத்திப்பிலி யவை வகைக்கு பலம் - 2
திப்பிலி பலம் - 2 யவைகளெல்லா மிடித்து
வஸ்திரகாயம் பண்ணி தேன் 2 - கூட்டி
கஷாய மிஞ்சாமல் குறுக்காச்சி இறக்கி-
கொண்டு முன் வஸ்திரகாயம் பண்ணி
தான் கொட்டி [illegible]? பண்ணிக் [illegible]டு
தூபதீபம் நைவேத்தியம் கொடுத்து எடுத்து
வைத்துக் கொண்டு தினம் இரண்டு நேரம்
வேளை 5 கொள்ளவும். இருமல் தீரும்
வியாதி - சயம், [illegible]ருத்திரோகம், வைசூ-
வீக்கம், அக்கினி மாந்தம், சுவாசம்
இளைப்பு. இக்கல், விக்கல், அட்மலி, பாண்டு
ரோகம், உதிரத்தி யுள்ள வியாதி எல்லாந்தீரும்.

X வில்வாதி லேகியம்.

வில்வவேர் பலம் - 7 கலத்தண்ணீரில்
போட்டு நாலத்தொன்றாய்க் காய்ச்சி மாதளம்-
பழச்சாறு 2, யானைச்சாறு 2 கூட
விட்டு பதிலே சரக்கம் - சுக்கு, திப்பலி, மிளகு,
திப்பலிமூலம், உகைநீரு, கிராம்பு, ஏலம்,
லவங்கப்பட்டை, லவங்கபத்திரி, அதி-
மதுரம், கோஷ்டம், கடுக்காய், தான்றிக்காய்
நெல்லிமுள்ளி, கொத்தமல்லி, முந்திரிகைப்பழம்
பேரிச்சம்பழம், வெட்டிவேர், சிறுதேக்கு,
வட்டத்திருப்பி, அரத்தை, சீரகம் வகைக்கு
பலம் 1 உலர்த்தி இடித்து வஸ்திரகாயம்
~~பண்ணி~~ செய்து சூரணம் பட்டாகக் காய்ச்சி
சர்க்கரை பலம் - ~~5~~ 30 பலம், தேன் பலம் - 20 பலம்
விட்டு சூரணம் போட்டு சிறுகப் போட்டு
கிளறின பாகு தேன்விட்டு கிளறி யிறக்கி
தானியப்புடத்தில் பதினைந்து நாட்கள்
வைத்து யெடுத்து ரெண்டு நேரமும்
அந்தி விராகனிடை கொள்ளவும். உப்பு
புளிப்பு சீராங் கண்டு கூட்டவும். இதனால்
90. தீரும் வியாதி - குன்மம், காமாலை, பாண்டு-
ரோகம், அரோசிகம், பீனிசம், சுத்திவிக்கல்
பைத்தியம் ஆகியவை தீரும்.

57
18
-10

பூசினிக்காய் யிரும்பலுக்கு.

பூசினிக்காயை தோல்போக்கி அரிந்து பலம்-௱. நெய்-பலம்-2 சர்க்கரை பலம்-௮ தேன் பலம்-உ௰, சுக்கு பலம்-2 சீரகம் பலம்-2, திப்பிலி பலம்-2, ஏலம் பலம்-௧ லவங்கப்பட்டை பலம்-௧, லவங்கப்பத்திரி-பலம்-௧, கொத்தமல்லி பலம்-௧, மிளகு பலம்-௧ லவங்கம் பலம்-௧, தாளிசபத்திரி, சடா-மாஞ்சிலும், விலாமிச்சம் வேர், கூகை-நீறு, அதிமதுரம் முந்திரிகை பழம், பேரீச்சம்பழம், சந்தனப் பொடி, பூலாங்கிழங்கு தாமரைக் கிழங்கு, நெய்தல் கிழங்கு, வகைக்கு வ-க ↓ கிராம்பு வ-க! அரிந்த பூசினிக்காயை வதக்கி நெய் வார்த்து வறுத்து அரைத்து இவைகளுக்கும் உன்த்து யடுத்து லேகியம் செய்து நெய், தேன், சர்க்கரை கூடக் கலந்து பிசைந்து கலசத்தில் வைத்துக் கொண்டு இரண்டு நேரமும் தினம் பிடி மாத்திரம் யெடுத்துக் கொள்ளவும். கையடாமல் இரண்டு ஓட்டு எடுத்துக் கொள்ளவும். [illegible] தீரும் வியாதி - உடம்பு [illegible] இரத்தகாசம் பெரும்பாடு, பழகின சுரம், சுவாசகாசம் ரத்தரோகம், பித்தம், [illegible] / இருமல், உடம்பு தளிக்கும். வெல அத்தியாம். பத்தியம். பால், நெய் கூட்டலாம்

அமுக்கிறாக்கிழங்கு.

அமுக்கிறாக்கிழங்கு - பலம் - உயு, சித்தா-
முட்டி வேர் பலம் - உயு, தண்ணீர்விட்டான்-
கிழங்கு பலம் - உயு, நெருஞ்சில் வேர் பலம் - உயு
நன்னாரி வேர் பலம் - உயு இவையெல்லாம்
ஒன்றாயிடித்து தாழி தண்ணீர் விட்டு
எட்டிலொன்றா யாக்கிக் கொண்டு
91. நெய் சேர் - உரு, பால் சேர் - உரு இதில்
கூட விட்டுக் கலந்து இதற்கு கற்கம் -
பச்சை திராட்சம், சந்தனம், நெய்தல் கிழங்கு,
அதிமதுரம், திப்பலி, முந்திரிகை பழம்,
பொன்னாவாரைப்பூ, தேவதாரம், மஞ்சிட்டி,
கூகைநீறு, தாமரை வளையம், சிறுகாஞ்-
சொறி வேர், அதிவிடையம், கர்க்கடக சிங்கி
வெட்டித்திருப்பி வேர், விளாமிச்சம் வேர்
அக்கு யவை வகைக்கு கழஞ்சு - உரு பால்
வார்த்தரைத்து நெய்விட்டுக் காய்ச்சி
மெழுகு பக்குவத்தில் நெய்யும், [illegible]
யாக்கி ஒன்று தேச காலை [illegible] ஒரு
கரண்டி கொள்ளவும். இதனால் தீரும்
வியாதி ரத்த பித்தம், பெரும்பாடு,
எலும்பினை பத்தின சுரம், காமாலை பாண்
டுரோகம், உடம்பெரிச்சல், தாகம், சுவாசகாசம்
பீனிசம், புண்ணை, இருமல் அஸ்தி[illegible]
இளைப்பு பசியின்மை [illegible] மிகுதிற்

பழம்புளியாட்டு கூட்டிக் கொள்ளவும்,
நன்றுமுள்ளி வேக வைத்து மிளகுநீர்
கூட்டிக் கொள்ளவும்.

அருத்தாங்க ரசாயனம்

தெற்பை, தாமரைவளையக்கிழங்கு, பூ
கோரைக்கிழங்கு, வெட்டிவேர், சீரகம்,
முந்திரிகைப் பழம், கருஞ்சீரகம், பேரீச்சம்-
பழம், நிலப்பனைக் கிழங்கு, நன்னாரிவேர்,
நெருஞ்சிவேர், நெற்பொரி, தண்ணீர்விட்டான்-
கிழங்கு, [illegible], சடாமாஞ்சில், அதிமதுரம்,
நீர்முள்ளி விதை, தாமரைப் பூவின் அரும்பு,
அமுக்கிராசின் பொடி, வெள்ளைலோத்திரம்,
சாதிக்காய், நெய்தல்கிழங்கு, செம்பருத்தி,
[illegible], சுக்கு, திப்பிலி, மிளகு, கோஷ்டம்,
சித்திரமூலம், பேராமுட்டி, ஏலம், லவங்கப்-
பத்திரி, லவங்கப் பட்டை, சிறுநாகப்பூ,
சாரணைவேர் ரெண்டு
9ஏ: அதிவிடையம்,
மாறள கிழங்கு யிவை சமனாக் கொண்டு
வந்து உலர்த்தி யிடித்து வஸ்திரகாயம்
பண்ணி சமனாக சக்கரை கூட்டி
சக்கரைக்கு ரெண்டு பங்கு யிஞ்சிச்சாறு
கூட்டி யிஞ்சிச் சாறும் தீந்திச் சாறும்
காய்ச்சி தேன்விட்டுக் கிளறி பாண்டத்தில்
கட்டி ரெண்டு ஜாமம் அந்த விநாழிகை

கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி-
அஸ்திராகம், நெருத்தனைவலி, சீதக்கட்டு,
ஆமவாதம், இருமல், மூலரோகம், காமாலை
பாண்டுரோகம், மூத்திரகிரிச்சு, சலக்கட்டு
சுவாசகாசம், அத்தி அரோசிகம், பித்த-
சுரங்கள், மேகம், சயம், தாளிதமாம்.
இப்படிக்கொத்த வியாதியெல்லாந் தீரும்.

வல்லாதி ரசாயனம்.

சேங்கொட்டை சுத்திசம்-பலம்-30
சித்திரமூலம் பலம்-ரூய50 திப்பிலி பலம்-24
இருகனனே யெட்டு மரக்கால் தண்ணீர்
வார்த்து இவையெல்லாம் இடித்துப்-
போட்டு எட்டிலொன்றாகக் காய்ச்சி யிறுத்துக்
கொண்டு, கோமூத்திரம் 2 உ 2, சர்க்கரை-
பலம்-ரூய50, திப்பிலி பலம்-ச4 நல்லெண்ணை
லை, தேன்வழ, கடுக்காய் - 2 பலம்15, ஏலம்
லவங்கம், தக்கோலம் வகைக்கு பலம்-
இவையெல்லா மிடித்து வஸ்திரகாயம்
பண்ணி முந்தின கஷாயம் யாதனைத்தை
யாக்கிக் கொண்டு அடைப்புசெய் தேன்,
சர்க்கரை, நெய், எண்ணெய் இவையெல்லா
போட்டு நன்றாய்ப் பிசைந்து பாண்டத்தில்
வைத்துக் கொண்டு வேளைக்கு பிரமாணம்
கொள்ளவும். இதுக்குத் தீரும் வியாதி-
சர்வ வாதம், கிருமிகாசம், திணவு, புண்-
சொத்தை யிதுவெல்லாம் தீரும்.

வசாதி லேகியம்,

பிரமியாணை, மஞ்சள், மரமஞ்சள், சீந்தில்,
செம்புளிச்சை சீராய், நிலப்பனைக் கிழங்கு,
93. வெப்பஞ்சீராய், நெல்லிமுள்ளி, திண்ணி-
மிட்டான் கிழங்கு, புளியாரை, நாவல்பட்டை,
அருக்கம்வேர், சந்தனப்பொடி, நிலக்கிளாவேர்,
தென்னம்பாளை, வாழைப்பூ, முத்தக்காசு,
ஆயன்பட்டை, ஆம்பல், அகில்கண்டில்
வட்டத்திருப்பி, நெருஞ்சில் சிறுவாழம், இங்-
கிலியம், காட்டுமல்லிகைத்தேலம், காட்டாத்-
திப்பட்டை, வில்வவேர் யிவை வகைக்கு
பலம்-ய இதுவகை கூட்டுமை மாத்திரம்
ஆடாதோடையிலை யாந்த மருந்து கூழுசி
எல்லாம் கண்டத்துக்கு இருக்கை பத்து மரக்கால்
நீர்விட்டு நாலத்தொன்றாய்க் காய்ச்சி இது [நாலில் ஒன்றாய்]
பழைய எல்லாம் கஷாயத்துக்குச் சமானம்
சர்க்கரை - சேர்ச்சும், முந்திரிகைப்பழம், கச்-
சூரம், ஆனைத்திப்பிலி, சித்திப்பிலி, மிளகு,
கொத்தமல்லி, ஏலம், சீரகம், கடுகைநீறு,
முத்தக்காசு, சந்தனப்பொடி, கிராம்பு,
சுக்கு, கோரோசனை, மாங்கொட்டை,
ஜாதிபத்திரி, தாளிக்கிழங்கு, காட்டத்திப்பூ
ஆகும். இவை வகைக்கு கை அப4 யிவை-
யெல்லாம் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம்
பண்ணி கஷாயத்தில் போட்டு வெல்லம் கூட்டி

போட்டு அத்துப்பிறகு சூரணம் போட்டுக்
கிளறி ஆறவிட்டு விளக்கெண்ணெயைப்
பூட்டு பிசைந்து பாண்டத்தில் கட்டி வைத்துக்
கொண்டு வேண்டு நேரமும் அந்தி விடியற்காலை
கொள்ளவும். தீர்க்கும் தீரும் வியாதி - மார்பின்
94. கட்டின ரத்த வாய்வு, அஜீரணம், மாறல்
காசம், ரத்த பயித்தியம், சயம், சீழ்பிரமேகம்
நாசமாம். தன்வந்திரியார் சொன்னது.
பத்தியம் - புளிப்பு தவிர்க்கவும். உப்பின்றிய
கூட்டவும். மதுர போசனம் பண்ணவும்.

சயத்துக்கு கண்டவாதி லேகியம்.

சங்கம் வேர் பலம் ரு, கண்டங்கத்திரி-
வேர் பலம் ரு 100 திப்பிலி மூலம் பலம் - ய 10 சிட்-
டதணை வேர் பலம் - 2 2 கொடிவேலி வேர்-
பலம் - 2 2 சிறுதேக்கு பலம் - 2 2 ஆடயன் 50
பட்டை பலம் - ரு 4 கடுக்காய் பலம் - ரு
இவைகளெல்லா இடித்து கலம் தண்ணீரில்ப்
போட்டு குறுணி பால் விட்டு எட்டிலொன் -
றாய்க் காய்ச்சி வடித்துக் கொண்டு சங்கன்
கண்டங்கத்திரி, திருவழுத்தை, ஆடாதொடை,
பொன்னாவரை, ஐயாந்த கரையானை, சாறு
நொச்சி, செம்முள்ளி, தூதுவளை, கற்றாழை
பதுமங்கள், பிரிஞ்சிச்சாறு வகைக்கு படி-
வது பிள்ளைகாய்வகம் முந்தின கஷாயத்துடனே

கலந்த பிறகு திரிபலை பலம்-௫ 5 கண்ட மருந்து
சிறுதேக்கு பலம் - க௨, திப்பிலி மூலம் பலம் - 2
கடுக்காய் பலம் - க 1 தான்றிக்காய் பலம் - க 1
நெல்லிப் பருப்பு பலம் - க 1 ஏலம் பலம் - ௪ 4
சீரகம், சாதிக்காய், கண்டங்கத்திரி, சுக்கு,
மிளகு, பெருங்காயம், இந்துப்பு, அரைப்பாடி
வகைக்கு பலம் - க 2 வீதம் இடித்து வஸ்திர
காயம் பண்ணி தேன், சீக்கரை பலம் - ௮ 8
பசுவின் நெய் பலம் - ய, கூட்டி லேகியம்
பண்ணி பதினைந்து நாட்கள் தானியபுடமிட்டு
95 வைத்து பிராமண போசனம் பண்ணி வைத்து
லேகியம் எடுத்து வைத்துக் கொண்டு நேரத்துக்கு
வ-க கொள்ளவும். சர்வ சயரோகம்,
இளைப்பு, இருமல், இரைப்பு, சுவாசம், மேகமும் புண்
சயத்துடனே கூடினது வியாதியெல்லாம்
தீரும். இது கைகண்டது.

+ பூசணிக்காய் லேகியம்

பூசணிக்காய் பூ மருந்து இட்டு வைத்து
வெந்தபிறகு தண்ணீர் பிழிந்து போட்டு நெரு
அட்டியலிட்டு பசுவின் நெய்விட்டு வறுத்து
மொறமொறவென்ற பதத்தில் இறக்கி ஆற
வைத்து கண்டத்து தக்கதாக பனைவெல்லம்
பொடி செய்து வைத்து சுக்கு பலம் - 2(2) திப்-
பிலி பலம் - 2 (2), சீரகம் பலம் - 2(2) ஏலம்,
லவங்கம், சிறுநாகப்பூ, கொத்தமல்லி, மிளகு

வகைக்கு பலம்-3 யிவை யிடித்து வஸ்திர-
காயம் பண்ணி வறுத்த பூசணிக்காயிலே
தூவி பிசைந்து பிசின்பத மானவாறே
கிளறி வெல்லம் போட்டு நாழி தேன்விட்டுக்
கிளறி புழுங்கின கலசத்திலே எடுத்து வைத்துக்
கொண்டு காலமே தின்னவும் ஒரு நெல்லிக்-
காயளவு கொள்ளவும். யிதுக்கு தீரும்
வியாதி - காசம், பித்தம், க்ஷயரோகம், சுவாச-
காசம், பயித்தியம், கை கால் கண் எரிவு,
உடம்பெரிவு இவை யென்னறாந் தீரும்.
கைப்பு, புளிப்பு தள்ளவும். நெய் கூட்டவும்.
தூதுவளங்காய் குழம்பு, பொரிக்கறி யிவைக்-
கறி கூட்டவும்.

வேறு

க்ஷயத்துக்கு - ஆடாதோடை யிலைச்சாறு-
படி, கரிசலாங்கண்ணி யிலைச்சாறு படி
கரிநொச்சி யிலைச்சாறு, படி, கண்டங்-
கத்திரி சாறு, படி, பிரண்டைச் சாறு, படி
யாந்த சாறு ஒன்றாய்க் கூட்டிக் காச்சி
யிதுக்கு கற்கம் - சுக்கு, மிளகு, திப்பிலி
வகைக்கு பலம்-க யிடித்து வஸ்திரகாயம்
96. அந்த கஷாயத்திலே போட்டு லேகிய பத-
திலிறக்கும் போது தேன் பலம் 2 விட்டு
வைத்துக் கொண்டு நேரத்துக்கு நெல்லிக்காய்
மாத்திரம் கொடுக்கவும். பத்தியம் தப்பாமலிருக்க-
வும்.

எலிக்கடி விறைப்புக்கு

நீர்முள்ளி வேர் - பலம் - 10 ஆடாதோடை - பலம் - 10 கரிசலாங்கண்ணி இலை பலம் - 10 கீழாநெல்லி இலை பலம் - 10 வெள்ளரிப் - பருப்பு பலம் - 10 நெருஞ்சியிலை - பலம் - 10 திப்பிலி பலம் - 10 மிளகு பலம் - 10 பருத்திக்காய் - பலம் - 10 யாவையுமெல்லாம் பிரண்டைச் சாற்றிலே விட்டு அரைத்துக் குறுணி பசுவின் நெய்யுடன் கலந்து தேன் பலம் 10 கருக்கோ- ணி மருந்து பதத்தில் இறக்கும் போது தேன் விட்டு இறக்கி வைத்துக் கொண்டு தெருத்திக்க வீட - 3/4 கொள்ளவும். எலிக்கடி விறைப்பு தீரும்.

மணத்தக்காளி நெய்.

மணத்தக்காளி சாறு நானாழி, நெய் நாழி இதுக்கு கற்கம் - திப்பிலி, சீரகம், செவ்வியம், கொடிவேலி வேர், பட்டை, ஆடாதோடை, ஏலம், கடுக்காய், சிறுதேக்கு, அதிவிடையம், இந்துப்பு, விழலரிசி, சிறுதுளசி, கண்டங்கத்திரி வேர், முத்தக்காசு வகைக்கு கழஞ்சு அரைத்துக் கரைத்து பதத்தில் வடித்து தினம் நாலு காசிடை கொள்ளவும். இருமல், சுவாச- காசம் இரண்டும் போகும்.

புண்கொண்ட சூலைக்கு

பரங்கிப்பட்டை பலம் - 8 சுத்தி பண்ணின கெந்தகம் பலம் - 1 வெள்ளை குங்கிலியம் பலம் - 2

நீரடி முத்து பருப்பு இவைகளை வாங்கிப் போட்டு
பலம் - ௧ கடுகு ரோகணி, அக்கராகாரம்,
நவச்சாரம், கார்போகி அரிசி, வெட்பாலை-
அரிசி, வெண்காரம், மிளகு, மஞ்சள், மர-
மஞ்சள், காட்டுச் சீரகம் திப்பிலி மூலம், கடுக்-
97. காய், தானிக்காய், ஓமம், கொத்தமல்லி-
வாய்விளங்கம், செவ்வியம், கண்டு பாரங்கி-
சித்திரமூல வேர், அமுக்கிராக் கிழங்கு,
நாககேசரம், வெள்ளைப் பூண்டு ஆக
௨௰௫ வகைக்கு பலம் - ௫ பத்தியம்
வஸ்திரகாயம் பண்ணி முந்தி நாலுவகையும்
கூட வஸ்திரகாயம் ~~பண்ணி~~ செய்து கொண்டு இதுவும்
வெட்டுமருந்து - ~~தூதுவளை~~ தூதுவளை, நிலாவாரை
மிளகரணைப் பட்டை, செங்கத்தாரிப் பட்டை,
சங்கம் பட்டை, காரைப் பட்டை, பெருமரப்-
பட்டை, சிறுகுறிஞ்சா வேர் பட்டை, பெரும-
ருந்து, வெள்ளறுகு, சங்கங்குப்பி இவை
வகைக்கு பலம் - ௫ உ வர்த்தி இடித்து வஸ்திர-
காயம் பண்ணி முந்தின சூரணத்துடனே
கூட்டி யாந்த சூரணத்துக்கு முசுமுசுக்கை
சாறு சிஞ்சிலம் துவைத்து அடைத்துக் கொண்டு
இந்த சாறு விட்டு பிசைந்து நிழலில் உலர்த்தி
மத்தாளைன் கையாந்தகரை சாறு விட்டு
பிசைந்து நிழலில் உலர்த்தி நன்றாய் புலர்த்தி
எடுத்து வைத்துக் கொண்டு சதிரக்கள்ளி

வெட்டிவந்து மாங்காய் போலவும் எலு-
மிச்சங்காய் போலவும் அறிந்து பெரிய சவ-
ஊம்பத்து முருக்கன் கொள்ளும் சாவிலே
அடைத்து மிதக்க தண்ணீர் விட்டு ஒருநா-
ழிப் போட்டு மேலே கெட்டி சீலை வேடு
கட்டி அந்த அந்த சூரணம் வைத்து சீலை-
யிட்டு மூடி சுட்டி அவித்து சீலைமண்
செய்து உலர வைத்து அடுப்பின் வைத்து
நாத்திருபது நாழி காலாக்கினி கூடாக்கினியா
பொங்காமல் எரிய விட்டு பிட்டு பதமாய்
நய்ய வெந்த பிறகு ஆறவிட்டு இறக்கி
விநாயக பூசை பண்ணி நைவேத்தியம்
பண்ணி எடுத்து திருவத்தி வெருகடி
பிரமாணம் ரெண்டு நேரமுங் கொள்ளவும்.
பிடிக்கத் தீரும் வியாதி – புண் சேத்துட்டை,
98. சூலைக்கட்டு, பிரங்கிப் புண்ணு, உளைச் சூலை,
முடக்கு சூலை, புண்ணு, வளி சூலை,
பின்னையும் மையத்து பிண்டான சூலை
புண், கண்டு வீக்கங்கள் முதலானவை
தீரும். பத்தியம் தப்பாது. சோதினை கோசூரணம்
உப்பு கொஞ்சமாய் கூட்டவும். பசுவின்பால்
அளவாய் கூட்டவும். துவரை பருப்பு
பொரிச்ச சாறு புளியில்லாமல் கூட்டவும்.
தூதுவிளங்காய் கூட்டவும்.

10/4/95